

திருப்பூரியாற்காலம்

அலகு - 1

1. திருப்பூரியாற்காலம் - கண்ணாட்டிலை ஒன்றாக விளை
2. மூணாலை மகாவாலை - பாஞ்சாரம் பெற்ற விளை

அலகு - 2

3. சுவீதோசிந்தாமானி - சுருமங்காயை திரும்பகம்

அலகு - 3

4. தமிழ்ராமாயனம் - சிவாலோனிப்படைம்

அலகு - 4

5. தொய்மூர்த்தி
குநால்கரணி

காய்காலி புரைக்கம்

அலகு - 5

6. சேஷ்பாவுணி - நீங்கூடும் சிறைப்புக் கூலை

7. சீறாப்பாராமாடி - சூக்காச்சுக்கட்டாவை

8. தொண்டுபுடி ஒன்றாக்கி படைம்

கணாத்திறம் உரைத்த காதை

[விவரங்கள் பட்டினம் கணாத்திறம் உரைத்த காதை]

[கணாத்திறம் உரைத்த காதைகள். தன் தோழிக்கும் அதனை உரைத்தனர். கோவலன் கண்ணகியிடம் மீண்டும் உட்கான். இலம்புகள் உள்ளன கொண்மயின் என்றாள். பொழுது விடியும் முன், அவர்கள், தம் வீட்டைவிட்டும், பகாநார் விட்டும் வெளியேறி, மதுரைநோக்கிப் பயணமார்கினர்.]

1. மாலையை மகளிர் வழிபடல்

அங்கர் எல்லாம் அரும்புதுவிழ் மூல்லை சிகர்மலர் நெல்லொடு தூஉய்ப், பகன் மாய்ந்த மாலை மணிவிளக்கங் காட்டி, இரவிற்குஞர் கோலங் கொடி-இடையார் தாம் கொள்ள—

பகல் மறைந்த மாலைப்பொழுதிலே, புகார் நகரத்து மகளிர்கள், அகன்ற தம் மனையிடமெல்லாம் அரும்பவிழ்ந்த மூல்லையின் ஒளிமிக்க மலர்..... நெல்லுடன் கலந்து தூஉய்நார், அழுகிய மணிவிளக்குகளை ஏற்றினார். இரவிற்கு ஏற்றதான், தனார்ந்த மெல்லிய ஆடையணிகளைக் கொடி ஏற்றதான், தனார்ந்த மெல்லிய ஆடையணிகளைக் கொடி ஏற்றதான், தாழும் அணிந்து கொண்டனர்.

2. மாலதி மனத்துயர்

—மேலோர் நாள்

மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்கப்; 5
பால் விக்கிப் பாலகன்-தாண் சேரா; மாலதியும்,
'பார்ப்பா' னொடுமனையாள் என்மேற் படாதனவிட்டு
ஏற்பன கூரார்' என்று ஏங்கி; மக்கொண்டு,
அமரர் தருக்கோட்டம், வெள்யாண்க கோட்டம்.
புகர்வெள்ளை நாகர்-தம் கோட்டம், பகல் வாழில் 10

உச்சிக் கிழான்கோட்டம், ஊர்க்கோட்டம், வேற்கோட்டம் வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ்கோட்டம், விச்சங்தக் கோட்டம், நிலாக்கோட்டம், புக்கு எங்கும் ‘தேவிர்காள்! என்றால் நோய் தீர்ம்’ என்று மேவியோர்—

முன்னொரு நாளிலே, ‘மாலதி’ என்பவள், தன்னுடைய மாற்றாளின் மக்குக்குப் பாஹாட்டினாள். பால் விக்கிப் பாலகன் மரித்தான், மாலதியும், ‘பார்ப்பானோடு அவன் மனையானும் என்மேல் அடாத பழி கூறுதலைவிட்டு, ஏற்புடைய உண்மையைச் சொல்லார்களே!’ என்று ஏங்கி னாள். மக்கவை எடுத்துக் கொண்டு, கற்பகத்தரு நிற்கும் கோயில், ஜூராவதம் நிற்கும் கோயில், பலதேவரின் கோயில், பகற்பொழுதுக்கு வாயிலோனான் சூரியனின் கோயில், ஊருக் குரிய தேவதை இருக்கும் கோயில், வேவவனின் கோயில், வச்சிரப்படை நிற்கும் கோயில், பாம்பணையான் வீற்றுள்ள கோயில், அருகன் கோயில், சந்திரன் கோயில் ஆகிய இடம் எல்லாம் சென்றாள். ‘தேவர்களே! எனக்குற்ற நோயினை திருங்கள்’ எனவும் அழுதமுது வேண்டினாள்; யாதுபயனில்லை.)

3. இடாகினிப்பேய் செயல்

பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடங்தான்க்கு;

15

ஏகும் படிதூர் இளங்கொடி ஆய்; ‘ஆசு இலாய்!

செப்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்;

பொய் உரையே அன்று; பொருள்உரையே; கையிற்

படுபிணம் தா’ என்று பறித்து, அவள்கைக் கொண்டு,

கடுகாட்டுக் கோட்டத்து, தூங்கு இருளில்

[சென்று, ஆங்கு, 20

இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி,

மடிஅகத்து இட்டாள், மக்கவை—

(அதன்பின், பாசண்டச் சாத்தனின் கோயிலை மாலதி அடைந்தாள். அவன்பால் குழந்தை உயிர்பெற வரம் வேண்டிப் பணிந்து பாடுகிடந்தாள். அவ்விடத்தே, பிறரைப் பழிக்கும் அழகுடைய ஓர் இளங்கொடிபோல இடாகினிப்பேய் ஒன்று வந்து, அவன்முன் தோன்றிற்று.) ‘குற்றமற்ற வளே! செய்தவம் இல்லாத உன் போன்றோர்க்கு எந்தத் தேவரும் வந்து வரம் கொடுப்பதில்லை. இது பொய்யான

கனாத்திறம் உரைத்த காலை

வார்க்கதையன்று: 'நண்மையேதான்' ஏன்றது. 'உள் கையிலே உள்ள உயிர் இழந்துபோன பின்தாத என்னிடம் தருவாயாக' என்று பறித்துத் தன் கையிலேயும் எடுத்துக் கொண்டது. அடர்ந்த இருளோடு இருளாகச் சுடுகாட்டிற் கொண்டது. அங்கே, புதைக்கின்ற பினால் கும் கொண்டுபோயிற்று. அங்கே, புதைக்கின்ற போட்டுக் கிண் பின்தாதயும் அந்த இடாகினி பேயானது. அக் குழந்தை களைத் தின்னும் அந்த இடாகினி பேயானது. அக் குழந்தை கொண்டது.

4. சாத்தனின் பேரருள்

—இடியுண்ட—

மஞ்சளு போல் ஏங்கி அழுதானுக்கு, அச்சாத்தன் 'அஞ்சளு நி ஏங்கி அழல்' என்று, முன்னை உயிர்க்குழவி காணாய்' என்று, அக் குழவியாய் ஓர் 25 குழிற்பொதும்பர் நீழல் குறுக; அயிர்ப்பு இன்றி, மாயக் குழவி எடுத்து, மடித்திரைத்துத் தாய்கைக் கொடுத்தாள், அத தையல்:—

(அதனைக் கண்டு, இடியுண்ட மயில்போல மாலது யானவள் ஏங்கி ஏங்கி அழுதாள். பாசண்டச் சாத்தன் அவள் மேல் இரக்கங் கொண்டான். அன்னையே! நி ஏங்கி அழாதே என்று அவளைத் தேற்றினான்.) 'அதோ, நின் முன்னாலேயே உயிரோடு உன் குழந்தை கிடப்பதைக் காணாய்!' என்றும் சோலையின் ஒரு மரத்தடியில் சென்று, குழந்தையாகியும் கிடந்தான்.) அவனும், அவ்விடத்தினைச் சேர்ந்து, சற்றும் ஜயப்படாமல், அந்த மாயக் குழந்தையை எடுத்துத் தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டு. தன் வீடுநோக்கிச் சென்றாள். (அதன் தாயின் கையிலே கொடுத்துத் தன் துயரமும் தீர்ந்தாள்.)

5. தேவந்தியின் துயரக் குதை

கூரலை ரிளி உலாட்டுப்பாலை—தூய

மகநயோன்பின் மாணி ஆய், வான்பொருள் கேள்வித் துறைபோய், அவர் முடிந்த பின்னார். இகநயோனும் 30 தாயத்தா ரோடும் வழக்கு உரைத்துத், தங்கைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து, மேயங்கள்

தேவந்தி எண்பாள் மனைவி, அவளுக்குப்,
‘மூலத உண்கண் பொறுக்க, என்று மேவித்தன்
மூவா இளங்கம் காட்டி. ‘எம் கோட்டத்து
நீ வா’ என உரைத்து, நீங்குதலும்—

35

V அப்படிக் குழந்தையாக வந்த தூய மறையோளாக
பாசண்டச் சாத்தன் வளர்ந்து, பின் பிரம்மச்சர்ய வயதும்
எய்தினான். சிறந்த கல்லிகேள்விகளில் முற்றவும் தேர்ச்சியும்
பெற்றான். அவன் பெற்றோர்கள் இறந்தனர். அவனும் நஷ்
காதிக்காரரோடு எல்லாம் வெல்லமுக்கு உரைத்துத்
தந்தைக்கும் தாயார்க்கும் வேண்டிய கடன்களைக் கழித்து,
இவ்வறத்திலே ஈடுபட்டு வாழ்ந்துவந்தான். ‘தேவந்தி’
என்பவன் அவன் மனைவியானான். இருவரும் இன்பமுடன்
இல்லறம் நடத்தி வந்தபோது, ஒரு நாள், அவன் அவனாகு
தமுவியவனாக, ‘நான் தீர்த்தமாடப் போகிறேன்; பூவின்
தன்மையை உடைய மைதிட்டிய நின் கண்கள் என் பிரிவைப்
பொறுத்துக் கொள்ளுமாக!’ என்று சொல்லி, மூப்பு எய்தாத
தன் இளமைநலத்தையும் அவளுக்குக் காட்டினான். (பின்,
‘எம் கோயிலுக்கு நீ வருக’ எனச் சொல்லி, அவனாத்
தனியே விட்டுப் பிரிந்தும் சென்றுவிட்டான்.)

ஶி தேவந்தியின் வழிபாடு

—தூமொழி

‘ஆர்த்த கணவன் அகன்றனன், போய்ணங்கும்
தீர்த்தத் துறை படிவேன்’ என்று! ‘அவனைப் போத்து

[இங்ஙன்]

மீட்டுத் தருவாய்’ என ஒன்றன் மேல்கூட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்—

தூய்மையாகவே பேசுபவளான தேவந்தியும், “நெஞ்சம்
பினித்த கணவனும் எங்குமுள்ள தீர்த்தத் துறைகளிலே
ரிராடி வருவேன் என்று போயினான். அவனை மீண்டும்
இவ்விடத்தே எனக்கு மீட்டுத் தருவாயாக!” என்ற ஒரே
யொரு குறிக்கேரளின்மீதே தன் மனத்தைச் செலுத்திய
வளாக, அந்தப் பாசண்டச் சாத்தனின் கோயிலுக்குச்
சென்று, அத் தேவகோட்டத்திலேயே நாடோரும் வழிபாடு
செய்து வேண்டியவாறே, தவங் கிடந்தாள்)

கண்ணகியிடம் வருதல்

—வாட்டு அரும் சீர்க்

40

கண்ணகி நல்லானுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி,
அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூட்டிச் சென்று
'பெறுக, கணவனோடு' என்றாள்—

கூறபாடே இல்லாத நிறைந்த சிரினென்டைய
கண்ணகி என்னும் நல்லாள் ஒருத்திக்கும், தன்னைப்
பேரவே கணவனைப் பிரிதலால் உற்ற குறை ஒன்று உண்டு
என அறிந்தபோது, நெஞ்சிலே துன்பம் உடையவளானாள்.
'வளது மாளிகையைச் சேர்ந்து, அறுகம்புல் சிறுபூளை
நேஷ ஆகியவற்றைத் தூஷிக், கணவனோடு சேர்ந்து நீயும்
குன்பம் பெறுவாயாக!' என வாழ்த்தினாள், அத் தேவந்தி.

5/8 | 20

End.

கண்ணகி கண்ட கணவு டாக்டி எழுதி

—'பெறுகேன்;

கடுக்கும்என் நெஞ்சம்; கனவினால், என் கை 45

பிடித்தனன் போய்தார் பெரும்பகியுள் பட்டேம்;
பட்ட பதியில், படாதது ஒருவார்த்தை

இடனார் ஆரார், இடுதேள் இட்டு, என்-தன்மேல்;

'கோவலம்கு உற்றது ஓர் தீங்கு' என்று; அது கேட்டுக்
ாவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன்; காவலனோடு

50 ஆர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால்; உரையாடேன்;

தீக்குற்றம் போலும், செநி-தொடுஇா தீக்குற்றம்

உம்பிரம் கேட்கின்றகை ஆகும்'—

யாட்டிடன், இனி என் கணவனுடன் கூடுதலைப் பெறவே
ஏவிலே நேற்றிரவு அவள் வந்தான். என் கையைப்பற்றி
'ஏருகு!' என அழைத்தான். இருவரும் வீட்டைவிட்டுப்
போய், இந் பெரிய நகரினுள்ளே சூன்றோம். சேர்ந்த
கோவலம்பூக்கு ஒரு தீங்கு விளைந்தது இட்டுவரைப்போலக்,
ஏன்று என்பதை தேரினைப் பிடித்து இட்டுவரைப்போலக்,

ஏலாத்தோர் வார்த்தையினைச் சொல்லினார். அதுகேட்டுக் காவலன் முன்னர்ச் சென்று யானும் உண்மையைக் கூறி வழக்கு உரைத்தேன். காவலனோடு அவ்வுருக்கும் நேரிட்ட திங்கு ஒன்றும் உண்டாயிற்று. அந்நிலையே யான் பேச் சுதார் சுற்றேன். செறிந்த தொடியினை உடையவளே! அஃதோர் திமை நேர்தற்கான குறிப்பினை உணர்த்துவது போலும்! அத்தகைய தீயதான் குற்றத்தைப் பெற்ற என்னோடும் வந்தடைந்த, குற்றமற்ற என் கணவனோடு யான் மீண்டும் கூடிய நற்பேறு, கனவிலே அவ்வாறுதான் இருந்தது! அதன் நற்றிறம் கேட்டால் நினக்குக்கூடச் சிரிப்புத்தான் வரும் என்றனள் கண்ணகி.

9. தேவந்தி தேறுதல் கூறுகிறாள்

‘பொற்றொடுஇ

55

கைத்தாயும் அல்லவுமாவற்கு; ஒரு நோன்பு

பொய்த்தாய் பழம்பிறப்பில்; போய்க்கெடுக்; உய்த்துக்

கடலோடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்,

மடலவிழ் நெய்தலும் கானல், தடம் உள்,

ஶோமகுண்டம், சூரிய குண்டம்; துறைமூழ்கிக்,

காமவேள் கோட்டம் தொழுதார், கணவரோடு

60

தாம்பின் புறுவர் உலகத்துத்தீயலார்:

போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர்; யாம்ஒரு நாள்

ஆடுதும் என்ற அணி-இழைக்கு—

பொன்னாலான தொடியினை அணிந்தவளே! நீ நின் கணவனுக்குக் கைத்துப் போனவரும் இல்லை. முற்பிறப்பிலே ஒரு நோன்பினைச் செய்யாது பிழைத்தாய். அத் தீக்குற்றம் இனிப் போய் ஒழுகு, கடலோடு தன் நீரையெல்லாம் பேர்க்கிக் காவிரி சென்று அலைக்கும் புகாருக்குச் சுற்றே அயலதாகிய, பூவின் இதழ்கள் விரிந்து பரந்து கிடக்கும் நெய்தல் நிலத்துக் கானவிலே, ‘ஶோம குண்டம், சூரியகுண்டம்’ என்னும் இரண்டு பொய்கைகள் உள்ளன. அவற்றின் துறைகளிலே மூழ்கிக் கரையின்பாலிருக்கும் காமவேளின் கோயிலைத் தொழுத மகளிர்கள், தம் கணவரோடு பிரியாது கூடி இவ்வுலகத்திலே இன்புற்றிருப்பர்; மறுமையிலும் போகபூமியிலே போய்ப் பிறந்து போக வாழ்வில் இன்புறுவர். யாழும் ஒரு நாள் அங்குச் சென்ற நீராடுவோம்” என்றனள், அணியிழையாளான தேவந்தி.

கணாத்திறம் உரைத்து காலை

10. கண்ணசியின் பதில்

—அவ் ஆய்-இழையாள்

‘பேடு அன்று’ என இருந்த பின்னாரோ—
 (அவ்வாறு) கூறிய தேவந்திக்கு, ஆயிழையாளான
 கண்ணசியானாளன். ‘அஃது பெருமை அன்று’ என்று மறுத்துக்
 கூறினாள். அப்படி அவர்கள் இருவரும் உரையாடியவராக
 இருக்கின்ற அப் பொழுதிலே—

11. திரும்பி வந்தான் கோவலன்

‘நீடிய

காவலன் போலும், கடைத்தலையான் வந்து—நம் 65
 கோவலன்! என்றாள் ஓர் ரூறிளையாள்: கோவலனும்
 பாடுஅமை சேக்கையுள் புக்குத், தன் பைங்தொடி
 வாடிய மேனி வருத்தம் கண்டு, ‘யாவும்
 கலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக்,
 குலம்தரு வான்பொருள் குண்டிய தொலைந்த
 இலம்பாடு நானுட்ட தரும் எனக்கு’ என்ன— 70

‘பெருமையினை உடைய நம் காவலன் போலும்! நம்
 கடை வாயிலிலே வந்துள்ளான்—நம் கோவலன்தான்,
 என்றாள், குற்றவேல் செய்யும் ஒரு சிறு பெண். கோவல
 னும், பெருமையமைந்த கண்ணசியின் பள்ளியறையின்
 னுள்ளே நேராகச் சென்று புகுந்தான். அங்கே தன்
 உடையவளான பொய்த்தியோடும் கூடியிருந்தமையால், நம்
 குலத்தவர் தந்த மனவபோலும் பெரிய பொருட்குவைகள்
 இல்லாமே தொலைந்து போயின; அதனால், வந்த
 தருகின்றது’ என்றாள்.

12. சிலம்பு உள கொள்ளும்

நலம்கேழ் முறவல் நலகமுகம் காட்டிச்,

‘சிலம்பு உள; கொள்ளும்’ எனச்—

(தன் ஒளிபொருந்திய திருமுகத்திலே நன்மை பொருந்திய முறுவலினைக் காட்டியவளாகச் “சிலம்புகள் உள்ளன;
 அவற்றை எடுத்துக் கொள்ளும்” என்றாள் கண்ணசியின்)

13. கோவலுனின் திட்டம்

‘சேயிழழு! கேள்; இச்
சிலம்பு முதல்ஈகச் சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்தசீர்
மாட மதுரையகத்துச்சென்று; என்னோடு இங்கு,
ஏடுஅலர் கோதாய்! எழுக’ என்று நீடிய
வினை கட்டக்கூட்ட வியம்கொண்டான்—கங்குல்
கணக்கார் கால்சீயா முன்.

‘சேயிழழுயே, இதனைக் கேள்; இச் சிலம்பினையே
வாணிக முதலாகக் கூடாண்டு, நின் இழந்த கலன்களோடு,
போயின பொருளையும் இனித் தேடத் துணிந்துள்ளேன்.
பரந்த புகழை உடைய மதுரை நகரினுள் சென்று அதனைத்
தேடுவோம். இதழ் விரிந்த மலர்க்கோதையினை உடைய
வளே! என்னோடு, இங்கிருந்து நீயும் இப்பொழுதே
புறப்படுவாயாக’ என்று, முன்செய்த தன் தீவினையானது
வந்து நெஞ்சைத் தூண்டிவிட, அவ்வினையின் ஏவளின்படியே
நகரைவிட்டு நீங்கத் துணிந்த கோவலன் அப்போது
சொன்னான். இரவின் இருளை, ஞாயிற்றின் மிகுந்த ஒளியா
னது வந்து போக்குவதற்கு முன்னரே, அவர்கள் இருவரும்,
தம் வீட்டைவீட்டு வெளியேறி, மதுரை நோக்கிச் செல்வ
தற்குப் புறப்பட்டு விட்டனர்.)

11.

பாத்திரம் பெற்ற காதை

[நிலைமண்டில் ஆசிரியப்பா]

—மணிமேகலைக்கு தீவுதிலைகை, கோழுகி என்னும்

பொய்கையில் எழுந்த பாத்திரம் கொடுத்த பாட்டு.

கிழு மூதாவள் அருமையோன் ஏற்று என்னான்?

[தன் பழம்பிற்பு உணர்ந்தும், முந்திரம் பெற்றும் நின்ற மணிமேகலையின் முன்னர்த் தீவுதிலைகை தோன்றினாள். மணிமேகலையின் முன்னர்த் தீவுதிலைகை தோன்றுவதுபற்றி அவள் கூற, அழுத்சரபி அன்று வந்து தோன்றுவதுபற்றி அவள் கூற, அதுவும் அங்குனம் வந்து (மணிமேகலையை அடைகிறது. அதுவும் அங்குனம் வந்து) பின்னர், மணிமேகலையும் தான்மொழுவும் சொல்லுகிறது.) பின்னர், மணிமேகலையும் தான்மொழுவும் சொல்லுகிறது.) தன் தாய்மாரைச் சந்திக் வான்வழியாகப் புகாரையடைந்து, தன் தாய்மாரைச் சந்திக் கிள்ளாள்.]

1. 'யார் நீ' என்றனள்!

மணிமே கலாதெய்வம் நீங்கிய பின்னர்,

மணிபல் வைத்திடை மணிமே கலைதான்

வெண்மணற் குன்றமும் விரிப்புஞ் சோலையும்,

தண்மலர்ப் பொய்கையும் தாழ்ந்தனள் கோக்கிக்,

காவதம் திரியக்—கடவுட் கோலத்துத்

தீவுதிலைகை செவ்வனம் தோன்றிக்;

'கலங்கவிழ் மகளிரின் வந்தீங்கு எய்திய.

இலங்குதொடி நல்லாய் யார் நீ?' என்றலும்—

5.

மணிமேகலா தெய்வம் நீங்கின பின்னர், மணிபல்லவத் தீவினை மணிமேகலை சுற்றிப் பார்க்கத் தொடங்கினாள். வெள்ளமய்யாள் மணற்குன்றமும், மலர்விரிந்துள்ள மலர் வனங்களும், குளிர்ச்சியான மலர்ப்பொய்கைகளும் ஆகிய வற்றை எல்லாம் மெல்லென நடந்து சென்றவள்காக நோக்கி னாள். அங்குனம், அவள் ஒரு காவது தூரம்வரை பார்த்த வாரே சென்றனள். அவ்வேளை, கடவுட் கோலத்துடனே, தீவுதிலைகை என்பவள் செவ்விதான முறையிலே வந்து அவள் முன்னர்த் தோன்றினாள். "யரக்கலம் கவிழ்ந்துபோகத் தப்பி வந்த ஒரு பெண்ணினைப்போல வந்து இவ்விடத்தே அடைந்திருக்கின்றவளே। தொடி விளங்கும் நல்லவளே! நீதான் யாரோ?" என்று தீவுதிலைகை கேட்டாள்.

2. என் வரவு இது

"எப்பிறப் பக்ததுள், 'யார்டி' என்றது? பொற்கொடி அன்னாய்! பொருந்திக் கேளாய்; போய் பிறவியில் பூமியங் கிழவன் இராகுலன் மனை யான்: இலக்குமி என்பேர்; ஆய பிறவியில். ஆடலங் கணிகை மாதவி யீன்ற மணிமே கலையான்: என்பெயர்த் தெய்வம் ஈங்கெனைக் கொணர்இம் மன்பெரும் பீடிகை என்பிறப்பு உணர்ந்தேன், ஈங்கென் வரவீதீங் கெய்திய பயனிது; பூங்கொடி அன்னாய்! யார் நீ?" என்றலும்;

'யார் நீ!' என்று கேட்டனே. அது என்னுடைய எந்தப் பிறப்பக்தத்திலுள்ளேயோ? பொற்பொடி போன்றவளே! மனம் பொருந்திக் கேட்பாயாக: சென்ற பிறப்பிலே ஒரு நாட்டிற்கு உரிமையாளனாக இருந்தோளான் 'இராகுலன்' என்னும் மன்னாகுமாரனின் மனைவியாக இருந்தவள் யான். 'இலக்குமி' என்பது அப்போது என் பெயர். இப்பிறப்பிலோ, அழகிய ஆடற்கணிகை மாதவி பெற்றெடுத்த மணிமேகலை யான். என் பெயர்த் தெய்வம் இவ்விடத்தே என்னைக் கொணர்ந்தது. இந்தப் பெருமைபொருந்திய பீடிகையால் என் பழம்பிறப்பினையும் அறிந்தேன். என் வரவாளது இவ்வாறு: யான் அடைந்த பயனும் இதுவாகும். மறர்க்கொடி போன்றவளே! நீ யார்?" என்றலும்—

3. தீவதிலகை யான்

ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த தீவ திலகை செவ்வனம் உரைக்கும்;

20

"ஈங்கிதன் அயலக்த்து இரத்தினத் தீவத்து, ஒங்குயர் சுமந்தத்து உச்சி மீமிசை

அறவியங் கிழவோன் 'ஞடியினை யாகிய, பிறவி என்னும் பெருங்கடல் விருஷம்'

25

அறவி நாவாய் ஆங்குளது ஆதலின்,

தொழுதுவலங் கொண்டு வந்தேன் ஈங்கும் பழுதில் காட்சியிரங்கன்மணிப் பீடிகை,

தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன்,

தீவ திலகை என் பெயர்—இது கேள்;

மணிமேகலை தன்னுடைய முற்பிறப்பினைப்பற்றி அறிந்திருந்ததனைத் தீவுதிலகையும் அறிந்தாள். சௌவையாள தல்லமையுடன் அதன்மேற் சொல்லத் தொடங்கினாள். "இந்த மணிபல்லவத்திலின் அயலிடத்தே இரத்தினத்தீவுதம் என்பது உள்ளது. அதனிடத்தேயுள்ள மிகவுயர்ந்த சமந்தகம் என்னும் மலையினது உச்சிமேலாக, அறத்திலே நிற்கும் உரிமை உடையவனாகிய புத்ததேவளின் இணையடி களாகிய, பிறவி என்னும் பெருங்கடலினின்றும் தன்னை விட்டந்தாரைக் கரைசேர்விக்கின்ற, அறத்துடன் கூடிய மரக்கலமாகிய பாதபீடிகையொன்றும் உள்ளது. அதனை வலங்கொண்டு பணிந்தபின், யான் இவ்விடத்துக்கு வந்தேன். பழுதற்ற தோற்றுத்தினையுடைய, நஞ்சை தருகின்ற இந்த மாணிக்கப் பீடிகையைத் தேவர்கோமாணின் ஏவளினாலே காலங்கெய்திருக்கும் பணியினை மேற்கொண்டவள் யான்! என் பெயர் தீவுதிலகை" என்றனள்.

[தீவுதிலகை - தீவிற்கொரு திலகம் போன்றவள் 'சமந்தகம்' இலங்கையின் சிவனினாளிபாத மலை என்பார் என். அங்குப் புத்தபாத பீடிகை இன்றும் உள்ளது. அது பலராலும் பணிந்துபோற்றப் பெற்றும் வருகின்றது. இனி பாழ்ப்பாணப் பகுதிக்கண் இரத்தினபுரி என்ற ஒரு நகரமும், மயின்வை எனவும் சமந்தகூட மெனவும் பெயருள்ளவொரு மலையும் உள்வென்பார்.]

4. தீவுதிலகையின் போற்றுதல்

தரும தலைவன் தலைமையின் உரைக்க பெருமைசால் நல்லறம் பிறழா நோன்பினர் கண்டுகை தொழுவோர்; கண்டதற் பின்னர்ப் பண்டைப் பிறவியர் ஆகுவர்; பைங்தொடி அரியர், உலகத்து ஆங்கவர்க்கு அறமொழி உரியது, உலகத்து ஒருதலையாக; 35 ஆங்கும் ஆகிய அணியிழை! இதுகேள்:

30

35

தருமத் தலைவனாகியவள் புத்ததேவன். அவன் தரும நெறிகளில் தலைமையுடையதாகக் கூறியது பெருமைக்க நவ்வறத்தினைப் பேணிவருதலாகும். அதனின்றும் தவறுதலற்ற நோங்பினை உடையவர்கள் மட்டுமே இப்பாதபீடிகை யைக் காஸ்பதற்கும், கைதொழுவதற்கும் உரியவர் ஆவர். அங்களம், அவர்கள் வந்து தரிசித்த பின்னர், தமழுடைய

பழம்பிறப்பினையும் அவர்கள் உணர்வார்கள். அத்தகைய தன்மை உடையவர்கள் இவ்வளக்திலே மிகவும் அளியரேயாவர். அப்படிப்பட்ட ஸரியா நிலையினர் ஆகியவர்கள்கே தருமப்பதமும் உரிமை உடையதாகும் என்பது உறுதி. அத்தகைய நிலையினர் ஆகிய அணியிழையே! யான் கூறப் போகின்ற இதனையும் கேட்பாயாக:

5. அமுதசுரபி தோன்றும்

ஸங்கிப் பெரும்பெயர்ப் பிடிகை முன்னாது
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோழுகி என்னும் கொழுநீர் இலஞ்சி,
இருதிளை வேணிலில்; எரிகதிர் இடபத்து,
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்,
மீனத்து இடைநிலை மீனத்து அகலவயின்
போதித் தலை னோடு பொருந்தித் தோன்றும்
ஆபுத் திரன்கை அமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம், மடக்கொடி கேளாய!

40

45

இவ்விடத்திலே, பெரும் புகழினையடைய இப்பிடிகையின் முன்பாக இருப்பது, நீர் நிறைந்துள்ள பெரிதான குவளை மலர்களும், நெய்தல் மலர்களும் நிறைந்து, தம்முட்கலந்தனவாகித் திகழ்கின்ற கோழுகி என்னும் பொய்கையாகும். அதனிடத்தே—

இளவேணிற் பருவமாகிய சித்திரை வைகாசி ஆகிய மாதங்களுள், சூரியன் மிகவும் வெப்பத்தைச் செய்கின்ற மாதம் வைகாசியாகும். அதன்கண் இருபத்தேழு நட்சத் திரங்களுள் கார்த்திகை முதலாகத் தொடங்கும் பதின் மூன்றும் கழிந்தபின் பதினாண்காவதாயிருப்பதும், இருபத்தேழின் நடுநட்சத்திரமாகியதுமான, விசாக நட்சத்திரத் தன்று, அமுதசுரபி வெளிப்பட்டுத் தோன்றும்.) போது நாதனாகிய புத்தபெருமான் தோன்றிய நாளும் அதே வைசாக பெளர்ணமை நாள்தான். அவனைப்போன்றே, அதுவும் அந்நாளிலே பொருந்தித் தோன்றும். அஃது ஆபுத்திரன் என்பவனிடமிருந்த பெருமை மிகுந்த பாத்திரமாகும். இளங்கொடியே! இன்னமும் கேட்பாயாக:

[அசுவனி முதலாக நட்சத்திரங்களை என்னும் வழக்கம் வராகமிஹிரராலே ஏற்பட்டது. அதற்கு முன்பாகக் கார்த்திகை முதலாகக் கணக்கிடும் வழக்கமே நிலவியது. அதனை யொட்டிக் கறப்பட்டது இது. எனவே

மணிமேகனைவயின் காலமும் வராகமிழிரளின் காலமான
இரண்டாம் விக்கிரமாதித்தனின் காலத்துக்கு முற்பட்டதாக
வேண்டும்.]

6. இங்காள் அங்காள் 6 + 10

அங்காள் இங்காள்; அப்பொழுது இப்பொழுது;
இன்னாங்கு வருவது போலும்; நேரிழை!
ஆங்கத்திற் பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருந்து கல் அல்லது,
தான்தொலைவு இல்லாத் தனக்கையது ஆகும், 50
நறுமலர்க் கோதை நின்னூர் ஆங்கன்
அறவணன்·தன்பால் கேட்குவை இதன்திரம்."

அந்த ஸ்வசாக பெளர்ணயி நாளும் இன்றேயாகும்.
அமுதசுரபி வரும் வேளையும் இதுவேதான். நேரிழையே!
அது நின்னிடத்திற்கே வருவது போன்றிருக்கின்றது. அதிற்
பெய்த ஆருயிர்க்கு மருந்தாகிய உணவானது எடுக்க எடுக்கப்
பெருகிக் கொண்டேயிருக்கும். வாங்குபவர்களின் கைகள்
வாங்கி வாங்கி ஒய்யாட்டாது வருந்துவனவாகுமே
அல்லாமல், அது தன்னளிலே எப்போதும் குறைவில்லாத
தாகவே விளங்கும். நறுமலர்க் கோதையே! நின்னு
ஊரிடத்தேயுள்ள அறவணனிடத்தே, இதன் வரலாற்றைக்
கேட்பாயாக.

7. பாத்திரம் பெற்றது

என்றவள் உரைத்தலும்—இளங்கொடி விரும்பி,
மன்பெரும் பீடிகை தொழுதனன் வணங்கித்
தீவ திலகை தன்னொடும் கூடிக் 55
கோழுகி வலஞ்செய்து கொள்கையின் நிற்றலும்
ஏழுந்து வலம்புரிந்த இளங்கொடி செங்கையில்,
தொழுந்தகை மரபிற் பாத்திரம் புகுதலும்—

இவ்வாறு உரைத்தனள் தீவதிலகை. மணிமேகனையும்
அதனை அடைய விரும்பினாள். மிகப் பெருமையுடைய
பாத பீடிகையினைத் தொழுது வணங்கியவாறே. தீவதிலகை
யோடு கூடிக் கோழுகியையும் வலம் செய்தாள். பின், நியமத்
தோடும் நின்று கொண்டிருந்தாள். அமுதசுரபியும்
அப்போது பொய்கையினின்றும் நீர்மேல் எழுந்தது. வலஞ்
செய்து நின்ற மணிமேகனையின் கையிலே, தொழுது போற்று
தற்கான சிறப்பினையுடைய அப்பாத்திரமும், சௌறு
புகுந்தது.

8. வணக்கமும் வாழ்த்தும்.

பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்
மாத்திரையின்றி மனமகிழ் வெய்தி—

“மாரனை வெல்லும் வீர! நின்னடி
தெனரிக் கடும்பகை கடிந்தோய்! நின்னடி
பிறர்க்கறம் மூயலும் பெரியோர்! நின்னடி
துறக்கம் வேண்டாத் தொல்லோய்! நின்னடி
எண்பிறக் கொழிய இறந்தோய் நின்னடி

கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய்! நின்னடி
தீமொழிக்கு அடைத்த செவியோய்! நின்னடி
வாய்மொழி சிறந்த நாவோய்! நின்னடி

நரகர் துயர்கெட நடப்போய்! நின்னடி

உரகர் துயரம் ஒழிப்போய்! நின்னடி

வணங்குதல் அல்லது, வாழ்த்தலென் நாவிற்கு
அடங்காது! என்ற ஆயிழூ முன்னர்ப—

அந்தப் பாத்திரத்தை பெற்ற பசுமையான கொடியினை
ஏடைய இளையேர்ளான் அவள், அளவற்ற மனகிழ்ச்சி
அடைந்தனள், “மாரனை வெற்றிகொள்ளும் வீரனே! தீய
நெறிகளான கடும்பகைகளை நீக்கியோனே! ஏனையோருக்கு
இம் அறவாழ்வு வரய்ப்பதற்கு முயல்கின்ற பெரியோனே!
சுவர்க்கத்தையும் விரும்பாத தொன்மையாளனே! மக்களின்
ஏண்ணங்கள் பின்னடையும்படியாக அதற்கு எட்டாத மேம்
பட்ட நிலையினை அடைந்திருப்பவனே! ஞானக்கணக்களைப்
பிறகுக்கு அளிக்கின்ற அருள்நோக்கமுடைய மெய்ஞ்ஞான
மூர்த்தியே! தீயோரின் தீயபேச்சுக்களைக் கேட்க மறுத்த
செவிகளை உடையோனே! வரய்மையான பேச்சுக்களால்
சிறப்பற்ற நாவினை உடையோனே! பாலிகளின் துயரங்கள்
நீங்குமாறு அவர்களிடையேயும் செல்லுகின்ற அருளாளனே!
நரகர்களின் துயரங்களையும் போத்துபவனே! நிச் திருவடிகளை
வணங்குதல் செய்தலே என்னால் இயலாது; வாழ்த்து
என்பது என்ற என்பது என் நாவிற்கும் அடங்காத செயலாம்”
என்று, போதிமாதவனைப் போற்றித் துதித்தனன் மணி
மேகலை. அப்போது அவள் முன்னர்—

[மாரன் - காமதேவன், புத்தர் அவனை வென்று,
மேய்ப்பட்டளர். ‘கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய்’
என்பதற்கு, புத்தபகவான், முறபிறப்பிலே தம்பால் யாசித்த

இந்திரனுக்குத் தம் கண்களைக் கொடுத்த அருளுடையையக் குறித்ததாகவும் பொருள் கூறுவர். நரசர் துயர் தீர்த்ததும், குட்டாளியநாளனுக்கு அருளறம் உபதேசித்ததும். புத்தரின் அருட் செயல்கள் ஆகும்.]

9. பசி தீர்த்தோர்

போதி நீழற் பொருந்தித் தோன்றும்
நாதன் பாதம் நவைகெட எத்தித்,
தீவு திலகை சேயிழைக்கு உரைக்கும்; 75
"குடிப்பிறப்பு அழிக்கும், விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விரூடும்;
நாணனி களையும்; மாணையில் சிதைக்கும்;
முண்முலை மாதராடு புறங்கடை நிறுத்தும்;
பசிப்பினி என்னும் பாவி" அது தீர்த்தோர் 80
இசைக்கொல் அளவைக்கு என்னா நிமிராது—

~~அநூலை அடுத்த ஸூரி போற்றாட பெற்று வரும்~~
புத்தர்பிராணன் மணிமேகலை யோற்றுதலைக் கண்ட
தீவுதிலைக்கும், போதி நீழலுடனே பொருத்தித் தோன்றும்.
நாதனின் பாதங்களை, உலகெங்கும் துயர்கெட அருளுமாறு
வேண்டிப் போற்றினாள். அதன்பின் சொல்வாள் :

'பசிப்பினி, ஒருவரின் குடிப்பிறப்பினால் வந்த தகுதியை
அழித்துவிடும்; தூய்மையான இயல்புகாலாச் சிதைத்துவிடும்;
வாழ்வுக்குப் பற்றுக்கோடாகப் பற்றிக்கொண்ட கல்வீ
மன்மை பொக்கிவிடும். நாணமாகிய
அவரியினையும் நீக்கிவிடும். மேன்மை பொருந்திய அழுகினை
எல்லாம் சீர்குலைக்கும். [முன் அவ்வந்த முலைகளையுடைய
மனவியரோடும் கூடிப், பிறரின் கடைவாயிலிலே சென்று
இரங்கு நிற்கவும் செய்யும். அத்தகைய பாவியது
கொடுமையைப் போக்கு வேண்டும். அங்குணம் பொக்கியவர்
களைப்பற்றி எழும் புகழ்மொழிகளை அளவிட்டுக்
கறிவதற்கு என் நாவும் நிமிராது. அத்துணை அளவிறந்த
புகழுடைய செயல் அதுவாரும்.

10. நாய்க்கறி தின்றவன் விசுவாமிந்திரன்

புன்மரம் புகையைப் புகையழல் பொங்கி,
மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தனின்;
அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்;
இருஷில் மருங்கின் யாங்களும் திரிவேஞ்;

திர்நிழகை
ஏற்றுள்ளடை
ஏற்று நீட்டார்
ஏற்று 85

அரும்பசி களைய ஆற்றுவது கானான்,
திருந்தா நாவின் தின்னுதல் உறுவோன்
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழைவளம் தருதலின், மன்னுயிர் ஒங்கிப்
பிழையா விளையுனும் பெருகியது அன்றோ?—

90

புல்லும் மரங்களும் வெம்மையினாலே கருகிப் புகையு
மாறு எங்கனும் அழல் புகைந்து பொங்கியது. அதனால்
நிலைபெற்ற உயிர்கள் அனைத்துச் சியினால் மடியலாயின.
மழைவளமும் அறவே நீங்கிப் போயிருந்தது. அரசுப்
பொறுப்பினின்றும் விலகி, அரிய மறையோதும் அந்தனை
நாகிய சிக்காயித்திரன், இப் பெரிய உலகத்து எப்புறத்தும்
சுற்றித் திரிபவணானான், நீச்குவதற்கும் அரியதாகிப் போன
பெரும்பசியின்னப் போக்குவதற்கு எதனையும் காணாதவனு
மாயினான். பொருந்தாத நாயின் ஊனையும் தின்னுவா
தற்குத் தொடங்கினான். தின்னுமவன், முதற்கண் தேவபவி
யினைச் செய்தான். அப்போது அவன் முன்பாக வானவர்
கோமானாகிய இந்திரன் தோன்றி, மழை வளக்கினான் த
தந்து உதவினான். அதனால், மன்னுயிர்கள் மீண்டும்
பெருகலாயின. தப்பாத விளை பொருள்களும் உலகில்
மிகுந்தன. இஃது உண்மை அல்லவோ? இஃது ஜாகுச்சிரா

(A) நல்லறம் காண்பாய் இயிர் சூல்தீரோ

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்;

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் பூர்வீரி வாழ்க்கை,

மன்றினி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

95

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;

உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்.

கயக்கறு நல்லறம் கண்டனை" என்றலும் ரூபநாள் ஏழைகள்

கைம்மாறு செய்யும் சக்தி உடையவர்களுக்கு ஒரு
பொருளைக் கொடுப்பவர் அறத்தினை வினைக்குறி
விற்பவராவர். கைம்மாறு செய்வதற்கும் வியலாத ஏழை
களின் பெரும் பசியினைப் போக்குப்பவரே உண்மையாக
அறம் செய்பவர்கள். மெய்ந்தெறியோடு சுடிய வாழ்க்கை
என்பதும் கொடுத்துமகிழும் அத்தகையோரின் வாழ்க்கையே
யாகும். அணுச்செறிந்த இந்த உலகத்திலே வாழபவர்
களுக்கு எல்லாம் உணவு கொடுத்தவர் எவரோ, அவர்தாய்

பாத்திரம் பெற்ற காலை

உயிர் கொடுத்தவரும் ஆவர். அப்படி உயிர்வழங்குதலை மேற்கொண்ட உறுதியடையவள் நீயும் ஆயினே. கலக்க மற்ற நல்லறத்தினையும் அறிந்தனே!'' என்றனள் தீவுதிலைகை. அவள் அங்குனம் சொல்லலும், மனிமேகலை கூறுவாள் :

12. அறத்தின் பயன்

“விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்

ஒத்தி 100 பிய

திட்டி விடமுண்ச் செல்லுயிர் போவழி

உயிராடு வேவேன் உணர்வொழி காலத்து, ஒவூத்து

வெயில்விளங் கமையத்து, விளங்கித் தோன்றிய ஏதோர்

சாது சுக்கரன் தனையான் ஊட்டிய ஏனோரோசு சூப்பி,

காலம் போல்வதோர் கனாமயக் குற்றேன்;

ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய் 105

நாங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது — பல்லுப் புதுதூர் தீரு

“முன்பிறப்பிலே, யான் நேசித்த காதலனாகிய இரா

குலன் திட்டிவிடம் தீண்டப்பெற்று இறந்தனன். அவன்

உயிர் போன காலத்திலே, நெருப்பிலே குதித்து வேகின்

நவள், என் உணர்வுகள் ஒடுங்கிய சமயத்திலே, உச்சிப்

13. தாயாகப் பேறுவேன்

நாவலொடு பெயரிய மாபெருங் தீவுத்து,

வித்தி நல்லறம்; வினைந்த அதன்பயன்,

துய்ப்போர் தம்மனைத்—துணிச்சிதர் உடுத்து;

வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி;

வெயிலென முனியாது, புயிலென மடியாது,

புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து, முன்

அறங்கடை கில்லாது, அயாவோர் பலரால்;

என்ற குழவி முகங்கண்டு இரங்கித்;

110

15. புறப்பட்டாள்

தீவு திலகை “தன்னடி” வணங்கி,
மாபெரும் “பாத்திரம் மூர்க்கையின் ஏந்திக்
கோமகன் பிடிகை தொழுது யசைய்கொண்டு
வாழுாடு எடுந்து மணிமே கலைதான்—

தீவுகிலகையின் திருவடிகளை வணங்கி மணியேகலை
நினை பெற்றாள். மிக்க சிறப்புடைய அழுதசுரபிளையத் தன்
மூர்க்கையிலே ஏந்தியவளாக, வானத்து வழியாக
பேவெழுந்து புகாரை நோக்கியும் புறப்பட்டாள்.

16. அற்புதம் சொல்வாள்!

“வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழுநாள் வந்தது, என்மகள் வாராள்!

வழுவாய் உண் டென மயங்குவோள் முன்னர்—
வந்து தோன்றி, அவர்மயக் கங்களைந்து,
அந்தில் அவர்க்கோர் அற்புதம் கூறும்—

“உஞரக்கும் சொற்களிலே போல்வற்ற மணிமேகலா
தெய்வம், உறுதியாகக் கூறியதான் ஏழாம் நாளும் வந்தது.
என் மகள் இன்னமும் வராமலிருக்கின்றாளே! தெய்வத்தின்
சொற்களும் பிழையாதல் உண்டுபோலும்!” என எண்ணிக்
கலக்கங் கொண்டிருந்தாள் மாதவி. அவள் முன்பாக, மணி
யேகலையும் அப்போது வந்து தோன்றினாள். அவள்
துவாரயும் சுதமதியின் கவலையினையும் போக்கினாள்.
பின்னர், அவ்விடத்தே, அவர்களுக்கு ஒர் அற்புதத்தையும்
சொல்லலாணாள்!

17. பழம்பிறப்பு உரைத்தல்

இரவி வன்மன் ஒருபெரு மகளே!

தூகத் தாணைத் துச்சயன் தேவி!

அழுத பதிவயிற்று அரிதில் தோன்றித்,

தவவையராகிய தாரையும் வீரையும்

அவ்வையர் ஆயினோ; நும்மடி தொழுதேன்—

“இரவிவன்மன் என்பவழுடைய ஒப்பற்ற பெருமை
ஒடைய புதல்வியே! குதிரைப்படையினை உடைய துச்சயன்
என்பவனின் தேவியே! அழுதபதியின் வயற்றிடத்தே
அருமையாகத் தோன்றி, அப்போது என் தமக்கையரா
யிருந்த தாரையும் வீரையும் என்போரே! இப் பிறப்பிலே நீர்

என் தாய்மார் ஆயினீர்; நுழி திருவடிகளை யான் வணங்கு கிண்றேன்" என மணிமேகலை, மாதவி சுதமதி ஆகியோரை வணங்கினாள்.

18. உம் பிறப்பு அறுக!

வாய்வ தாக, மாணிட யாக்கையில்
தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்கீங்கு;
அறவண அடிகள் தம்பாற் பெறுமின்,
செறிதொடி நல்லீர்! உம் பிறப்பு;

140

இந்த மாணிட யாக்கையிலேயே தீவினைகளை அறுத்துப் பேற்றியதும் தகைமை நுமக்கும் வந்து வாய்ப்ப தாக. அதற்குச் செய்வதற்கான தவநெறிகளை, இவ்விடத்தே அறவணவடிகளிடத்தே கேட்டு அறிந்துகொண்டு, அதன் படியே செய்விராக. செறிந்த வளையணிந்த நல்லோர்களோ! உம் பிறப்பின் தன்மை இதுவே யாரும்.

19. பாதம் பணிவோம்!

—ஈங்கிள்ளு

ஆபுத் திரன்கை அழுத சுரபியெலும்
மாபெரும் பாத்திரம்; நீயிரும் தொழுமெனத்
தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்,
பழுதறு மாதவன் பாதம் படர்கேம்;
எழுகென, எழுந்தனள்—இளங்கொடி தானென்.

145

"இப் பெருஞ் சிறப்புடைய பாத்திரம் அழுதசுரடி என்பது. ஆபுத்திரன் என்பானின் கையிலே மூன்றார் இருந்தது. இதனை நீலிரும் வணங்குவிராக," என, அதனை யும் அவர்கட்டுக் காட்டிச் சொல்ல, அவர்களும் அங்ஙனமே அதனை வணங்கிப் போற்றினர்.

~~தூயமையாகப் பேசுபவரான அதீத டாய்மார் இருவருடனும்,~~ "குற்றம் அறுத்த மிக்க பெருந்தவன் ஆகிய அறவண அடிகளின் பாதங்களைப் பணிந்து வருவோம்; எழுங்கள்" எனக் கூறியவாறே, மணிமேகலையும், அறவணர்பாற் செல்லுவதற்கு எழுந்தனள்—எனக்.

9. சுரங்காரியார் இலம்பகம்

1995. வாளிரண் டு மாறுவைத்து போலிமைழக்கன்

நாளிரண் டு சென்றவென்று வாநயமொய்க்கார் மாநார்

தேவூரியண்டும் அன்னதேபழர் தோன்றலைப் காவிலூர்

தாளிரண்டும் ஏத்திநின்று தெயல்நாமம் புணர்ந்த பிள்

வெண்டியார்.

1996. பாடுவண் டிருந்துவின்ன பல்கலை அகால்குல்
விடுபெற்றவரும்வீழும் வெம்முலை வீமலையென்று
அடுவான் அணிந்தசீர் அரம்பையின்ன வானுதல்
ஷட்டும் புணர்ந்ததூத்து தினியவள் உளாளரோ.

1997. அம்பொகைந் துடையகாமன் ஜயவனன் அந்தவன்
நம்புநீர் ரல்லர்நன் குரங்குநீர் ராயினும்
தங்குரவர் தாங்கொடுப்பின் நெஞ்சுநேர்ந்து தாழ்வர்தாம்
பொங்கரவி/அலகுலார் எனப்புக்கன்று சொல்லினான்.

1998. அற்றுமன்று சன்னியம் மடந்தைமார் அணிநலம்
முற்றினாரை நீடுவைப்பின் மூள்கும் வந்து பாவழும்
கந்றமற்ற மாகுமென்று கோதை குழந்து கூறினார்க்கு
உற்றுத் தியாவுயிர்த் தொழிதல்யார்க்கும் ஒக்குமே.

1. சிவங்கூ, காந்தாநுந்தாதயம் பாதிமுசுபுஸ் தூராபு மண்டி
2. புதியானாதய சுங்கந் சிவங்கூ தூராமாநாய்க் கூராந்து
3. பாம்

9. சூரியன்று இலம்பாகம்

விளையல் திட்டம்

1995. இரண்டு வாள்களை எதிரெந்தான் வொற்றினால் இரண்டு நாட்கள் கழிந்தன என்று வருந்த, மரம் நெருங்கிய தோழர்கள், சீவகனைச் சார்ந்தபின், அவன்து (இரண்டு திருவடிகளையும் வளங்கி நின்று, அவன் மணந்து கொண்ட பெண்ணின் பெயரைக் கூறுமாறு வேண்டியார்)

1995. இன்னிசை பாடும் வண்டுகள் மொய்ப் பலதப் போன்ற பல மணிகளையுடைய மேகவைக்கிறது, அதைப் போன்ற அல்குலையும், வீடு பேற்றத் திழைந்த துவவியாசயும் மயங்கி விழச் செய்யும் விருப்பம் தரும் மூலகளையும் உடைய அவள் பெயர் விமலை, அவள் கடன்மாட அலங்கரித்துக் கொண்ட அரம்பப் போலும் ஒளி பொருந்திய நெற்றியையுடையவள்; ஊடின் தும் கூட்டுரைப் போன்ற இன்பம் தருபவள்' என்றான். சீவகன்,

1997. [அது கேட்ட தோழர்கள், "நம் சீவகன் மலர் அப்புகள் ஐந்தினையுடைய காமனே!" என வியந்தனர்] அப்போது புத்திசேனன்) "தாம் விரும்பும் குணங்கள் இவ்வாமல் நல்ல குரங்குக் குணம் உடையவராயிலும், தம் பெற்றோர் மணம் செய்து தருவராயின், சிறுகின்ற பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய மகளிர் மனம் விரும்பி ஆவரைப் பணிந்து வாழ்வார்" என நூசயாடலை விரும்பிக் கூறினான். புத்திசேனன், கண்ணிப் பெண்களாகிய அழகிய மகளிரைத் திருமணம் குடிக்காமல் நீண்ட நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்தால் 'பாவழும் வந்து முனும்; பழியும் வந்து சேரும்' என்று கருதி மனம் கொடுத்துத் தாமே தம் மகளைக் கொண்டு சென்று குடியில் பிறந்த யாவர்க்கும் 'ஒக்கும்') என்றான், புத்திசேனன். புத்திசேனன் குடும்பாதையைச் சுற்றிப் பாதையில் நெருந்து வருந்து, ச.

1998. "அதுமட்டுமன்று; கண்ணிப் பெண்களாகிய அழகிய மகளிரைத் திருமணம் குடிக்காமல் நீண்ட நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்தால் 'பாவழும் வந்து முனும்; பழியும் வந்து சேரும்' என்று கருதி மனம் கொடுத்துத் தாமே தம் சுனை கழித்து இளைப்பாறல் நல்ல குடியில் பிறந்த யாவர்க்கும் 'ஒக்கும்') என்றான், புத்திசேனன். புத்திசேனன் குடும்பாதையைச் சுற்றிப் பாதையில் நெருந்து வருந்து, ச.

2. ஏலும்புந்தை நூல்முறைக்கு சுனைக்கமாற்றுத்தை பிரிந்து மரங்குந்து.

ந 6 - சீவகன், புத்தாஸம் முறையையின் சுற்றுத் தை மரங்குந்து.

(வேறு)

- 4 299. மதுக்குடம் விரிந்தன மாணவர்களாகும் புதுக்கடி பொருந்துத் துக்க ஊரெலாம் விதிக்கிடை காணலாம் வீதி மாநகர் முதிக்கிடை முகத்தியோர் மடந்தை சங்கையாள்.

சுறுந்து

- 5 300. ஆடவர் தனதிடத்திற்கு போகினும் நாடிமற் றவர்பெயர் நயந்து கேட்பினும் வீடுவல் உயிரென வெகுஞம் மற்றவள் சேழியர் வழிபடச் செல்லுஞ் செல்வியே.

- 6 301. காமலே செல்வினும் கனஸ்ரு காணகிலாள் வேமெனக் குடம்பெனும் வேய்கொள் தோளியை ஏழுறுத் தவள்நலம் நுகரின் எந்தெதைய யாமெலாம் அநங்கமா திலகன் என்றுமே.

(வேறு)

- 7 302. தாசியர் முனைகள் தாக்கத் தளையியிழுந் துடைந்த தண்தார் வாசங்கொண் மூலங்கு முந்துரல் வலம்படக் கிடந்த மார்ப பேசிய பெயரி னாளைப் பேதுரா தொழிலேனாகின் ஆசுமன் பிலாத் புனிபெண் கூறிதல்யான் அணைவுல் என்றான்.

புதிட்டு எண் 17

1999. (இவை வியத்தலுக்குரியவை அல்ல என்று தோழர்களிடம் கூறிய புத்திசேனன்) வியத்தலுக்குரிய ஒன்றைச் சிவகன் செய்ய வேண்டும் என்று கருதி அவனை நீண்டாக செய்து வேண்டும் என்று கருதி அவனை நோக்கி) நீ சென்ற ஊரிடீ எல்லாம் தேன் குடம் விரிந்தாற் போலும் மலர்களால் ஆன மாலையனிந்த மகனிரை மனம் செய்து தொண்டிருக்கிறாய்! சிற்ப நூல் விதிப்படி ஆமைந்த தெருக்களையுடைய இப்பெரு நகரில் முழுமதி போலும் முகம் உடைய மங்கை ஒருத்தி இருக்கிறாள்.)

சீர்முட்டி

2000. “ஆடவர் அவள் வாழும் இல்லத்தின் அருகில் சென்றாலும், ஆடவர் பெயரை அங்கு யாரேனும், கூறக் கேட்டாலும் ‘உயிர் விடுவேன்’ என்று சினந்து சிறுகிறாள். அவள், பணிப் பேண்கள் வழிபாடு செய்ய வாழ்ந்து வருகிறாள்.)

சீர்முட்டி

2001. (தாமினே எதிரில் வந்தாலும் அவனையும் நோக்காது ‘என்னுடல் வேகும்’ எனச் சினந்து கூறுவாள். முங்கில் அனைய தோளையுடைய அவனை மயக்கி அவளாது அழகு நலத்தை நீ நுகர்ந்து வருவாயாயின், எந்தையாகிய உன்னை நாங்கள் அனைவரும் ‘தாம திலகன்’ என்று அழைப்போம்’ என்றான், புத்திசேனன்.)

சீர்முட்டி

2002. (அது கேட்ட சிவகன், “பணிப் பேண்டிரி முலைகள் தாக்குதலால் முறுக்கு அவிழ்ந்து மனம் வீசும் மாலையடிடன், முந்றாலும் பொருந்தியமாப்பனே! வெற்றி யுடையவனே! நீ புகழ்ந்து பேசிய சுரமஞ்சரியை எண்ணிடம் மயங்கச் செய்யாமல் விடுவேணாகில், சிறிதும் அண்பில்லாத கீழ்மகளின் கூந்தலைத் தழுவியவன் ஆவேன்!” என வஞ்சினே ம் கூறினான்.)

2003. வண்டிதென் இனவகொள் நாணூ மாந்தனிர்
 கொண்டவஸ் கோட்டை நிறுப்பு மஸர்வன் அம்பாக்
 கொண்டவஸ் கோட்டை நிறுப்பு கொட்டிவெங்கி
 கொண்டது காற்றி ஆண்டேர் சாட்டுவது நிலம்
 கண்டபொறி பழவுஞ் சார்ந்து கரந்திரு நாவள
 என்றான். போல்

(வேறு)

2004. இழைக்கண் வெம்முலை இட்டிடை ஏந்தல்குல் மின் பீஷ்டிக்கு
 மழைக்கண் மாதரை மாலூரு நோய்செய்வான்
 மழைக்கண் வாளி/கேரன மொய்ம்பினான்
 உழைக்க வாளர்க் குரைத்தெழுந் தான்ரோ.

2005. சோருங் காரிகை யாள்/சர மஞ்சரி
 ஆரஞ் சூடிய அம்முலைப் பூந்தடந்
 தாரும் மார்பமுந் தண்ணீணனத் தோய்வதற்கு
 ஒரும் உள்ளம் உடன்றெழு கின்றதே.

(வேறு)

2006. கடைந்தபொற் செப்பெனக் கதிர்த்து வீங்கில்
 வடஞ்சுமந் கிதமுந்தன மாக்கண் வெம்முலை
 மடந்தைதன் முகத்தன் மயத்தின் உள்ளன
 குடங்கையின் நெடியன் குவளை யீண்களே.

2007. ஏத்தரு மல்லிகை மாலை ஏந்திய
 புத்தலைக் கருங்குழற் பூரியி னாற்புறம்
 யாத்துவைத் தலைக்குவில் வருளி லாள்நலம்
 காய்த்திடுயீன் மனத்தினைக் கலக்கு கின்றதே.

2003. “வண்டும் தேநும் வில்லின் நாடு

மலர்கள் அம்பாகுக் கொண்ட காமன் கோட்ட
(கோயிலில்), மாந்தளிர் போன்ற மேனியுடைய அவ
சுத்தி கொண்டு வந்து, வெள்ளை நூல் நிலத்தில் தோய்ந்த
அதனைப் போக்கினாற் போல், சுரமஞ்சரியின்
கொள்கையைக் கெடுத்து, அவள் மனம் செய்தர
ஆடவனின் பெயரைச் சிந்தையில் கொள்ளச் ‘செய்யு
நாளை நீ காமன் கோட்டம் சென்று அவனது சிலை
பின்னால் மறைந்திரு’ என்றான்.

2004. அணிகலன்கள் புணந்த விருப்பமு
ழுலையையும் சிற்றிடையையும், ஏந்திய அல்குலை
குளிர்ந்த பார்வையைக் கொண்ட கண்களையும் உ²
சுரமஞ்சரியைக் காதல் நோயால் மயங்கச் செய்வ,
குகையில் உள்ள ஆண்சிங்கம் போன்ற வலிமை
சீவுகள், அருகில் இருக்கும் கண் போன்ற தோழர்கள்
ஞானரத்துப் புறப்பட்டான்.

2005. அவ்வாறு புறப்பட சீவுகளுடு உ³
அழகு ஒழுகும் சுரமஞ்சரியின் முத்துமாலை அணிந்த அ⁴
ழுலைகளிடத்தே தனது மாலையும் மார்பும் கு
தமுவுதற்கு, அவளது வடிவை ‘இங்கும் இருக்கும்’
ஆராய்ந்து வருந்தி உணர்ந்து பார்க்கும்!

2006. “கடைந்தெடுத்த பொன் செப்பினைப் போ
னியுடன் பருத்து விளங்குவனவும், முத்து வடத்
சுமந்தனவும் ஆகும், கரிய கண்களையுடைய அவளது
முலைகள்! மடந்தையின் முகத்தனவாகி, என் மனை
உள்ளனவாகிய, குவளை மலரைப் போன்ற அ⁵
கண்கள் உள்ளங்கையினும் பெரியனவாகும்!

2007. “புகழ்தற்காரிய மல்லிகை மாலை குடியிரு
முடித்த கருங் கூந்தலாகிய கயிற்றினால் பிணித்து (என் புறத்தைப்) வருத்துவின்ற இந்த தீ
வரலாதவளது அழகு என் உள்ளத்தைச் சுட்டு வரு
கின்றதே!

2008. சில்லரிக் ஜின்ஜிளி சிலம்புஞ் சீறடி.சி
செல்விதன் திருநல்லஞ் சேரும் வாயில்தான்
அல்லவான் கிழவனோர் அந்தணாளனாய்ச்
செல்வலயான் தெளிதக வடைத்தென்
தெண்ணினான் ..

2009. அணங்கர வுரித்ததோல் அனைய மேனியன்
வணங்குநோன் சிலையெல் வளைந்த யாக்கையன்
பிணங்குநூல் மார்பினன் பெரிதொர் புத்தகம்
உணர்ந்துமுப் பெழுதின தொப்பத் தோன்றினான் ..

2010. வெண்ணரை யுடம்பினன் விதிர்த்த புள்ளியன்
நுண்ணவிர் அறுவையன் நொசிந்த நோக்கினான் ..
கண்ணவிர் குடையினன் கைத்தண் குண்றினன்
பெண்ணலாந் காதவிற் பேயும் ஆயினான்.

2011. யாப்புடை யாழ்மிட ரென்னுந் தோட்டியாக
தூப்புடை யவள்நலந் தொடக்கும் பாகனாய்.
முப்பெனு முப்படாம் புதைந்து முற்றிழை
காப்புடை வளநகர் காளை எய்தினான்.

(வேறு)

2012. தண்டுவளி யாகநனி தாழ்ந்துதளர்ந் தேங்கிகு
கண்டுகடை காவலர்கள் சுழறமுகம் நோக்கிப்
யண்டையினங் காலுவப்பனி பாலடிசில். இந்நாள்
கண்டுநயந் தார்தருவ காதவிப்பல் என்றான்.

கிண்கினி

2008. “இல மனிப் பரவுகளையுடைய கிண்கினி-
ஒவிக்கும் சிற்றழக்களையுடைய செல்வியின் அழகை-
அடையும் வழி, பசிப்பிணியால் வாழும் ஒரு கிழவனாகிய-
அந்தண்ணாய் நான் செல்லுதலே! அங்குள்ள செல்வேண்!-
அதுவே அவள் ஜூயம் கெரள்ள முடியாத சிறந்த வழி”
என்று எண்ணினான்.

கிண்கினி 2009. வருத்துகின்ற பாம்பு (உரித்த) தோல் போன்ற
மேனியனாய், வில்லெஸ் வளைந்த உடலுடையவனாய்,
மேலாடையோடு பின்னிய நூலணிந்த மார்பினனாய்,
மூப்பிலக்கணம்பற்றிக் கூறும் நூலைக் கற்றறிந்து, அம்-
மூப்பை ஏழுதிய தன்மை ஒப்பத் தோன்றினான், சிவகன்.
மூப்பை எழுதிய தன்மையை ஒப்பத் தோன்றினான், சிவகன்.

2010. அவன், நரை மயிர் படர்ந்த உடம்பினனாய்,
தெளித்த புள்ளியனுய், நெந்து போன உடையினனாய்,
தலைவுளைதலால் வளைந்த பார்வையினனாய், கிழிந்த-
குடையினனாய், கையில் ஒரு தண்டை யூஞ்சிப் பெண்ணின்-
நலத்தை விரும்பிப் போயின் தன்மையையும் உடைய
வனானான்.

2011. பணித்துக் கட்டப்பட்ட யாழை ஒத்த மிடறு
(குரல்) என்னும் அங்குசத்தால், ஆடவரை நீக்கிய தூய
நெஞ்சுடைய சுரமஞ்சரியது ஓரினப் நலத்தைப் பிணிக்கும்
பாகனாய், முதுமைப் பருவம் என்னும் முகப்டாத்திலே தன்
உருவம் தெரியாதவாறு மறைந்து, அவளது காவல் மிக்க-
வளம்ணையைச் சிவகன் அடைந்தான்.

2012. அடைந்து, தன் கையில் கொண்ட ஊன்று
கோலே பற்றுக் கோடாகக் கொண்டு தாழ்ந்து தளர்ந்து
நிற்க, அவனைக் கண்ட வாயில் காவலர்கள் “வந்த
காரியம் என்ன?” என்று கேட்டனர். அதற்கு அவன்
அவர்களை நோக்கி, “பண்டை என் இளமைப் பருவத்தில்
பால் சோற்றையே விரும்பி உண்டேன்; ஆனால் இப்போது
இம்முதுமையில் எண்ணால் விரும்பப்பட்ட மகளிர் தருவன்
வற்றை விரும்பி உண்பேன்” என்றான்.

2013. ஸகயிற்றொழு தாரிகழிய முப்பிறசளி கோரி
 மயலவர் போலமனம் பிறந்தவகை சொன்னார்
 பெயந்தச் சென்றுபசிக் கிரங்கியவர் விடுத்தார்
 தொய்யில்முலையவர்கள் கடை தோற்றுவநளி
 புக்கான்.

2014. கோணதயோடு தாழ்ந்துகழல் பொங்களிமி ரார்ப்ப
 ஒதமணி மாலையோடு பூண்பிறழு ஓடி
 சதமிது போமினென என்னுமுரை ஈயான்
 ஜதவுகு தண்ணையினோ டொல்கியுர நின்றான்.

2015. கச்சவிசித் தியாத்தகதிர் முலையர்மணி யயில்வாள்
 நச்சருண யம்புசிலை நடுங்கவுடன் ஏந்தி
 அச்சமுறுத் தமுதுபுளித் தாங்குத்தம் தீஞ்சொல்
 வெச்சென்றிடச் சொல்லிவிரி கோணதயவர்
 குழந்தார்.

2016. பாவயிது நோவவரை யன்மின்முது பார்ப்பார்
 சாவர்தொழி னேகடிது கண்டவகை வண்ணம்
 ஒவியர்தம் பரவையினோ டொப்பரிய நங்கை
 ஏவல்வகை கண்டறிதுப் பன்றுகிலர் சொன்னார்.

11/9/20

2013. அதுகேட்ட வாயில் காவலர், என்று தொழுது, 'முப்புக் காரணமாகக் காது கேட்க ஆதலால் பித்தரைப்போல் மனத்தில் தோன்றியதை கிறார்' என்று என்னி, அவர் பசிக்கு இரங்கி, 'மெந்துவரத்தந்து சென்க!' என உள்ளே போகவிட்டனர். உடலும் தீவந்தன். தொய்யில் கொடி எழுதிய மாலையை , காவல் காக்கும் வாயிலிலே விரைந்து சென்றான்.

2014. பணி மகளிர் மாலையும் கூந்தலும் வண்டுகள் பொங்கி ஆர்ப்ப, கடலில் பிறந்த முத்துடுடன் மற்ற அணிகலன்கள் பிறழு ஒடிவந்து, 'இங்கே வருவது துண்பம் தரத்தக்கது; திரும்பிப் போய்விடுவ என்று கூற, அதற்குச் சிறிதும் பதில் கூருதவனும், ஊதி பிறக்கும் பஞ்சினைப் போன்று, அசைந்து வந்து அங்கில நின்றான்.'

2015. கச்சினால் இறுக்க கட்டிய அழகிய மூலை ஏடைய, மலர்மாலை யணிந்த அம்மங்கையர்கள் . வாளையும் விடம் உடைய கூரம்பையும் வில்லையும் பா இவன் நடுங்குவான் என அவற்றை ஏந்தி, - புளித்தாற்போலத் தம் இனிய சொல் கெடக் கடுஞ் கூறிச் சீவகணைச் சூழ்ந்தனர்.

2016. 'முதிய அந்தணர் வருந்துமாறு சீ சொல்லாதீர! அப்படிச் சொல்வது பாவமா தொட்டாலே இவர் இறப்பார் போலும்! எனவே இங்குக் கண்டதை அப்படியே ஒவியப் பாகவையு ஒப்பாரிய நங்கைக்குக் கூறி, அவள் இடும் சுட்டளை இவரை நீக்கும் தன்மையை அறிவோம்' என்று கூறினார்,

2017. கையவளை மையகுழல் ஜியரிய வாட்கள்
 நெந்திலை வெய்யமுலை நங்கையொரு பாஸ்பான்
 உய்வதிலன் ஊழின்முது மூப்பிளோடும் வந்தான்
 செய்வ துரை நொய்தினேசுச் சேறுமேழு
 கென்றாள்.

2018. மாலைபல தாழ்ந்துமதுப் பிலிற்றிமணங் கமழுங்
 கோலஅகிற் ரேய்வைகொழுஞ் சாந்தமுலைமெழுகிப்
 பாலைமணி யாழ்மழலை பசும்பொனிலத் திழிவாள்
 சோலைவரை மேவிழியுந் தோகைமயில் ஒத்தாள்.

2019. சிறந்திய சிண்கிணி சிவம்பொடு சிலம்ப
 வேறுபடு மேகலைகள் மெல்லென மிழற்றச்
 சேறுபடு கோதைமிசை வண்டுதிசை பாட
 நாறுமலர்க் கொம்புநடை கற்பதென வந்தாள்.

2020. வந்தவர வெள்ளனயென வாட்கள்ச்மட் வாய்க்கேள்
 சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட
 அந்திலிஅத னாயபயன் எள்ளனமொழி கென்றாள்
 முந்திநலி கின்றமுது மூப்பொழியும் என்றான்.

2021. நறவீரியநாமுகும் வர்ஸ்பெரிது நக்குப்

ஷ்ரீமுனி ரோபேருநர் பேணிமொழி கெள்ளத்
துறையறிந்து சேர்ந்துதொழு தாடுநால் என்றாற்று
அலிதோபிர நீவிரென ஜயமிலை என்றான்.

2022. செத்தமரம் மொய்த்தமழை யாற்பெயரும் என்பார்
செத்தரிவர் உற்றபினி தீர்த்துமென என்னை
அத்தமென மிக்கசுடார் அங்கதிர் சுருக்கும்
மொய்த்தமணி மாடமினச் அத்தக வடைந்தான்.

2023. வழவிது மூப்பளிது வார்பவள வல்லிக்
கட்டுக்கூவர் வாய்க்கமலங் கண்ணோட்டி வண்ணம்
கொடிதுபசி சூரிந்துளது கோல்வளையி னேரே
அடிசில்கடி தாக்கியிவ னேகொண்டாயினே என்றான்-

2024. நாணமுரைத் தாங்குநறு நீர் அவனை யாட்டி
பேஷ்விதினார் வெண்ணுகிலுடு விழுப்பொனியல் நாலும்
பால்நலங்கொள் தீங்கினவி பவித்திராழும் நல்கத்
தாணமர்ந்து தாங்கியமை தவிசின்யினச் சிருந்தான்..

2021. அது கேட்டு, பூக்களின் மணம் தொற்றுக்கெடும்படி வாசனை விகுகின்ற கூந்தலையுடைய சரமஞ்சரி மிகவும் நகைத்து, “குமரியாடி இளமை பறுபவர்கள் நின்னைத் தவிர இன்னும் யாராவது இருக்கின்றார்களா? ஆராய்ந்து கூறுக!“ என்றாள். அதற்கு அவன், “இம்முப்புப் போகும் துறை அறிந்து தொழுது ஆடுவார் (நீ மேற்கொண்டிருக்கும் விரதத்தைக் கெடுத்து உன்னைக் கூடும் வழி இம்முப்புருவால் என்று அறிந்து வந்தவர்) (என்னைத் தவிர வேறு யாருமில்ல). என்றான். (முப்புப் போக உலகத்தார்) அறியாத வழிகளை அறிவிரப்பாலும்!” என்று அவன் இகழ்ந்து கூற, அவன், “அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை” என்று மறு மொழி புகன்றான்.

2022. பட்டிப்போன மரம் பெரிய மழையினால் கிரும்புமிருப்ப பெறும் என்று கூறுபவரைப் போல, குமரி பாடினால் மூப்புக் கழியும் என்று கருதும் இவர், பித்தராவாயர்! இனி இவர் உற்ற பசிநோயைப் போக்கு வோம் எனக்கருதி, இல்து அத்தமனகிரி என நினைத்து நூயிறு தன் கதிரைச் சுருக்கிக் கொள்கின்ற மிக்க ஆழகொழுகும் மாடத்தின்மேல் அழகு பொருநத்து கொண்றாள். புது திருமூல

2023. “திரண்ட வளையணிந்த பெண்களே! சிவந்த வாய் நீண்ட பவளக் கொடியின் துண்டு போன்றதால், தாமரை மலர் போலும் கண்ணும் அடியும் உடைய இவரது படிவும் மிகவும் முதுமையுடையது; இதற்கு இரங்கா திருப்பது கொடிது! இவர்க்குப் பசியும் மிகுந்துள்ளது! எனவே விரைந்து உணவுவச் சமைத்து வருக!“ எனப் பண்புப் பெண்களை ஏவினாள்.

2024. பால் போன்ற இனிய மொழி பேசும் சரமஞ்சரி, அப்பொழுதே அவனுக்கு வாச நெய் பூசி, நல்ல நீரால் ஆட்டுவித்தாள். மேனி விளங்கும் வெள்ளை ஆடையையும், சிறந்த பொன்னாலான பூணோலையும் மோதிராத்தையும் அவள் கர, அவன் அவற்றை ஏற்று அணிந்து, ஆகு இட்ட ஓர் இருக்கைமீது ஆமர்ந்திருந்தான்.

2025. திங்கள்நாளுக்கும் நாளைத்திரு மின்சென்னைச் செம்பொற் பெராங்குக்குரீர் மின்ஸூபுகழுக்கலங்கள்பல பரப்பி இங்குசூவையின்னையிருதும் ஏந்தமிலு சான்றேரான் எங்குமிலை இன்னைசூவை என்றுடன் அயின்றான்.

2026. தமிழ்தழிய சாயலவர் தங்குமலர்த் தூநீர் உயிழ்கரகம் ஏந்தார வோன் அமர்ந்து டுசி அமிழ்தணைய பஞ்சமுக வாசம் அமைத் தாய்ந்த கமழ்திரையும் காட்ட அவை கொண்டுகவுள்

அடுத்தாண்-

2027. வல்லதெணை யென்னமறை வல்லஸ்மட் வாய்யான் எல்லையெவன் எண்ணப்பொருள் எய்திமுடி காறும் சொல்லுமினும் நீவிர்கற்ற காலமெனத் தேங்சோர் சில்லென்சிலிக் கிளவியது சிந்தையிலென் என்றான்.

2028. இன்னவர்கள் இல்லைநிலத் தென்றுவியந் தேத்து அன்னமனை மென்னடையி னாள் அமர்ந்து நோக்கப் பின்னையிலவன் போகுதிறம் பேசுமென என்றெனித் தன்னஞ்சிறி தேதுயின்று தாழு அவள் நக்காள்.

வினா போன்றும் உண்டான்

2025. துங்களைச் சூழ்ந்த விண்மீன்கள் சூரியனை குழ்ந்தன என்னுமாறு செம்பொன்னாலான அழியை உண்டு கலத்தினைச் சுற்றிச் சிறிய சிறிய தட்டுகளை வைத்து, அருசுவை உணவை மகளிர் ஏந்தி நின்று படைக்க, சீவுகள், “இது போன்ற இனிய சுவை உணவை நான் எங்கும் உண்டுதில்லை” என்று வியந்து மகிழ்ந்து உண்டான்.

2026. இனிமை பொருந்திய காயல் உடைய பணி மகளிர், மலர் தங்கும் தூய நீர் உழிமும் கமண்டலத்தை ஏந்த, சீவுகள் அதனை விரும்பி ஏற்று, வாய் கழுவி அமர, அவனிடம் தப்பெண்கள் ஐந்து வகைப்பட்ட முடிவாசத்தைக் கூட்டி ஆய்ந்த மணமிகு வெற்றிவையையும் கூட்ட, அவற்றை வாங்கி அவன் வாயில் அடக்கிக் கொண்டான். (தமிழ் என்னும் சொல்லுக்கு ‘இனிமை’ என்பது பொருள்)

2027. அங்வனம் இருந்த பின்பு, “நீர் எதில் வல்லவர்?” என்று அவன் வினவினாள். அவன், (‘யான் மறை வல்லவன்’ மறைவான வேடம் கொள்வதில் வல்லவன்) எனப் பதில் கூறினான். அவளோ, ‘வேதத்தில் தான் வல்லவன் என்று கூறுகிறான் போலும்! எனக்கருதி, ‘அதன் எல்லை எவ்வளவு?’ என மீண்டும் வினவினாள். அவன், ‘தான் நினைத்த பொருளை அடையும் அளவு’ என்று விடை பகர்ந்தான். அவளோ ‘தான் தத்துவத்தை உணர்த்தி முடியும் அளவு’ என்று கூறினான் எனக் கருதி, ‘நீர் எவ்வளவு காலம் அதனைக் கற்றீர்?’ என மறுபடியும் கேட்டாள். (மேலும் வினாவும் விடையும் பெருகுதல் கருதி — அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கக் கருதி) அவன், ‘கிளி போலும் சில சொற்களையுடையவளே, ‘அஃது எனக்குக் கருத்தன்று’ என்றான். அவளோ, ‘தனக்குக் காலம் நினைவில்லை’ என அவன் கூறுவதாகக் கருதினாள்.

2028. (அண்ணம் போலும் நடையினான் சுரமஞ்சி இந்திலத்தில், ‘இத்திறமுடியவர் உண்ணெப்போல் யாரும் இல்லை’ என அவனை வியந்து புகழ்ந்து விரும்பி நோக்க, அவன், ‘இனி இவன் நம்மைப் போகச் சொல்லுவான்’ என்று கருதி, தூக்கக் கலக்கத்தால் தனல் சிறிது தாழு அதைக் கண்டு அவன் நடைத்தாள்.)

2029. கோவமணி வாய்க்குவளை வாட்கண்மட வாளைக் காலமுது மூப்புடைய சாமிமுகம் நோக்கிக் காலுமிக நோஞ்சிறிது கண்ணுந்துயில் குற்றேற்கள் கலங்கமழ் கோதையிதற் கென்தொய்குரை என்றால்.

2030. மட்டுவிரி கோதைமது வார்குழலி னாள்தண் பட்டுநினர் கட்டில்பரி வின்றியுறை கென்றாள் இட்டதுணை மேலினது மெல்லென அசைந்தான் கட்டழல்செய் காமக்கட ஸ்லக்கடைய ஹற்றான்.

2031. காலையொடு தாழ்ந்துகதிர் பட்டது கலங்கி மாலையொடு வந்துமதி தோன்றமகிழ் தோன்றி வேலனைய கண்ணீயர்தம் வீழ்துணைவர் துண்தோள் கோலமுலை யாலிளமுதக் கூடியதை அன்றே.

2032. ஏந்துமலர்க் சேக்கையகில் வளர்த்தவிடு புகையும் வாய்ந்தமலர்க் கோதைஅமிர் துயிர்க்குநறும்புகையும் கூந்தல்அகிற் புகையுந்துகிற் கொழுமென்நறும் புகையும் வாய்ந்தவரை மழையின்மூர் மாடத்தெழுந்தனவே.

2033. ஆசிலஅடு பாலமிரதஞ் சிறியஅயின் றம்பூங் காசில்கடி மாலைக்கலம் நொய்யமதி கலற்குந் தொசுநறுஞ் சாந்தினிய தோடிவைகள் தொங்கி மாசிலமட வார்கள் மணிவிணைநரம் புளர்ந்தார்.

2029. அழகிய முத்துப் போலும் பற்களையுடைய வாயையும். குவளை மலர் போலும், ஒளிமிக்க கண்களையுடைய சூரமஞ்சளியை முதுமை மிகவுடைய சீவகசாமி முடைய சூரமஞ்சளியை முதுமை மிகவுடைய சீவகசாமி பார்த்து, 'கால்களும் மிகவும் நோகின்றன! கண்களுப் பார்த்து, கொல்களும் மிகவும் நோகின்றன!

2030. மகரந்தப் பொடி நிறைந்த மலர்மாலையுடைய தேங் வழியும் கூந்தலாள். 'என்னுடைய பட்டுக் கச்சார் பிணித்து கட்டிலில் உள்ள படுக்கையில் வருத்தயின்றித் தங்குக' என்றாள். அது கேட்டு, மிக்க நெருப்பைப் போள் சடுகின்ற காமக் கடலைக் கடையத் தொடங்கியவன் அந்தப் படுக்கையில் மெல்லப் படுத்துக் களைப்பாறினான்.'

2031. சூரியன் பகற்பொழுதோடு மேற்குத் திசையில் சென்று சாய்ந்து மறைந்தது; பின் மாலைக் காலத்தோடு நிலவு தோன்றவின், வேல் அனைய கண்களையுடைய மகளிர் மகழ்ச்சி தோன்றி, (விரும்பும் தம் கணவர் தோனை அழகிய மூலைகளாலே எழுதுமாறு இராப்பொழுது வந்த சேர்ந்தது.)

2032. மலர் பரப்பிய படுக்கையிலே இட்டு வளர்த்த அகில் புகையும். அழகிய பூமாலைக்கு ஏற்றிய இனிய மணம் தரும் அகில் புகையும், கூந்தலுக்கு ஏற்றிய அகில் புகையும், ஆடைக்குப் புகைத்த அகில் புகையும் மலைமேல் தவழும் வெண்மேகம் போல் உயர்ந்த மாடத்தினி மீது எழுந்து பரவின.

2033. மாசின்றிக் காய்ச்சிய பால்சோற்றைச் சிறிது உண்டு, குற்றமற்ற நறுமணம் வீசும் மலர் மாலையும், மெல்லிய அணிகலனும், அறிவை மயக்கச் செய்யும் ஆடையும், வாசனை மிக்க சந்தனமும், அழகிய தோடும் ஆகிய இவற்றை அணிந்து கொண்டு, தூய மகளிர், அழகிய வீணையின்றாம்பைத்தடவு இன்னிசை வரசித்தனர்.

2034. பூஞ்சதங்கை மாலைபுகழிக் குஞ்சிப்பொரு வில்லார்
 வீங்குதிரன் தோள்ந்தட மார்பும்விசை மெழுகித்
 தீங்கரும்பு மென்றனைய இன்பவளச் செவ்வாய்த்
 தேங்கொளமிர் சாந்துசெழுந் தார்குழையச்
 சேர்ந்தார்.

2035. பொன்னறையுள் இன்னமளிப் பூவணையிள் மேலான்
 முன்னியதன் மன்றலது முந்துற முடிப்பான்
 மன்னுமொரு கிதமது ரம்பட முரன்றாற்கு
 இன்னமீர்த மாகஇளை யாரும்அது கேட்டார்.

(வேறு)

2036. மண்மதன் மணிச்சுரல் மருட்டுமென்று மால்
 கொள்வாசி
 இன்னதன் றியக்கரின் இயக்கவந்த தென்றுதம்
 பின்னுமுன்னும் நோக்குவார் பேதுசால எய்துவார்
 கன்னிதன் மனத்திழைத்த காளைநாமம்
 வரழ்த்துவார்.

2037. கொம்பினொத் தொதுங்கியும் குழங்கலமாலை
 அம்பினொத்த கண்ணினார் அடிக்கலம் அரற்றவும்
 நம்பிதந்த கிதமே நயந்துகாண ஓடினார்
 வெம்புவேட்கை வேளிலானின் வேறலானு
 மாயினான்.

2038. தாமமாலை வார்குழற் றடங்கணார்க் கிடங்கழி
 காமனைன காளைதன் கருத்தொடைாத்த
 மாமலர்த் தெரியலானி யணியிடற் றிடைக்கிடந்த
 சாமகீத மற்றுமொன்று சாமிநன்கு பாடினான்.

2034. ஒருபற மாலையையும், புகழ்த்தக்க தலை முடியையும் உடைய ஆடவர், தங்களாது பருத்த தோண்டு அகன்ற மார்பும் பொருந்த மணமிகு கிந்தனைத்தைப் பூசி, இனிய கரும்பை மென்றாற் போலும் இனிய சுலை இனிய கரும்பை மென்றாற் போலும் இனிய சுலை இனிய கரும்பை மென்றாற் போலும் இனிய சுலை இனிய கரும்பை மகளிரது பவளமனைய வாயிடத்தே பருசி, அமிழ்னை மகளிரது பவளமனைய வாயிடத்தே பருசி, வளமான மாலை வாடும்படி அவர்களைத் தழுவினார்.

2035. பொன்னாலாள அறையில் அழகிய மலர்ப் படுக்கையின்மேல் இருந்த சீவகன், தான் கருதியிருந்த படுக்கையின்மேல் இருந்த சீவகன், தான் கருதியிருந்த காந்தருவ மனத்தினை விரைந்து முடிக்க என்னி, நிலை பெற்றதொரு இனிய இசையைப் பாடினான். அதனை இந்தங்கயர் இன்னமுதமாகக் கேட்டனர்.

2036. அவர்களில் சிலர், ‘இது மன்மதனது குரலே என்றும், மன்மதனது குரலையும் இது மயக்கும்’ என்றும் மயங்கினர். சிலர், ‘இது அத்தன்மை யுடையதன்று, இது இயக்கரால் இசைக்கப்படுவது’ என்று தம் முன்னும் பின்னும் நோக்கி மேலும் மயங்கினர். சிலர், ‘சுரமஞ்சரி தன் மனத்துள் வைத்துப் போற்றும் சீவகனே இவ்வாறு பாட வல்வவன்’ என்று அவளை வாழ்த்தினார்.

2037. மலர்க் கொடியினைப் போல அஸந்தும், மனமாலைகளித் தாங்கியும், அம்பு போன்ற கண்களை யுடைய மகளிர். தம் காலில் அணிந்த சிலம்பு முதலியன மெல்விட்ட வருந்தும் என ஒலிக்கலாம், சீவகனது இன்னிசையை விரும்பிக் கேட்டு அவனைக் காண ஓடினர் மனம் விரும்பும் வேட்கையை உண்டாக்கிய சீவகன் கண்ணுக்குத்தெரியாமையாலும் இன்னிசைப்பாட்டினாலும் மன்மதனினுட் வேறால்லாதவனாயினான். (மன்மதனே ஆனான்.)

2038. ஒன்யுடைய பூமாலையையும், நீண்ட கூந்தலையும் பெரிய கண்களையும் உடைய மகளிர்க்குத் தம் வயத்தன் ஆகமாட்டான் என்று நீக்கப்படுவானாகிய மன்மதனை ஒத்த சீவகன் தன் கருத்தோடு அவர்கள் கருத்தும் ஒத்திருக்கக் கண்டு, கொன்றை மாலையுடைய இறைவனது நீலமணிபோதும் கருத்திட்டத்தே அமைந்த சாமவேதமாகிய கீத்தித் தமிழ்நாடும் மிக இனிமையாகப் பாடினான்.

2039. தன்ன முப்பின் அந்தண்ண கணிந்த கிட விடியே
வள்ளிவென்ற ருண்ணிடை மழையலர்த் தடங்கணார்
புள்ளுவம் மதிமகன் புணர்த்த வொசை மேற்புக்கு
உள்ளம்வைத்த மாமயிற் குழாத்தினோடி.

(வேறு)

யெய்தினால்

2040. இனிச்சிறி தெமுந்து வீங்கி இட்டிடை கோரும்

எனக்கொறு கொறுப்பு போலும் இளமுலைப் பாங்கள்

கணிப்பொறை மலிந்த காமர் கற்பக மணிக் பரவு யல்குற்

பணிப்பிறைப் பூணினான் தன் பாங்குவலைச் சென்று கொம்பொப்பாள்
பட்டாள்.

2041. அடிக்கலம் அரற்ற அல்குற் கலைகலந் தொவிப்பு

முடிப்பதென் பெரிது முத்தேன் முற்றிழை யரிவை வந்து

யென்ன வடிக்கணாள் நக்கு நாணித் தோழியை மறைந்து

கொடிக்குழாத்திடை-யோர்கோலகு குளிர்மணிக் மின்னுக்

கொம்பின்னின் ராள்.

2042. இளையவற் காணிஞ் மன்னோ என்செய்வீர் நீவிர் என்ன
விளைமதுக் கண்ணி மைந்தர் விளிகெனத் தோழி

முளையெயிற் றிவனை யாரும் மொழிந்தன ரில்லை கூறி

இளைவது பிறிது முண்டோ ஒண்தோடி மாதரக் கென்றாள்.

2039. தம் குரவினைப் போலவே ஒசை செய், அழைக்கின்ற வேடனது குரல்மேலே ஆசைக்காண்டு மயிகூட்டம் ஓடுவது போல பொய்த்தன்மை கொண்டு முதுமை வேடத்தையுடைய அந்தண்ணாகி வந்த சீவகனி, இளையின் வழியே, வள்ளிக் கொடியை வென்ற மெல்லி இடையுடைய குளிர்ந்து மலரனைய பெருங்கண் மகளி எல்லாரும் ஒடி அவனிருக்குமிடம் சார்ந்தனர்..

2040. இந்நிலையில், “நாங்கள் சிறிது பருத்துச் சிற்கடையக் கொல்வோம்” எனச் சினம் கொண்டது போன் இலமுலைகளையும், பரந்த அல்குலையும் உடைய பழுமாசிய பாரம் தாங்கி நீற்கும் அழகிய கற்பகக் கொம் போன்ற சுரமஞ்சரி, குளிர்ந்த பிறை போன்ற வடிவமுடை பூண்ணியுடைய சீவகனின் இசைப் பாட்டாகிய வலையிடே அப்பட்டாள்.

2041. “அரிஜவயோ பாதத்தில் அணிந்து சிலம் முதலியன அரற்ற இடையில் அணிந்த மேகஸை ஒலிக்க ஓவந்து நீழுடிக்கக் கருதிய காரியம் என்ன? நானோ மிகவு வயதான் கிழவனாகி விட்டேன்!” என்று சீவகன் கூமாவு அணைய கண்ணையுடைய சுரமஞ்சரி நால்லித்தன குளிந்து தோழிக்குப் பின்னே மறைந்து மின்னல் கொடுகூட்டத்திடையே ஓர் அழகிய மாணிக்கக் கொடுபோ தின்றாள்.

2042. “நீங்கள் எண்ணையன்றி ஓர் இளைஞரைகள்டால் என்ன செய்வீர்கள்?” என்று சீவகன் வினே ஈரல்ல அதற்குத் தோழி, “தேன்மிக்க கண்ணியையணிப் பூடவர் பெயரையும் இவ்விடத்துக் கூறக் கூடாது என்றாள். “நான்னல் முளைபோலும் கூரிய பற்களையுடை இவளை மணம் பேச யாரும் வரவில்லை என்ற காரன் தாலோ ஆடவரை வெறுக்கின்றீர்கள்? ஒளி பொருந்த வளையல்களை அணிந்த இவள் வருந்துமாறு அவர்க் கேவறேதனும் செய்ததுண்டா?” என்று சீவகன் மேது விளைவினான்.

2043. வாய்ந்த இம் மாதரி சுவன்னாம் சீவகள் பழித்த
 பின்றைச்
 காய்ந்தனள் என்று கூறக் காலைமற் றிவட்குத்
 தியால்
 மாய்ந்தனன் போலும் என்ன மாதாரி ஒருங்கு
 வாழ்த்தி
 ஆய்த்தனம் ஜையன் உயந்தான் அறிந்தனம் அதனை
 என்றார்.

2044. காலுற்ற காம வல்லிக் கோடியெனக் கவங்கி நங்கள்
 மாலுற்று மயங்க யாங்கள் மடக்கிளி தூது விட்டேம்
 சேஞ்சுற நெடுங்கட் செல்வாய்த் தத்தைத்தன்
 பாலுற்ற பவளச் செல்வாய்த் தத்தையாற் பரிவு
 தீர்ந்தேடு.

2045. ஆண்பொட்டி எமக்கோர் கிதம்
 பாடுமின் அடித்தி யாரும்
 முன்பட்ட தொழிந்து நுங்கள்
 முகவியர் முனிவு தீர்ந்தரர்
 பொன்தொட்டேம் யாழும் நும்மைப்
 பேரகொட்டோய் பாடல் கேளாது
 என்பட்டு விடினும் என்றார்
 இலங்குடுங் கொம்பொ டொப்பார்.

2043. “இச் சுரமஞ்சரியது எல்லா நண்மையுமைடு கண்ணத்தைச் சீவகன் பழித்த பிறகுதான் இவள் எல்லா ஆடவரையும் வெறுத்தனள்” என்று தோழியர் கூற, அது கேட்ட சீவகன், “இவனுக்குத் திமை செய்த காளை இரண்டு விட்டான் போலிருக்கிறேதோ” என, உடனே ஆங்கிருந்த மகளிரெல்லாரும் “சீவகன் நூறாண்டுவாழ்கள் என வாழ்த்தி, “நாங்கள் ஆராய்ந்து அறிந்து கொட்டோம்; சீவகன் உயிரோடு நலமாக இருக்கிறான்” என்றனர்.

2044. அவர்கள், “காற்றில் சிக்கிய காமவல்லி கொடி போலச் சுரமஞ்சரி பித்தேறி மயங்கிக் கலங்கநாங்கள் இளங்கிளி ஒன்றைத் தத்தைபால் தூதுபோனிட்டோம்; கயல்மீன் போன்ற நீண்ட கண்களையும் சிவந்த வாயையும் உடைய காந்தருவதத்தையின் அழுநலத்தைக் கண்டு வந்து, பாலை உண்ட பவளம் போன்ற சிவந்த வாயையுடைய அக்கிளி கூறிய சொல்லால் வருத்தம் தீந்தோம்” என்றனர்.

2045. மேறும். அழகு விளங்கும் பூங்கொம்பு போன்ற அந்நங்கையர், “நீரும் எம்மிடம் அன்பு கொண்டு ஓர் இன்னிசை பாடுவீராக! அடித்தியாரும் (சுரமஞ்சரி), ஆடவரைக் காளையும் மாட்டேன் என முனிபு கொண்ட விரதத்தினை விலக்கி உம் முகம் நோக்கிச்சினம் தனிந்திருக்கின்றார்! திருமகள் போன்ற இவளைத் தொட்டு ஆனாயிட்டுக் கூறுகிறோம்; என்ன ஆனாலும் உமது பாடவளக்கேளாது நாங்கள் உம்மைப் போகவிடோம்”, என்றனர். (அடித்தி—அடியவள்; வயதான அந்தணருக்குச் சுரமஞ்சரி அடிமை ஆதல் பற்றி ‘அடித்தியார்’ என்று கூறப்பட்டார்)

2046. பாடுதும் பாவை பொற்பே பற்றியற் றெக்கு
 ஆட்டமைத் தோளி ஸீருஃப் தொட்டுமேற் நல்கின்
 நாடியார் பேரைக் காண்பார் நங்கைகாள் ஏன்ன
 ஆடுவ தொன்று மன்றிவ் வாண்மகன் உரைப்ப ஆமே
 தென்றார்.

2047. பட்டுலாய்க் கிடந்த செம்பொன்

பவளமோ டினமக்கும் அல்குல்
 ஒட்டினான் அதனை ஓரா துலம்பொரு தோளி
 ளானும்
 பட்டவாள் நுதலி னாய்க்கும் பாடுவல் காமன் தந்த
 தொட்டிமை யுடைய வீணைச் செவிச்சுவை யயிர்தம்
 என்றான்.

2048. வயிரவில் உமிழும் பைம்பூண் வனமுலை மகளிர்
 தம்முள்
 உயிர்பெற எழுதப் பட்ட ஓவியப் பாவையொப்பாள்
 செயினில்வாண் முகத்தை நோக்கித் தேங்பொதிந்
 தமுத மூறப்
 பயிரிலா நரம்பிற் கீதம் பாடிய தொடங்கி ஈானே.

(வேறு)

2049. தொடித்தோள் வளை நெகிழுத் தொய்யில்
 முலைமேல்
 வடிக்கேழ் மலர்நெடுங்கண் வார்புயலும் காலும்
 வார்புயலும் காலும் வளைநெகிழும் நந்திறத்து
 ஆர்வமுறு நெஞ்சம் அழுங்குவிக்கும் மாலை.

2046. “அனையும் முற்கிளைப் போன்ற தோணை புடையீர். இப்பாலை தனது தோற்றுப் பொளியு முறவியன் தொடங்கி, மற்றவற்றை எனக்குக் கொடுப்பாளாயின், பாடுவேன்! இதற்கு அவள் ஒப்புக் கொள்கிறாளா, கேள்கங்கள்!“ என்று சிவசுன் கூறினான். அவர்களோ அதற்கு வேறு பொருள் கொண்டனார். ‘பொன்னாலான் ஒரு பேயைப் பிழத்துத்தரின் பாடுவேன்’ என்று கூறுவது அதை அருதிப் பேயை நாடிக் காண்பாரையா? மேஜும், தாக்கக் கருதிப் பேயை நாடிக் காண்பாரையா? மேஜும், இந்த ஆண் மகன் கூறும் பொன்னாலாகிய பேயை உலகில் இல்லாததாகும். எனவே ஒருவராலும் காட்ட முடியாத தற்கு உடம்படலாம்” என்றனர். (பொன்னாலே பேய்தற்கு தருவோம் என்று ஒப்புக் கொண்டனார். எனவும் பொருள் கொள்ளலாம்.)

2047. பட்டுத்துணி குழந்து பவளத்தாலாகிய மேக்கலையால் ஒளி விடுகின்ற அவகுலையுடைய சுரமஞ்சஸி, ஜெகன் கருதிய பொருளை அறியாமல் ஒப்புக்கொண்டாள். ஜெகன் கருதிய பொருளை அறியாமல் ஒப்புக்கொண்டாள்.

2048. வயிரத்தின் ஒளியைச் சிந்துகின்ற பொற்கட்சி அணிந்த மகளிருள், உயிர் பெற்றலவை எழுதப்பட்ட ஒவியப்பாலை போன்ற சுரமஞ்சஸியின் மாசற்ற முகத்தை நோக்கி, தேன்போன்று இனிமை ஊறு, யாழ் நாம்பில் பழுதிலா இன்னிசையைப் பாடத் தொடங்கினான் :

2049. “வட்டமான தோள் வளைகள் கழுதும் தொய்யில் கொடி எழுதிய முலைமேல், மாவடு போன்ற நிறமுடைய மலரனைய நீண்ட கண்கள் கண்ணீர் சொரியும். அல்வாறு கண்ணோர் சொரிதற்கும் வளை கழுது தற்கும் காரணமாக நம்மிடத்து உள்ளதாகிய ஆர்வமுற்ற நெஞ்சினை மாலைக் காலம் வந்து வருத்தும்.”

2050. ஜூதேந் தகல்குல் ஆவித் ராஜாயிராகி
கைசோரி தலைலூனிறிக் கண்ணீர் கவள் அலைப்பதி
கண்ணீர் கவள் அலைப்பதி கையறை யாம்ஜினை டி
புண்டரும் வேலிறி புகுநிததால் மாலை.

2051. அவிழந்தேந்து பூங்கோதை யாகத் தவரிந்த
முகிழந்தேந்து பூண்முலைமேற் பொன்பசலை பூப்பட்
பொன்பசலை பூப்பப் பொருகயற்கண் முத்தரும்ப
அன்யுருகு நெஞ்சம் ஸாங்குவிக்கும் மாலை.

(வேறு)

2052. பாஷனான் தேவ கீதம் பண்ணினுக் கரசன் பாடச்
குடக மகளிர் சோர்ந்து செருக்கிய மஞ்ஞான
யொத்தான்
ஆடகச் செம்பொறி பாவை அந்தணற் புகழ்ந்து
செம்பொன்
மாடம்புக் கநங்கற் டேணி வரங்கொள்வல் நாளை
என்றாள்.

2053. மடமணி பெண்ணை ஈன்ற மணிமருள் குரும்பை
மாணு
உடலணி யாவி நைய உருத்தெழு முலையி னாளும்
அடலணி தோழி மாரும் ஆர்வத்திற் கழும இப்பாற
கடலணி திலகம் போலக் கதிர்திரை முனளத்த
தன்றே

2050. “மெல்லிய மேசைல் ஏந்திய அவ்துலையடையவனே! கொட்டாவி விட்டுக் கொண்டு நெருப்பைப் போல வனே! கொட்டாவி விட்டுக் கொண்டு கண்ணத்தில் ஊன்று பெருமூச்செறிந்து கைசோர்ந்து கண்ணத்தில் ஊன்று தலாலே, கண்ணீர் கண்ணம் வருந்த வீழும். அவ்வாறு கண்ணீர் சிந்தி நாம் செயலற்று வருந்தும்படி, புண்ணையைப் போன்று மாலைக்காலம் வந்து பிளக்கும் வேலைப் போன்று வருத்தும்.

2051. “மலர் மலர்ந்து விளங்கும் - மாலை ஆணிந்தவனே! மார்பிலே தோன்றி அரும்பி நியிர்ந்த உள்ளத்தை மார்பிலே பொன்ற அழகிய பசலை வளர்ந்த இளமுலைமேல் பொன்ற போன்ற அழகிய பசலை வந்து படரும். அவ்வாறு பொன்போன்ற அழகிய பசலை வந்துபடர, காதொடு பொருந்துமாறு நீண்ட கயற்கண்கள் முத்துப் போலும் நீர் சிந்த அன்பினாலே உருகும் உள்ளத்தை மாலைக்காலம் வந்து வருத்தும்” (இம்முன்று பாடல்களும் மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாகிப் போல தோழிக்குக் கூறியது.)

2052. இல்லாறு பண்ணினுக்கு அரசனான சீவகஜ் சுதஞ்சனை தேவணால் கற்றுத்தரப் பெற்ற இன்னிசையைப் பாடினான். அதுகேட்டு, வளையணிந்த மகனிர் சோந்தி மயங்கிய மயிலை ஒத்தார். அப்பொழுது ஆடப் பொண்ணாலான பாலைப் போன்ற சுரமஞ்சரி அந்தண்ணைப் புகழ்ந்து, “நாளைக் காமவேளின் கோயில் புகுந்தி, நயக்குத் தெய்வமாகிய காமான வழிபட்டு இப்பாடலை யுடைய சீவகனைத் தரவேண்டும் என்று விரும்பி வரம் கேட்பேன்” என்றாள்.

2053. மடலைத் தண்ணிடத்தே கொண்ட பணமரம் பெற்ற நீலமணியை நிறத்தால் மருட்டும் குரும்பைப்போன்ற வளரும் முலைகளையுடைய சுரமஞ்சரியும், கண்டால் ஆர்வத்தில் திரள், இப்பால், கடலிடத்தே இட்டுப்பாட்டினைப் போல் குரியன் நோன்றினாள்.

2054. பொன்னியல் பணியும் தாரும் கன்னியாகும் புள்ளாந்து
 மின்னியற் பட்டஞ் சேர்த்து ஆண்டுமிருப்பான் செய்வோன்
 மின்னியற் பாண்டில் பண்ணி மடந்தெகாகி வெறுப்பதுடை.
 இன்னியற் பாவையேற்பத் தோழியோ கொள்ள வூரும்
 கேறியானோ.

2055. ஆடவர் இரிய ஏகி அஞ்சொல்லார் குழக் காமண்
 மாடத்துள் இழிந்து மற்றவ் வள்ளலை மறைய

குடமை மாலை காந்தம் விளக்கொடு தூபம் ஏத்திச்
 சேடியர் தொழுது நிற்பத் திருமகள் பரவும் அங்கே.

2056. பொன்னிலஞ் சென்னி புல்ல இடமுழந் தாண
 மின்னவிர் மாலை மென்பூங் குழல்வலத் தோனின்
 கண்ணியங் கருகின் கண்போற் கலைணி எருத்தங்
 கோட்டித்
 தன்யீரு கையும் கூப்பித் தையலீ துரைக்கும் அங்கே.

2057. தாமரச் செங்கட் சௌவாய்த் தமனியக் குழமுயி
 காமம்கிங் குடையேன் காளை சீவகன் அகலஞ்
 சேர்த்தின்
 மாமணி மகரம் அம்பு வண்ணிலைக் கரும்பு மான்தோ
 புமலி மார்ப சவல் ஊரொடும் பொலிய என்றான்.

2054. விரைந்து செல்லும் சௌலிளனயுடைய எருதைப் பொன்னால் ஆன மணியும், மாலையும், கண்ணியும் அணிவித்து மின்னலைப்போல் ஒளிரும் பட்டத்தைச் சூட்டி ஆவின் நெய்யையும் பாலையும் மிக நூட்டி, வண்டியில் பூட்டி. ஒரு பெண், எருதைக் கெலுத்தும் கோலைக் கையில் கொள்ள, இனிய பண்புடைய சுரமஞ்சரி ஆடவரைக் காணாமல் போகும் போக ஏற்கு ஏற்பத் தோழியுடன் வண்டியில் ஏறினாள். (ஆடவர் நெருங்கக்கூடாதாதலால் ஒரு பெண், கோலைக் கையில் கொள்ள நேர்ந்தது.)

2055. அரசன்து கட்டளையால் ஆடவர் விலகிப் போக, அழகிய மொழியுடைய மகளிர் சூழத் தென்று. காமன் கோயிலில் இறங்கி, சீவகனை அங்கு ஓர் அறையில் மறைய இருக்கச் செய்து, சூடுதற்கான மாலையும் சந்தன மூழ் விளக்கும் தூபமும் ஏந்திப் பணிப் பெண்கள் தொழுது ஏற்ப, திருமகள் போன்ற சுரமஞ்சரி காமணை வழிபட வானாள்.

2056. சுரமஞ்சரி, இடது முழங்காலைக் கீழே ஊன்றி, ஒளிவிடும் மாலையும் மென்மலர்க் கூந்தலும் வலத் தோளில் ஈரிந்து விழ, சனாத இளங்கழுகின் பாளை தோளில் ஈரிந்து விழ, அணி அணிந்த கழுத்தை வலப்புறத்தே போன்ற-பொன் அணி அணிந்த கழுத்தை வலப்புறத்தே சாய்த்து பொன்பதித்த தரையிலே தலைபொருந்த வணங்கி எழுந்து தனது இரண்டு கையினையும் குவித்து நின்று இதனைக் கூறுவாள் :

2057. "தாமரை மலரனைய கண்களையும், சிவந்த வாயையும் உடைய, பொறிகுண்டலைய் அணிந்த பெருமானே! நின்னிடம் ஒரு வரம் வேண்டுகிறேன்! மலர் மானே! நின்னிடம் ஒரு வரம் வேண்டுகிறேன்! சிவகன் நிறை த மார்பிணையுடையவனே! காளையாகிய சீவகன் மார்போடு நான் பொருந்துமாறு என்னை நீ சேர்ப்பிப் பாயாணால், உனக்குப் பெரிய மகரக் கொடியும், அம்பும், கரும்பு வில்லும், தேரும் ஊருடன் பொலியத் தருவேன்" என்றாள்.

- 2058. மட்டும் கோதை பற்றாப் பணமல்ல

: காதலாகண

வி இட்டிடை நோல் நில்லா தெழுவினை ஏந்தல்
பட்டிமை உரைத்த தோராள் பரவிய தெய்வங்
விட்டுரைத் திட்ட தென்றே வேற்கணாள் பரவி
மீண்டாள்.

- 2059. அடியிறை கொண்ட செம்பொன் ஆடகச் சிலம்பி
எாள் அகி
கடியிறை மருங்கின் நின்ற மைந்தனைக் கண்டு நாணி
வடியுறு கட்டக்கண் நோக்க நெஞ்சதுட் கென்ன
வி கொடியுற ஒசிந்து நின்றாள் குழமுமுகத் திருவோ
பெடாப்பாள்.

- 2060. இலங்குபொன் னோலை வின்ன இன்முகம் சிறிது
கோட்டி
அலங்கலும் குழலும் தாழு அருமணிக் குழமேயார்
வி கலந்திதாளி கான்று நின்று கதிரவிடு திருவிலவீச
நலங்கணிந் துருகி நின்றாள் நாமவேற் காமர்
கண்ணாள்.

- 2061. எரிமணிக் கலாபத் திட்ட இந்திர நீலம் என்னும்
இருமணி உந்தி நேரே ஒருக்கிர் உமிழ்வ தேபோல்
அருமணிப் பூணி னாள்தங் ஆவ்வயி றணிந்த கோவத்
திருமயி ரொழுக்கம் வந்தென் திண்ணிறை கவர்ந்த
தன்றே.

2058. “தேனி சிந்தும் மாலையளிந்தவரே! நிகு
மணம் விரும்பும் காதவனைப் பெறுவாய்! இனி உன்
சிற்றிடை நோவ நில்லாது ரெல்க!” என்று சீவகங்
தொழுனான் புத்திசேனன் வஞ்சனையாகக் கூறியதை
அறியாதவளாகி, தன்னாள் போற்றித் துதிக்கப்பட்ட
தெய்வம்தான் அப்படி வாய்விட்டுச் சொல்லி அருளியதை
என்று கருதி, வேல் போன்ற கண்ணேயுடைய சுரமஞ்சி
மீண்டும் பணிந்து வாழ்த்தி வீடு திரும்பினாள்.

2059. சிற்றடியில் தங்குதல் பொருந்திய ஆடக்
பொன்னாலான சிலம்பும், காதில் குண்டலமும் திகழ,
இலக்குமி போன்ற முகமுடைய சுரமஞ்சரி, மணவறை
அருகில் நின்ற சீவகனைக் கண்டு நெஞ்சு திடுக்கிட்டு,
மாவடு போன்ற கடைக்கண்ணால் நோக்கி, நீண்ட
பூங்கொடி போல் வளைந்து நின்றாள்.

2060. பகைவர்க்கு அச்சம் தரும் வேல் போன்ற
வடிவம் அமைந்த, விருப்பம் உண்டாக்கும் கண்களை
யுடைய சுரமஞ்சரி, அழகிய பொன்னோலை ஒளிவிட இனிய
முகத்தைச் சிறிது தாழ்த்தி, மாலையும் கூந்தலும் தாழ்,
ஒரு காதில் அணிந்த மாணிக்கக் குண்டலத்தின் ஒளி
மற்றொரு காதுக்குழையுடன் கலந்து ஒளி வீசி வாஸவில்
போல் மின்னி ஒளிர, அங்பு பெருக, நெஞ்சுருக நின்றாள்.

2061. “ஒளி விளங்கும் மணிகளை யுடைய
மேகலையில் அமுத்திப் பதித்த இந்திர நீலம் என்னும்
ஒப்பற்ற மணி, கொப்புமுக்கு நேராக நின்று ஒரு கதிரை
உழிமும் தன்மைபோல, அரிய மணி அணிகள் அணிந்த
சுரமஞ்சரியின் வயிற்றை அழகு செய்த அழகிய
மயிரொழுங்கு வந்து என்று திண்ணிய ஒருமைப்பட்ட
மனத்தைக் கவர்ந்தது. (இம் மயிரொழுங்கு ஒன்றே எந்தீ
வலிய மனத்தைக் கவர்ந்ததா பின் ஒழிந்தன என் செய்யா.
என மனத்துள் வியந்து எண்ணினான்)

2062. தேரினேன் தெய்வ மெங்கே நீண்டுமே ஓராய்
 நேடி பரவ வந்தேன் அருளெள்ளத் தொழுக பிரேயன்
 நாறிருங் குழலி னாளை நாக்களை விடுடயிற் போந்து
 கோல்கொடுத் ததங்கள் எய்யக் குழந்தொர்
 திவண்ட தன்றே.

2063. கலைபுறஞ் குழந்த அல்குற் கார்மயிற் சாய வாரும்
 மலைபுறஞ் கண்ட மார்பின் வாங்குவில் தடக்கக
 இலைபுறஞ் கொண்ட கண்ணி இன்தமி ஸியற்கை
 யானும்
 நிலைபெற நெறியிற் ருப்ததொர் நிகர்தமக் கிவாத
 பின்பம்
 நிரார்.

2064. குங்குமங் குயின்ற கொம்மமக் குசிமுலை குளிர்ப்பத்
 தைவந்து
 அங்கலும் மேனி யல்குற் காசுடன் திருத்தி அம்பொற்
 பொங்குடுஞ் சிலம்பிற் போர்த்த கூந்துகள் அவித்து
 மாதர்
 கொங்கலர் கோதை சூட்டிக் குழல்நலந் திருத்தி
 எானே.

(வேறு)

2065. வானார் கமழுமதுவும் சாந்துமாந்தி
 மதுத்துளித்து வண்டுஞ் சுரும்பும்முசந்
 தெணார்பூங் கோதாய் நினக்குக்காமன்
 சிலையிரண்டுஞ் செவ்வணை கோவித்தந்தான்
 தானாரப் பண்ணித் தடறுநீக்கித்
 தண்குருதி தோய்த்துத் தலைக்கமைசான்ற
 ஊனார்ந்த ஒரினை யம்புந்தந்தான்
 எண்ணை யுளானாக வேண்டினானே.

2062. “நான் உன்னைத் தெய்வம் என்றே விதனிந்தேன். உன் அழுகிய சிற்றடியைப் பணிந்து வாழ வந்தேன். இனி உன்னைத் தீண்டேணாயின் உயிர் வாழேன்! அருள் புரிவாயான!” என்று வணங்கி நெருங்கிச் சேர்ந்து, மன்மதன் மலரம்பு எய்தலால் மணமிக்க கருங் கூந்தலை ஏடுடய சுரமஞ்சரியை நாகை (பசு) தழுவும் ஏறுபோலக் கூவகள் தழுவ. அதனால் அவளது மாலை ஞாழந்து வாடியது.

2063. அழகான ஆடையை அணிந்த அல்குலையுடைய கார் காலத்து மயில்போன்ற சாயலையுடைய சுரமஞ்சரியும், பச்சிலையைக் கொண்ட கண்ணியையணிந்த. மலையைத் தோற்கச் செய்யும் மார்பிளையும் பெரிய கையினையும் உடைய சீவகனும் தமக்கு எவரும் நிகரில்லாத தன்மையராய். இனிய தமிழ் அகப்பொருள் கூறும் இயற்கைப் புணர்ச்சி இன்பம் நிலைபெற முறைப்படி ஓய்த்தனார்.

2064. குங்குமக் குழம்பு பூசிய பருத்த குவிந்த முலைகளையும், அழகு ஒழுகும் மேனியையும் குளிரத் தடவி, அல்குலைத் தழுவிய மேகளைக் காசுகளைத் திருத்தி அழுகிய பொன்னுலான ஒலிக்கும் பாதச் சிலம்பில் படிந்த மகரந்தத் தூணைத் துடைத்து, சுரமஞ்சரிக்கு மாலையை மூன்போல் சூட்டி. அவளது ஞாந்தலையும் திருத்தினான்.

2065. “சிறந்து மணம் கமழ்கின்ற மதுவையும் சாந்தையும் ஏந்தி, அம்மதுவைத் துளித்தலின் அதனைப் பருக வண்டும் தும்பியும் மொய்க்கும் மலர்மாலை அணிந்தவளே! உனக்கு மன்மதன் தன் கைவில்லையும், சேமலில்லையும் வளைத்து (இருபுருவமாக)த்தந்துள்ளான். அதுவுமல்லாமல், தான் தாழ்வுற, உறையை நீக்கிச் சொங்குகுதி தோய்த்து அழகு அமைத்து ஊன்பொருந்திய சிறந்த இரண்டு கூரம்புகளையும் (இரண்டு கண்களையும்) கொடுத்துள்ளான். அதனுடன் அமையாது, அவற்றிற்கு இலக்காக என்னையும் உயிருடன் இருக்கச் செய்தான்” என்று கூறினான்.

2066. கண்ணக்கு கண்ணி கமழ்பூங்குமல்
 கரும்பேர்திஞ்சு ரோவ்வாள் குதிர்முலகுளின்
 வண்ணக்கு வானும் நிலதூரமெல்வாம்
 விலையே மதூரின்று நுசுப்பினரானைப்
 பெண்ணுக் கணியாக வெண்டிமேனலைப்
 பெரியோர் பெருமான் படைத்தானென்று
 புண்ணக்கு லோரான் புகழ் நாணிப்
 பூநோக்கிப் புக்கொசிந்த கொம்பொத்தானோ.

(வேறு)

2067. இறங்கிய மாதர் தன்னன எரிமணிக் கடகக் கூதயால்
 குறங்கின்மேற் றழுவி வைத்துக் கோதையங் குருதி
 வேலரான்
 அறந்தலை நீங்கீசு காக்கும் அரசன்யா னாகநானைக்
 கிறந்தநின் நலத்தைச் சேரே னாய்விடிற் செல்க
 என்றான்.

2068. வில்லடு மண்செய் ஆழி மெல்விரல் விதியிற் கூட்டி
 நல்லடி பணிந்து நிற்ப நங்கைநீ நடுங்க வேண்டா
 செல்கெனச் சிலப்பு செம்பொற் கிண்கிணி மிழத்த
 ஒல்கி
 அல்குற்கா சொலிப்ப ஆயம் பானவசென்
 ரெய்தி னானோ.

2069. பருமணிப் படங்கொள் நாகப் பையெனப் பரந்த
 அல்குவி
 எரிமணிப் பூணினானுக் கிண்ணலம் ஓழிய ஏகித்
 திருமணிச் சிணிகை யேறிச் செவ்பொன்னீஸ் மாடம்
 புக்காள்
 விரிமணி விளங்கு மாலை வெப்புலை
 வேற்க னானோ.

2066. “தெனைச் சிந்தும் மலர்மாலையையும், வணக்கும் பூச்சுடிய கருங்கூந்தலையும், கரும்புபோல் இனிக்கும் மொழியையும் உடையவளே! ஒளி விளங்கும் உன் மூலகளின் அழகுக்கு இவ்வின்னும் மண்ணும் நிகராகுமா? மழையிடை மின்னும் மின்னலைப் போன்ற இடையுடைய உன்னைப் பெண்ணினத்திற்கு ஒரு திலகமாக இருக்க விரும்பி, முன்னாளில், பெரியோர் தலைவனாகிய பிரமன் படைத்தான்” எனப் பநந்து முதலிய பறவைகள் மகிழ்தற்குக் காரணமான வேலையுடைய சீவகன் புக்கு. குவளை மலர் போலும் பார்வையினையுடைய சுரமஞ்சரி மலர்க்கூடாடிபோல் நாணி நின்றாள்.

2067. அங்குளம் நாணம் கொண்டு நின்ற சுரமஞ்சரியை, ஒளிரும் மணிகள் பதித்த கடகம் அணிந்த கையினால் தழுவித் தண்மடிமீது வைத்துக்கொண்டு, மாலையனிந்த, குருதிக்கறை படிந்தவேலையுடைய சீவகன் “நாணைச் சிறந்த நின் இனபதிலை அடையாவிட்டால் நான். அறம் கெட நாட்டை ஆளும் கட்டியங்காரன் ஆகசீ கடவேன்; நீ இப்பொழுது செல்வாயாக” என்றான்.

2068. சுரமஞ்சரி ஒளிவிடும் மணிகள் பதித்த மோதிரம் அணிந்த மெல்விரல்களை முறையாகச் சேர்த்துக் கைகூப்பி அவனது திருவடிகளை வணங்கி நிற்க சீவகன் “நங்காய்! நீ நடுங்காது செல்க” என்று கூறினான். அது கேட்ட அவள் சிலம்பும் செம்பொன் கிண்கிணியும் யிழற்ற, அல்குலைச் சூழ்ந்திருக்கும் மேகலையில் உள்ள மணிகள் ஒலிக்க மெல்ல அசைந்து நடந்து தோழியர் கூட்டத்தைச் சென்றதைந்தாள்.

2069. பெரிய மணியைப் படத்தே கொண்ட பாம்பினது படம் எனப் பரந்த அல்குலையும், மிக்க ஒளி வீசும் மணிமாலையையும், விரும்பத்தக்க மூலையையும் வேல் போன்ற கண்ணையும் உடைய சுரமஞ்சரி, ஒளி விளங்கும் சீவகனிடத்தே அன்பு வைத்து, அழகிய மணிச் சிவிகையில் ஏறி, பொன்னாலான பெரிய மாளிகையிலே புகுந்தாள்.)

2070. திருவிற்றான் மாரி சுற்பான் துவக்காத
 திருவிற்றாய்த் துளிக்கலம் தேறல் செய்வதேபோல்
 பொருவிற்றா எட்டி காம திவசனைன் நிறுத்த
 செருவிற்றாழ் நுதலி னான்கண் மணத்திறஞ் போழிந்த
 செப்புகிள்றாத்.

2071. கணைகடல் அமுதுநதேனும் கலந்துகொண் டெழுதப்
 புணைகொடி புத்த தேபோற் பொறுக்கலா நுகப்பிந்த
 நணைகுட்டந் துண்டு தேக்கி நண்மணி வண்டு பாடும்
 புணைகடி மாலை மாதர் திறத்திது மொழிந்து
 விட்டார்.

2072. ஜயற்கென் றுரைத்த மாற்றம்
 கேட்டலும் அலங்கல் நாய்கண்
 வெய்யதேன் வாய்க்கொண் டாற்போல்
 விழுங்கலோ இமிழுதல் தேற்றான்
 செய்வதேன் டோற்றி வாதேன்
 நோற்றிலாள் திறத்தின் ஏன்று
 மையல்கொண்டிருப்ப அப்பாற
 குமரிதன் மதியிற் குழ்ந்தாள்.

2070. வான்ஸில், தான் மழை பெய்யக் கந்பதற்கு நீர்த்துளியை வாங்கிக் கொன்வது போன்ற வடிவுடைய தேன்துளிக்கும் பூமாலையணிந்த பரந்த மார்புடைய சிவகணின் தோழர்கள், “நாம் ‘காமதிலகன்’ என்ற உலமிக்கத்தக்கவன் நம்பி..” என்று புகழ்ந்திருந்தபோது போரில் தான் ஏற்றிடப்பட்டவில் தோற்கின்ற புருவத்தை யுடைய சுரமஞ்சரியை இவன் மணம் செய்யும் சிதம்பற்றி கூறுகின்றனர்.

2071. அவர்கள், ஒலிக்கின்ற கடவிடத்தே கிடைத்; அழுனத்துயும் கலந்து கொண்டு எழுதப்பட்ட அழுகிய கொடி, இரண்டு மலர்களைப் பூத்ததே போலிருகின்ற இரு முலைகளைப் பொறுக்க முடியாத சிற்றினையுடைய பாவை போல்வாளாகிய. மலரைக் குடைந்து தேனைப் பருகித் தம் வயிற்றை நிறைத்து நீலமை போன்று விளங்கும் வண்டுகள் பாடும் நறுமலை சுரமஞ்சரியின் சுற்றுத்தாரிடம் இதிருமணம்பற்றிப் பேசுத் தட்டு... சர அனுப்பினார்.

2072. சீவகனுச்சுச் சுரமஞ்சரியைத் தரவேண்டும் என்று கூறிய மொழியைக் கேட்ட, மாலையணிந்து பேரத்தென், குடான தேனை வாயில் கொண்டவை விழுங்கவும் முடியாது, உழிழூவும் நினையாது இருப்ப போல அவர்கள் கூறிய சொல்லுக்கு உடன்படவோ மறக்கவோ இயலாமல். “நல்வினையில்லாத என் மக்கிறத்து நல்வினையில்லாத தந்தையாகிய நான் என்ன சொல்வேன்” என்று மனம் தடுமாறி மயங்கினின்றபோது ஆங்குரமஞ்சரி தன் அறிவால் தாய் தந்தையர்க்குத் தோவாயிலாக ‘அறத்தொடு நிற்றவை’ ஆராய்ந்தார் (குடான கேள் விழுத்தல்லையுடையது; விழுங்கத்தகாத அறத்தொடு நிற்றவை) கூறும் முறைப்படி கூறுகிறதோடு நிற்றவைவது,

2073. பொற்படை தாமசு கந்து பொருந்திய மின்னுப்போல்
எறிபக எரியும் மாஸைப் பவளாத்துன் பொருந்தி
இன்னேர்க்
கற்பெனும் மாஸை வீசி நாளையனும் கவரிவாணி
டோப்பிச்
சொற்புக ரின்றித் தோழிக் கறத்தினேட டரிவை
நின்றாள்.

2074. வழிவளர் மயிலஞ் சாயல் பழைப்பூம் பானவ யன் வ
கழிவளர் கயற்கண் நங்கை கற்வினை அறிந்து தோழி
ஏழிமது மாஸை சேர்த்து அடிபணிந் தார வாழ்த்திப்
பொழிமதுப் புயலைங் கூந்தற் செவிலியைப்
பொருந்திச் சொன்னாள்.

2075. சுணவளர் கோதை நற்றாய் நங்கைக்கி துள்ளம்
என்று
சுணவளர் குவளை யன்கண் சுமதிக்குச் செவிலி
செப்பகி
கணவயிருட கனவிற் கண்டேன் காமர்பூம் பொய்கை
வற்ற
அணையதாம் கண்ணி நீரின் நற்றாம் நங்கைகி
கெண்றாள்.

2076. கெண்டையும் சிலையுந் திங்கள் இளமையுங் கிடந்து
தேங்கெர்ஸ்
தொண்டையங் கணியும் முத்துந் தொழுதக அணிந்து
தூங்கும்
குண்டல் முடைய திங்கள் இதுவெனு முகத்திதாதை
வண்புகழ்க் குபேர தத்தன் கேட்டனே மனைவி
சொன்னாள்.

மாஸவயுடைய தூண்டி
 2073. அழகுமிக்க ஆர்ந்து நின்ற மின்னலைப் போல், குரியள் தோற்றும்படி ஒளியுடன் விளங்குகின்ற மாஸவயுடைய பவளத் தூண்டி சார்ந்து நின்று, இனிய நண்மையுடைய கற்பப்பலும் மாஸவயை விட, நாணம் என்றாலும் களிப்புடைய வண்டை ஓட்டிச் சொற்குற்றமின்றித் தலைவி (சுரமஞ்சரி) தோழிக்கு அறத்தொடு நின்றாள். கற்ப மாஸவயாகவும், நாணம் வண்டாகவும் உருவகித்துக் கூறப்பட்டுள்ளன. இப்பாடலில் தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றல் கூறப்பட்டுள்ளது.)

2074. நல்லொழுக்க நெறியிலே வளர்ந்த, மயில் போன்ற சாயலையுடைய, பவளத்தாலான பாவை போன்ற, உப்பங்கழியில் வளரும் கயல்மீன் போலும் கண்ணனையுடைய சுரமஞ்சரியின் கற்பினை (காதலை)த் தோழி அறிந்து, தேன் சிந்தும் மலர்மாஸவயத் தலைவிக்கு அணிவித்து அடிபணிந்து வாழ்த்தி, தேன்வழியும் முகில போன்ற கூந்தலையுடைய தோழி, செவினியைச் சார்ந்து தலைவரியின் நிலையைக் கூறினாள். (இதில், தோழி செவிக்கு அறக்கதொடு நிற்றல் கூறப்பட்டுள்ளது.)

2075. 'தேன் பொருந்திய மலர்மாலை அணிந்த நற்றாயே! சுரமஞ்சரியின் உள்ளக் கருத்து, சீவகணம் மணக்க வேண்டும் என்பதாகும்' என்று, சுவையிலே வளரும் குவளை மலர்போன்ற மையுண்ட கண்ணனையுடைய சுமதிக்குச் செவிவித்தாய் கூறினாள். அது கேட்ட நற்றாயான சுமதி, ''நள்ளிரவில் விருப்பமுட்டும் ஒரு மலர்ப் பொய்கை வற்றக் கணவு கண்டேன். அத்தனமையதாகும் கண்ணித்தனமை சுரமஞ்சரிக்கு இன்றோடு நீங்கியது போலுமா (கனவின் பயன் இருவே போலுமா)'' என்றாள்.

2076. கயல் மீஸ் போன்ற கண்களும், வில்போன்ற புருவமும் பிறை நிலை போன்ற நெற்றியும் பொருந்தி, இனிமை கொண்ட கொவ்வைக் கணி போன்ற ஜிதரும், முத்துப் போன்ற பற்களும் நன்கு அழைந்து அசையும் குண்டலத்துடன் தோன்றும் முழுமதி இது என்ற கூறத்தக்க முகத்தையுடைய சுரமஞ்சரியின் தந்தையான புகழ்மிக்க குபேரத்தின் தூண்மனவி சுமதியிடம் 'என்ன?' என்று கேட்க, அவள், இதைச் சொன்னாள் :)

2077. செருவினைத் தலையும் வேலோயிசியமுநக்குறை
பெருவளைப் பிட்டுக் காத்து கற்பிது போலும் காடும்
கரிவினைத் தாய்ந்து சுன்னைம் வாட்டின்கூட்டும்
திருவினை தேம்பெய் மாரி பாற்றடற் பெய்து கண்டார்
தென்றால்.

2078. கேட்பது விரும்பி நாய்கள் கிளைக் கெலாம் உணர்த்தி
யார்க்கும் வெட்பன் அடிகில் ஆடை விழுக்கலன் மாலை
காந்தம் கோட்குறை விஸ்ரி ஆக்கிக் குழுமியங் கறங்கி ஆர்ப்ப
நாட்கடி மாலை யாற்கு நங்கையை நல்கி னானே.

2079. பரியகஞ் சிலம்பு பைம்பொற் கிண்கிணி யார்ந்த
பாதத்து
அரிவையர் ஆடல் மிக்கார் அருமணி வீணை வல்லார்
அரியநூற் றெண்மர் செம்பொன் ஒன்றரைக் கோடி
முன்றார்
எரியழல் முன்னர் நேர்ந்தேன் எண்மகட் கென்று
சொன்னான்.

2080. மாசறு மணியும் முத்தும் வயிரமும் ஓளிரும் மேனி
ஆசறு செம்பொன் ஆர்ந்த அலங்கலம் குன்ற
நாலும்
தூசறு புரவை யல்குற் றுளங்குடுங் கொம்ப னாஞ்சு
காசறக் கலந்த இன்பக் கடலகத் தழுந்தி னாரே.

274

2077. “போர் விளைத்துக்கள்லும் வேலுஷ்டயவனே! நீங்கள் பருவத்திலேயே பேராறிவு பெற்ற சுரமஞ்சரி தானே பெரிய வேலியிட்டுக் காத்துக் கொண்ட கற்பாகிய இது. (கூட்டுரைக் காலைன் எனக்காவல் கொஞ்சதாகிய இது), முன்பு ஒவ்வன் சான்று காட்டி, ஆராய்ந்த சுன்னத்தைக் காழ்ந்ததீ என்று கூறியதைக் கருதியதால் நேர்ந்தது போலும்! என்றாலும் நமக்கு இது செல்வம் விளையப் போகின்ற தேவ்மாரி, பாற்கடலிலே பெய்தது போலா பிற்று என அறிக் என்றான். (இது, நற்றாய் தந்தைக்கு அறத்தொடு நிற்றவைக் குறிக்கும்.)

ஏ மாறுபட பிழை

2078. குபோரதத்தன் கேட்கத்தக்கதாகிய அதனை விரும்பிக் கேட்டு, சுற்றுத்தார்க்கெல்லாம் அறிவித்து, விரும்பப் படுவஸ்வாகிய உணவும் உடையும். சிறந்த விரும்பப் பொற்படனும், பூமாலையும், சந்தனமும் குறைவில்லரமல் போற்படனும், பூமாலையும், சந்தனமும் குறைவில்லரமல் பொலர்க்கும் கொடுத்து, மங்கல வாத்தியங்கள் பல கூடி சீவங்களுக்குச் சுரமஞ்சரியைத் திருமணம் செய்துகொடுத்தான்.

கீழம்
2079. “காற்சரி எண்ணும் அணிகவனும், சிலம்பும் கிண்கிணியும் துணிந்த அடிகளையடைய ஆடல்மிக்காருப் பீண வல்லாருமாகிய உரிய மகளிர் நூற்றெண்மரையும் ஒன்றரைக் கோடி பொன்னெயும், மூன்று ஹர்க்களையுட என் மாஞ்சுக்குச் சிதனமாகக் கொடுத்தேன்” என்று எரியு தீயின் முன்னே நின்று கூறினான், குபோரதத்தன்.

நீல கூஸ் மூழ்கிளை

2080. பின், மாசற்ற மணியும் முத்தும் வயிரமு திளிவிடும் மேனியில், களங்கமற்ற செம்பொன் மாண யணிந்த அழுகிய மேருவை ஒத்தவனும், ஆடை அணிந்த பரந்த அல்குலையடைய தூய மணிக்கொடி ஒத்தவனு அற்றமற அன்புடன் கூடி இன்பக் கடலில் மூழ்கினார்.

2081. பொன்வரை பொருத் யானைப் புணர்மருப் பனைய
ஆகித்
தென்வரைச் சாந்து மூழ்கித் திரள்வடம் சுமந்து
வீங்கி
மின்வளர் மறங்குல செற்ற வெம்முலை மணிக்கண்ண
கேப்பத்
தொன்னலம் பருதிதி தோன்றல் துறக்கம்புக்
கவர்கள் ஒத்தான்.
2082. வரிக்கழற் குளிசில் மார்பும் மடந்தைவெம் ஹவையுந்
தம்முட
செருச்செய்து திளைத்துப் போரிற் சிலம்பொலி
கலந்தபாளி
அரிப்பறை அனுங்க ஆர்க்கும் மேகலைக் குரலோ
ஹண்டிப்
புரிக்குழல் புலம்ப வைகிப் பூவளை விடுக்க லானே.
2083. மணியியல் வள்ளத் தேந்த மதுமகிழ்ந் தணந்தர் கூர
அணிமலர்க் குவளைப் பைம்போ தொருகையின்
அருளி அம்பொற்
பினையனாள் அருகு சேரிற் பேதுறும் நுச்சப்பென்
றெண்ணீத்
துணையமை தோன்கள் தம்மால் தோன்றல் தான்
புல்வினானே.
2084. மல்லலம் கங்கை போலும் பஸர்முயங் கார மார்பிற்
புல்வன்பின் போயின் வேண்டா என்றவள் புலந்து
முல்லையங்கோதையொன்றும் பிழைப்பிலேங் நீங்க
முனியல் நீயென்று
அல்லலும் றரத்தம் ஆர்ந்த சிறடி தொழுதிட்டானே.

2081. பொன்மலையுடைய போர் செய்த யானையின் இரண்டு தந்தக் கொட்டு பொன்றதாய், பொதியமலைத் தந்தக் கூலை தோற்றுத்தாய், திரண்ட முத்துச் சரம் சமந்து பருத்து, மின்னல் கொடி அனைய இடையை வருத்திய, விரும்புதற்குக் காரணமான முலைசளின் நீல மனி போன்ற கண்கள் சிவக்கு மிகப் பேரின்பம் துய்த்து, வெகன் துறக்கம் அடைந்தவர்களை ஒத்தான்.

(2082. வரிகளையுடைய கழல் அணிந்த சீவகன், தன் மார்பும் சுரமஞ்சரியின் விரும்பத்தக்க பருத்த முலையும் தமிழுள் போரிட்டு அதிலே தினைத்தலின், தாளத் தோடினைக்கும் பறை ஒலி கெட, ஒலிக்கும் மேகலைக் குரலோடு சிலம்பொலியும் நெருங்கிச் சேர்ந்து ஒலிக்க, முறுக்குடைய கூந்தல் கலைந்து குலைய, மலரணையை கிடாதலனாய் இன்பம் நுார்ந்தான்)

2083. சீவகன் மேலும் புணரக் கருதி, பொற்கிண்ணத் தில் போதை தரும் பானகத்தை ஏந்தித் தர, அவள் அதனைப் பருகி மயக்கம் மிக, அழுகிய குவளை மலரை ஒரு கையாலே அவளது கூந்தலுக்கு நல்கி, பெண்மான் போன்றவளை மார்புற இறுகத் தழுவினால் இடை முறியும் என்று கருதி, ஒப்பில்லாத தன் தோள்களால் அவளை மெல்லத் தழுவி அனைத்துக் கொண்டான்.

2084. சுரமஞ்சரி, அவன் மார்புறத் தழுவாமையின் ஜாடல் கொண்டு, “வளமிகு கங்கைபோலப் பலரும் பலமுக மாகத் தழுவும் மார்பினால் தழுவவேண்டாம். (இப்போதி மார்புற இறுகதி தழுவாததால், இனியும் தழுவ வேண்டாம்) என்னைத் தொடாது போய் விடுக” என்குறி விலகி நிற்க, சீவகன் அவளை நோக்கி, “முல்ளை மலர்மாலை அணிந்தவளே! நான் சிறிதும் தவறு செய்ய வில்லை! என்மீது சினம் கொள்ளாதே!” என்று வருத்த முற்று அவளது செந்திறச் சிறிதழிகளை வணங்கினான்.

2085. வட்டிகூப் பாலை நோக்கி மலிம்ரதிறும் திலையா
தொட்டிமை யுருவம் தோன்றுக் கூவாரயே பொருளிடு
கட்டம் குடைய நங்கை நீயெனக் கருதிக் குணங்கள் திரும்பு
ஒட்டியான் நோக்கிற் ரெங்கான் திருமிடி அவிழு
காட்டு.

2086. நுண்டு கில் எங்கிழ்ந்த அல்குல் மணிப்ரந் திளம்ப
கண்களை இடுகூக் கோட்டுக் காமத்திற் செயிர்த்து
நோக்கிக் கண்டலம் இலங்கக் கோடை கூந்தலோ டாழ்ந்து
நோக்கிக் கண்டலம் இன்றாள் ஒளிர்மணிப் பூங்கொம்
பொப்பாள்.

2087. கிழவாய்ப் பாடி வந்தென் கீழ்ச்சிறை யிருப்பக்
கண்டேன்
எழுதிய பாலை நோக்கி இமையவித் திருப்பக்
கண்டேன்
சிலிகுக் காமம் ஒருர் இரண்டங்கம் ஆயிற் ரெங்காங்கு
அழுதகண் ஜீர்கள் வைந்தன் ஆசிபோழ்ந் திட்ட
அங்கே.

2085. (இப்போது, அவள் ஊடலுக்கு வெறுகாரணம் கண்டான்.) ஒரு பிழி அளவே இடையுடைய சரமஞ்சரி. வட்டிகையால் சுவரில் எழுதிய பாவையை நோக்கி, “நீர் மகிழ்வுடன் இருந்திரோ?..” என்று வினாவும் அவன், “ஒனியக்கில் கீட்டிய உருவத்திற்கு ஒற்றுமையாக நினது உருவம் விளங்குமாறு. நீ சுவர் அருகில் நின்றாய். பேரழுது மிக்க நங்கையாகிய நீயே அவ்வுருவம் எனக் கருதிக் கண்ணரலே உப்பிட்டு அதனை நோக்கினேன்” என்றான். (மேற்பாடலில் மார்புறத் தழுவாமையின் ஊடினாள். இப்பாடலில் சுவரோவியம் அழகாக இருப்பதாகக் கருதி நோக்கினான் என்று ஊடினாள்.)

2086. (அவள் ஊடல் இன்னும் தொடர்கிறது) மெல்லிய ஆடை நெகிழ்ந்ததனால், அல்குவின் மேல் மேகஸையிற் கட்டிய மணி ஒளி பரவ வருந்தி, கண்களைச் சுருக்கிச் சாய்த்து, காமத்தினால் சிங்ந்து நோக்கி, குண்டலம் அசைந்து விளங்க, மலர்மாலை கூந்தலுடன் ஆவிழ்ந்து தாழ், ஒளிவிடும் வளையல் அணிந்த அழகான பூங்கொம்பு போன்ற அவள், சீவகனுடன் ஊடி நின்றாள்.

2087. ‘அன்று கிழவணப்போல் நீர் வடிவம் தாங்க வந்து என் காவல் இல்லத்தில் தங்கிப் பாடியிருந்ததைக் கண்டேன்; இன்று சுவரில் எழுதிய பாவையை இப்புக்கொட்டாமல் பார்த்ததையும் பார்த்தேன். ஓர் ஊரிடம் கொட்டாமல் பார்த்ததையும் பார்த்தேன். இதே இடத்திலிரும்பப்பட்டேன்; இன்று இதே இடத்திலிரும்பப்பட்டேன்; இன்னைக் காட்டிலும் ஒவியம் உயர்வாகிவிட்டது எனவே. இக்காமத்தை ஒழிக்’ என்று கூறிச் சரமஞ்சரி அழுது சிந்திய கண்ணீர்த் துளிகள் சீவகனது உயிலை வருத்தின்.

2088. அவங்கல்தா தவிழு அஞ்சென் சீற்று யணிந்த அம்பு
கிளம்பின்மேற் சென்னி சேர்த்திச் சிறியவர் செய்த
புலம்பலர் பொறுப்பர் அன்றே பெரியவர் என்று கூறி
இலங்குவேல் கூட்டு ஊடல் இளையவன் நீக்கி னானே.

2089. யாழ்கொண்ற கிளவி யாளதன் அமிழ்துறை பலவி
காழின்றிக் கணிந்த காமக் கொழுங்கணி நுகர்ந்து
நாழுகின்ற தாம மார்பன் தையலோ டாடு விள்ளான்
ஊழுசென்ற மதியம் வெய்யோன் ஒட்டியொன் நாய்
தொத்தான்.

2090. பச்சிலைப் பட்டும் முத்தும் பவளமும் இமைக்கும்
அல்குவ்
நச்சிலை வேற்கண் மாதர் நகைமுக முறுவல் மாந்தி
இச்சையும் குறிப்பும் நோக்கி எய்வதே கரும மாகங்
கைச்சிலை கணையோ டேந்திக் காமன் இக்
கடையைக் காப்பான்.

2091. கடிப்பினனை சாது சேர்த்திச்சிகழிகைக் காதம் நாறுத்
தொடுத்தவர் மாலை குட்டிக் கிம்புரி முத்த
அடுத்தணிந் தாசனு சாந்தின் அணிபெற எழுதி
மெங்தோன்
உடுத்தபொற் கலாபந் தைவந் தொளிவனள் அல்குவ்
திருத்தி
ஞானே.

2088. ஆவளது அழகிய சிவந்த பாதத்தில் அவள் திருந்த சிலம்பிள்ளை, தனது மாலையின் மகரந்தங் சிந்தச் சீவகன் தலையைத் தூந்திவண்ணி. ‘‘சிறியவர் கெய்த தீமையைப் பெரியவர் வெறுக்காது பொறுப்பா அல்லவா? சீரியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடமை அல்லவா?’’ அது போல என் பிழையையும் பொறுத்தருள்கூடும் என்று கூற, விளங்கும் வேல் போன்ற கண்ணெயுடைய சுரமஞ்சரியின் ஊடலை நீக்கினான்.

2089. காதல் தங்குகின்ற, மாலை சூழ்ய மார்பு ணாகிய சீவன், யாழிலையை வென்ற மொழியினாலைப் சுரமஞ்சரியின் அமிழ்தத்தை ஒத்த இனிய ஊடலை நீக்கி, விதையின்றிப் பழுத்த காமமாகிய கணியை உண்டு, அது சுரமஞ்சரியுடன் கூடி நீங்காதவனாய், முறையாகச் கலைகள் நிறைந்த முழுமதியைக் கதிரவன் பொருந்தி ஒன்றான தண்மையை ஒத்தான்.

2090. பசிய இலைத் தொழில் நிறைந்த பட்டையும், முத்தையும், பவளத்தையும், விளங்கும் அல்குலையும், விடம் தோய்ந்த இலைவடிவமான கூரிய வேல் போன்ற கண்ணெயும் உடைய சுரமஞ்சரியின், அழகிய முகத்தில் புன்னைக்கையை நூகர விரும்பும் சீவகனது வேட்கையையும், அவளது குறிப்பையும் கண்டு, அவர்கள் இருவரும் இனையு மாறு அம்பு எய்வதே தொழிலாகக் கொண்டு காமச் சில்லையும் அம்பையும் கையில் ஏந்தியவாறு, இவ் வீட்டு வாயிலை இப்போது காப்பவனானான். (முன்னர் ஆடவர் போது ஓர் ஆடவன் விலகாதவாறு காக்கப்படுகிறது) போது ஓர் ஆடவன் விலகாதவாறு காக்கப்படுகிறது.

2091. (சீவகன் அவளைப் பிரியக் கருதி) கடிப்பிள்ளை என்னும் அணியைக் காதிலே புனைந்து, தலைமுடியில் மணம் காத தூரம் மணக்குமாறு தொடுக்கப்பட்டு அவர்த்தி மாலையைச் சூட்டி, கிம்புரி வடிவமுள்ள முத்துமாலையைப் பெற மேன் தோளிலே அணிந்து, மார்பைச் சுந்தனத்தால் அழுகுபெற எழுதி, அல்குலைச் சூழ்ந்திருந்த பொற் மேகலையைத் தடவி, அவளது ஒளியிலிக்க வளையலாம் திருத்தினான்.

5092. இலங்குவெள் ஸருவிக் குன்றத் தெமுந்தநால்
 நவங்கிளர் அகிலும் தேனும் கட்டியும் நங்கு நிரப்பி
 புவம்பற வளர்ந்த அம்மென் கூம்புகை அமளி விவங்கர
 விவங்கர சண்ணய காளை வெள்வளைக் கிதங்கள்
 சொன்னால்.

5093. கருமம்நீ கவல வேண்டா கயற்கணரய் பிரிவால்
 அருமைநின் கவிஞரைத் தாங்கல் அதுபொருள் என்று
 பெருமநீ வேண்டிற் றல்லால் வேண்டுவ பிறிதொன்
 ஒருமைநின் மனத்திற் சென்றேன் உவப்பதே உவப்பு
 தென்றாக்.

5094. நாவெண்டு மிடைந்த தேங்கொள் நடுக்குறு கிளவி
 கேட்டே
 டுண்வடுப் பொறிப்பப் புல்லிப் புணநலம் புலம்ப
 வைகேண்
 தென்மிடை கோதை என்று திருமகன் ஏழுந்து போசி
 வாள்மிடை தோழர் சூழத் தன்மனை மனிழுந்து
 புக்கான்.

5095. புரவியுங் களிறும் நோக்கிப் பொன்னெடுந் தேரும்
 நோக்கி
 இரவினும் பகலும் ஓவா தென்மகன் யாண்டை-
 யாளன்று
 அழுதகன் யீரினாலே கைகழிக் கிளை
 மெழுகெளி முகந்த தொக்குந் தாய்மலி வகற்றி
 ஜானே.

2092. விளங்கும் வெள்ளருவி விழும் சூன்றிலே வளர்ந்த தகரம் என்னும் கருவளை வாசனை மரத்து விறகின் செந்தியில் மணம் மிகும் அதிலும், தெனும், நேர்கட்டி என்னும் வாசனைப் பொருளும் நன்றாகக் கூட்டிக் குற்றமற வளர்த்த புகை மணம் உடைய அழிய படுக்கை மீது ஆமர்ந்து, விலங்குகளுக்கு அரசனான சிங்கம் போன்ற ஓவகன் ஒளிபொருந்திய வளையளை அணிந்த சுரமஞ்சரிக்கு இதனைக் கூறினான்.

2093. “தயற்கண்ணாயி! ந வருந்த வேண்டாம்; யான் கூறுகின்ற காரியம் யாது எனின், சில நாள் நின்னைப் பிரிவேன், பிரிந்தால் பிரிவைத் தாங்கியிருப்பாயாக! பிரிவைத் தாங்குதல் அரிதாயினும் தாங்கியிருத்தல்தான் சிறப்புடைய பயன் மிக்க செயலாகும். எனவே பிரிவைப் போறுப்பாயாக!” என்றார். அது கேட்ட அவள், “பெருமையிக்கவனே! நீ விரும்புவதன்றி நான் விரும்புவது வேறான்று உண்டோ? நான் ஒருதன்மையான (ஒன்று பட்ட) உண் மனம் போலவே ஒழுகினேன். எனவே, உண் மன விருப்பமே என் மன விருப்பமாகும்” என்றாள்.)

2094. அவள் அவ்வாறு கூறிய நாணைடு கலந்த இன்களை கொண்ட, அச்சம் பொருந்திய சொல்லைக் கேட்டு, தன் மார்பில் அணிந்த பூணினது வடு அவளது மார்பில் பொருந்தத் தழுவி, “தேன் நிறைந்த மஸர்மாலை அணிந்து வரவே! புனைந்தி நின் அழுகு நலம் கெட நீ தனித்து தவனே! புனைந்தி நின் அழுகு நலம் கெட நீ தனித்து தவனே!

2095. அங்குக் குதிரைகளையும் யானைகளையும் நோக்கி, பொன்னாலான தேரையும் நோக்கி இரவும் பகலும் இடைவிடாது “என் மகன் எங்கேயிருக்கிறான்” எனக் கேட்டு அழுத கண்ணீராலே கை கழுவி வருந்துகின்ற மெழுகு நெருப்பைச் சார்ந்தாற் போல நெஞ்சு உருகுகின்ற நாய் குநந்தையின் வருத்தத்தை நீக்கினான்.

2096. ஒற்றரும் உணர்த விள்ளி உணரயங்கித் துறுப்பி னாலே
கூற்றத்தார்க் குணரப்ப ஈஸ்டித் தொக்குடன் குழவிக்
கொள்வார் என்னா
எற்றுவார் இனைந்து சோர்வார் நம்பியோ நம்பி
உற்றுடன் தமுத கண்ணி² காலவைத் தொழுகிற
றன்று.

2097. கந்துகண் கழறக் கல்லென் கடற்றியை அவித்த
வண்ணம்
வந்தவர் புலம்பு நீங்க மறைபுறம் படுமென் ரெண்ணி
எந்தைதான் இறந்து நாளின் ரெண்தகர் இயம்பி
வாரும்
அந்தயில் உவகை தன்னால் அகங்குளிர்ப்
பெய்தி னாரே.

2098. செங்கயல் மழைக்கட் செவ்வாய்த் தத்தையும்
மகிழ்ந்து திஞ்சொல்
எங்கையைச் சென்றா காண்மின் அடிகளைன் றிரந்து
கூறு
மங்கல வகையிற் சோந்து மதுத்துவி அறாத மாலை
கொங்கலூர் கண்ணி சேர்த்துக் குங்குமம் எழுதி
யோனே.

2099. தினினே யுடைய என்னைத் தீண்டன் மின் அடிகள்ளா
வேண்ட.
பாவியேன் என்று நொந்து பரிந்தமு துருகி நெயக்
கானியங் கண்ணி யொன்றுக் கவலவ்யான் உயந்த
தொவியே நாறுமேனி நங்கைநின் தவத்தின்
தெல்லாம்
என்றான்.

2096. அரசனால் அனுப்பப்பட்ட உணர்வும் உணர்ந்து கொள்ள முடியாதபடி, வாயினால் ஒன்றும் ஏற்றாமல், உறுப்பின் குறிப்பினாலேயே உறவினர்க்கெல் வாடும் தன் வருகையைத் தெரிவிக்க, அவர்கள் எல்லாரும் ஒரு வாடும் தன் வருகையைத் தெரிவிக்க, அவர்கள் எல்லாராகி, மார்பில் சேரத் திரண்டு வந்து தழுவிக் கொள்வாராகி, மார்பில் அடித்துக் கொண்டு ஏங்கிச் சோர்ந்து, ‘நம்பி! நம்பி! அடித்துக் கொண்டு ஏங்கிச் சோர்ந்து, உடியது-என்று கூறி அழுத கண்ணீர் ஓலை இழுத்து உடியது-என்று கூறி அழுத கண்ணீர் ஓலை இழுத்து உடியது- (இது, மட்டற்ற மகிழ்ச்சியில் நோன்றிய அழுகை)

2097. இல் வழுகையால் சீவகன் இன்னும் உயிருடன் இருக்கின்றான்—இராசமாபுரம் வந்துள்ளான் என்னும் இருக்கியம் வெளிப்பட்டு விடும் எனக் கந்துக்கடன் கூற, கடலை ஓய்ந்ததுபோல் வந்துவர்கள் எல்லாரும் அழுகையை அகற்றி, முன்னர் உண்டான அழுகைக்குக் காரணம் கந்துக்கடனின் தந்தை இறந்த நாள் இன்று காரணம் கந்துக்கடனின் தந்தை இறந்த நாள் இன்று நகரத்தார் யாவரும் கூறி அளவற்ற மகிழ்ச்சியால் மன அமைதி யடைந்தனர்.

2098. சிவந்த கயல் போலும் குளிர்க்கி பொருந்திய கண்களையும், சிவந்த வாயையும் உடைய காந்தருச் சிவகளைக் கண்டு மகிழ்ந்து, “அடிகளே! இன் மொழி பேசும் என் தங்கையாகிய குணமாலையைச் சென்று காணுக” என்று வேண்ட, அவனும் அவளைச் சார்ந்து, மங்கல முறையால் தேன் துளி நீங்காத மாலையையும், மனம் மிகும் கண்ணியையும் புனைந்து குங்குமதிதையும் அணிந்தான்.

2099. சீவகன் புனைந்த மனமாலையையும் கண்ணியையும் ஏற்றுக் கொண்ட குணமாலை, “அடிகளே, தீவினையுடைய என்னைத் தொடாதீர்; வேண்டாம்; நான் ஒரு பாவி!” என்று நொந்து அன்புற்று அழுது உருகி வாடி நிற்க, “கருங்குவளை மலர் அனைய கண்ணளை யுடையவளே! நீ சிறிதும் வருந்தாதே! நான் எல்லா வற்றிலும் பிழைத்தது, புனுகு மனக்கும் மேனியை யுடைய நங்கையாகிய நினது தவத்தினால்தான்!” என்றான். (இவளைத் தீண்டிச் சீவகன் கொலையுண்டான் என்று உவகம் கூறவின் ‘தீவினையுடைய என்னை’ என்றாள்; தான் விலக்குவும் இவன் தீண்டலின் பின்னும் ‘வேண்டாம்’ என்றாள்; நல்வினையால் இவளைப்பெற்றும் இங்கள் நீக்கிக்கூற வேண்டவிற் ‘பாவியேன்’ என்றாள்.)

குளாமணிப் படலம்

605. “உலகத்தில் இவனுக்கு உவமை சொல்வது எளிதோ என வியக்கும் வல்லமை கொண்டு அனுமான், “துன்பம் அனுபவிப்பவரும், அண்டங்களுக்கெல்லாம் தலைவனான இராமனு உயிரை ஒத்தவரும், இலக்குமி போன்றவருமான சிதையை எடுத்துக் கொண்டு இராமனிடம் செல்வதே நான் செய்ய வேண்டிய செயல்” என்று எண்ணினான்.

606. எண்ணிய அழுமான் பின்வருமாறு தன் மனசு கருத்தைச் சிதையிடம் சொன்னான். “அடியவனாகிய எனது கருத்துரையைக் கேட்பாயாக. கேட்டு என்னைக் கோபிக்க வேண்டாம். பகைவனான இராவணன் உன்னைக் கொள்ள விடுவானாயின், அதன் பின் அவனை வெல்லுதல் பயனுடையதன்று. இப்போது பல சொற்களைத் திரட்டி சொல்வதனாலும் பலனில்லை. இப்போதே உன்னைக் கொண்டு போய் இராமனு முன்னிலையில் சேர்த்து அவன் திருவடிகளை வணங்குவேன். அச்செயலை நீயே பார்ப்பாயாக.”

607. “பேரழகு பெற்ற பொற்கொடி போன்றவளே! நீதுன்பம் நீங்கியவளாய், மென்மயிர் அடர்ந்த மெததென்ற எனது தோளின்மேல் அமர்ந்து இனிமையான தூக்கம் உண்டாக இருப்பாயாக. உன்னைச் சுமந்துகொண்டு நடுவில் எங்கும் தங்காது; ஒரு நொடி நேரத்துக்குள் இராமன் தங்கியுள்ள மலையிலே குதிப்பேன்.”

608. “சுருண்ட சூந்தல் உடையவளே! நான் உன்னை மீட்டுச் செல்வதை அறிந்து, நடு வழியில் பின் தொடரும் அரச்கர்கள் இருப்பாரேல், அவர்கள் சிதைந்து சிதறும்படி அழித்து, என் மனததே பிறக்கும் கோபத்தைத் தணித்துக் கொள்வேன்: எவராலும் கொல்லப்படாத நான், உன் நிலையைக் கண்ணால் கன்று இருகும். உன்னை உடன் கொண்டு செல்லாமல், வெறுங்கையுடனே திரும்பிச் செல்ல மாட்டேன்.”

270

609. இலங்கையொடும் ஏகுதிகொல் என்னிலும் இடந்துள்ள
வலம்கொள் ஒருகைத்தலையில் வைத்துளதிர் தடுப்பாள்
விலங்கினரை நூறி வரி வெஞ் சிலையினோதும்
பொலங் கொள் கழல் தாழ்குவென் இது அன்னை

பொருள் அன்றால்.

610. அருந்ததி உரைத்தி அழகற்கு அருகு சென்று உன்
மருந்து அணைய தேவி நெடு வஞ்சர் சிறை வைப்பில்
பெருந் துயாரினோடும் ஒரு வீடு பெறுகில்லாள்
இருந்தனள் எனப் பகாரின் என் அடியை என் ஆம்.

611. புண் தொடர்வு அகற்றிய புயத்தினோடு புக்கேன்
விண்டவர் வலத்தையும் விரித்து உரைசெய்கேனோ
கொண்டு வருகிற்றிலென் உயிர்க்குஉறுதி கொண்டேன்
கண்டு வருகிற்றிலென் எனக் கழறுகேனோ.

612. இருக்கும் மதில் சூழ் கடிஇலங்கையை இமைப்பின்
உருக்கி எரியால், இகல் அரக்கணையும் ஒன்றா
முருக்கி நிருதக் குலம் முடித்து வினை முற்றிப்
பொருக்க அகல்க என்னிலும் புதுஅன்று புரிகின்றேன்.

613. இந்துநுதல் நின்னோடு இவன் எய்தி இகல் வரன்
சிந்தை உறு வெந்துயர் தவிர்ந்து தெளிவோடும்
அந்தம் இல் அரக்கர் குலம் அற்று அவிய நூறி
நந்தல் இல் புவிக்கண் இடர் பின் களைதல் நன்றால்.

609. "அன்னையே! என்னை இலங்கை நகரோடு எடுத்துச் செல்வாயோ?" என்று நீ கேட்டாலும், அவ்வாறே இலங்கை யைப் பெயர்த்து என் பலம் பொருந்திய ஒரு கையில் வைத்துக் கொள்வேன். என்னைத் தடுக்கும் பொருட்டுக் குறுக்கிடும் அரக்கரை மற்றொரு கையால் பொடியாக்குவேன். பின்பு உன்னோடு சென்று கட்டமைந்த வில்லையுடைய இராம இலக்குமண்ணரின் திருவடிகளில் தாழ்ந்து வணங்குவேன். இராம இலக்குமண்ணரின் திருவடிகளில் தாழ்ந்து வணங்குவேன். இது எனக்கு ஒரு பெரிய செயலன்று."

610. "அருந்ததி போன்றவளே! அழகனான இராமனிடம் சென்று, 'உன் உயிர்க்குச் சஞ்சிவி போன்ற உன்தேவி வஞ்சனை சென்று, உன் உயிர்க்குச் சஞ்சிவி போன்ற உன்தேவி வஞ்சனை மிகக் அரக்கரின் சிறையில், விடுதலை பெறும் வழியின்றிப் பெருந் துயரோடு இருக்கிறாள்" என்று சொன்னால் என்று அழிமைத் தொழிலால் யாது பயடு..."

611. "புண்படுதலை நீங்கிய தோள்களுடன் இராமனிடம் சென்று, பகவர்களான அரக்கர்களின் வலிமையை விளக்கிச் சொல்வேனா? 'என் உயிருக்குப் பாதுகாப்புத் தேடிக் கொண்டேன். அதனால் சிறையைக் கண்டு வரவில்லை கொண்டேன். அதனால் சிறையைக் கண்டேன்; ஆனால் உயிருக்குப் பென்பேனா? 'சிறையைக் கண்டேன். அதனால் அவளை பாதுகாப்புத் தேடிக் கொண்டேன். அதனால் அவளை என்னுடன் கொண்டு வரவில்லை" என்று சொல்வேனா?

612. "இங்குள்ள மதில்களினால் சூழப்பட்ட இலங்கையை நொடிப் பொழுதுக்குள்ளே நெருப்பால் உருக்கி, வலிமை மிகக் கூரவண்ணை அழித்து, அரக்கர் குலம் முழுவதையும் கொன்று, போர்த் தொழிலை முடித்து மீண்டு செலக" என்று நீ கட்டளையிட்டாலும், அதை இன்றே செய்து முடிக்கின்றேன்.

613. "பிறை போன்ற நெற்றி பெற்றவளே! நான் உன்னை எடுத்துச் செல்ல, இராமன் உன்னோடு சூடி மனத்துயரத்தை நிக்கித் தெளிவு பெறுவான். அதன் பின்பு இங்கே வந்து அளவற்ற அரக்கர் சூடம் முற்றிலும் அழியும்படி கொன்று, அழிவற்ற இவ்வுலகத்துக்கு அவர்களால் நேரந்த துன்பத்தைப் போக்குவது நல்லதாகும்."

614. வேறு இனி விளம்ப உளதுன்று விதியால் இப் பேறு பெற என்கண் அருள் தந்தருளு பின் போய் ஆறு துயர் அம்சொல் இளவஞ்சி அடியன் தோள் ஏறு கடிது என்று தொழுது இன் அடிபணிந்தான்.

அனுமானின் வேண்டுகோளை சிதை மறுத்தல்

615. ஏய நல்மொழி எஃது விளம்பிய தாயை முன்னிய கன்று அணையான் தனக்கு ஆய தன்மை ஆரியது அன்றால் என தூய மென்சொல் இணையன சொல்லுவாள்.
616. ஆரியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என் பெரிய பேதமைச் சில்மதிப் பெண்மையால்.
617. வேலையின் னிடையே வந்து வெய்யவர் கோலி நின்னொடும் வெஞ்சரம் கோத்தபோது ஆலம் அன்னவர்க்கு அல்லை எதற்கு அல்லையால் சாலவும் தடுமாறும் தனிமையோய்.
618. அன்றியும் பிறிது உள்ளீது ஒன்று ஆரியன் வென்றி வெஞ் சிலை மாசுணும் வேறு இனி நன்றி என்பது என் வஞ்சித்த நாய்களின் நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ.

குளாமணிப் பட்டம்

614. "இனிய சொற்களைப் பேசும் வஞ்சிக்கொடி, போன்றவளே; இனி சொல்லதற்கு வேறொள்ளறும் இல்லை. நான் செய்த நல்விளைப் படங்கால் இச் செயல் செய்யும் பேற்றினேன் எனக்கு அளித்து அருள்க. பின்பு இராமனான் அடைந்து உன் துள்பம் தீர்வாய்க்க. என் தோளில் விரைந்து ஏற்று வேண்டியபடி அனுமான் சிதையின் திருவடிகளை வணங்கினான்.

615. தாய்ப் பகுக்கு முன்னே சென்ற கள்றை ஒத்துவனாகிய அனுமான் இப்பொருந்திய நல்லுரையைக் கூறினான். அதைக் கேட்ட தூய சொற்களை உடைய சிதை, 'சொன்னபடி செய்து முடிப்பது இவனுக்கு அரியது அன்று' என்று செய்து முடிப்பது இவனுக்கு அரியது அன்று' என்னி, பின் வருவனவற்றைக் கூறலானாள்.

616. "நீ சொன்ன செயல் உனக்கு அரியது அன்று; உனது ஆற்றலுக்கு ஏற்றதேயாகும். அதை நீநன்றாக ஆராய்ந்துள்ளாய். அச்செயலைச் செய்து முடிக்கவும் செய்வாய். எனினும் அச்செயலைச் செய்து முடிக்கவும் செய்வாய். எனினும் பெரிய அறியாமையோடு கூடிய சிற்றறிவு பெற்ற எனது பெண் தன்மையால், 'அச்செயல் ஏற்கத்தக்கது அன்று' என்று நினைக்கும் கருத்தும் என்னிடம் உண்டு."

617. "என்னை எடுத்துச் செல்லும்போது கடலுக்கு நடுவிடத்தின் மேலே, அரக்கர் வந்து உன்னைச் கூற்றிக் கொடிய அம்புகளைத் தொடுத்துப் போரிடும்போது, நஞ்சு போன்ற அரக்கர்களுடன் போரிடவும் முடியாமல், என்னைக் காப்பாற்றவும் முடியாமல், மிகவும் தடுமாறுகிற துணையற்ற ஒருவனாக விளங்குவாய்."

618. "முன் கூறியது அல்லாமல் வேறொரு காரணமும் உள்ளது. உன் செயலால் இராமனது வெற்றியை உடைய கொடிய வில்லுக்குப் பழி உண்டாகும். இதைத் தவிர மற்றொரு காரணமும் உள்ளது. என்னை ஏமாற்றிக் கவர்ந்து வந்த நாய் போன்றவனான இராவணனிடம் உள்ள பிறர் அறியாமல் நீ என்னை எடுத்துச் செல்வதைப் பிறர் நல்ல செயல் என்பார்களோ?"

619. கொண்ட போனின் எப் கொற்றவன்வில் தொழில் அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்ஷகயைக் கண்டவாள் அரக்கன் வழி காகங்கள் உண்டபோது அன்றி யான் உள்ளன் ஆவேணா.
620. வெற்றி நாணுடை வில்லியர் வில் தொழில் முற்ற நாண் இல் அரக்கியர் முக்கொடும் அற்ற நாணினர் ஸ்ரீபாது அன்றி பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ.
621. பொன் பிறங்கல் இலங்கை பொருந்தலர் என்பு மாஸ் வரை ஆகிலதேனின் இற்பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல் கற்பும் யான் பிறாக்கு ளங்கனம் காட்டுகேன்?
622. அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் கடுவேண் அது தூயவன் வில்லின் அழற்ற்கு மாசு என்று வீசினேன்.
623. வேறும் உண்டு உரைகேள் அது மெய்மையேயும் ஏறு சேவகன் மேனி அல்லால் இடை ஆறும் ஜம்பொறி நின்னையும் ஆண் எங்க் கூறும் இல் உருத்தண்டுதல் கடுமோ.

619. "மேற்கொண்டு செய்யப் போகும் போரில் என் தலைவனாகிய இராமனது வில் வல்லமையைத் தேவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, என் உடம்பினைக் காம இச்சையோடு கண்ட இராவணனுடைய அன்களைக் காக்கைகள் குத்தித் திண்கின்ற போதல்லாமல், நான் மன நிறைவு பெறுவேனோ?"

620. "வெற்றியை விளைவிக்கும் பெற்றியையுடைய நான் அமைந்த வில்லை ஏந்திய இராம இலக்குமணர், பகைவர் அனைவரையும் அழித்துப் போர்த் தொழிலை முடிக்க, நான்மற்ற அரக்கியர், குர்ப்பன்கையின் மூக்கு அறுபட்ட அவமானத்தை அடைவதுடன் மங்கல நான் அறுத்து விட்டவராக ஆகும் போதன்றி, நான் பெற்றுள்ள நான்ம பெருமை உடையது ஆகுமோ?"

621. "பொன்மயமான திரிகூட மலைமேல் அமைந்த இலங்கை, பகைவரான அரக்கர்களுடைய எலும்புமலையைப் பெற்றதாகச் செய்யவில்லை என்றால், எனது நற்குடிப் பிறப் பையும், ஒழுக்கத்தையும், மாசற்ற கற்பையும் மற்றவர்க்கு எவ்வாறு காட்டுவேன்?"

622. "பிறருக்குத் துன்பம் தருவதையே தொழிலாகக் கொண்ட அரக்கருடைய இலங்கையை மட்டுமா? கணக்கற்ற உலகங்கள் அனைத்தையும் எனது ஒரு சொல்லினால் கூட்டெரிப்பேன். அவ்வாறு செய்வது இராமனது வில்லின் வல்லமைக்கு இழிவாகும் என்று உணர்ந்து, அக்செயலைச் செய்யாது விட்டேன்."

623. "உள்ளமையானவரே! நீ என்னை எடுத்துச் செல்லக் கூடாது என்பதற்கு வேறொரு காரணமும் உண்டு.) அதைக் கேள். ஐம்பொறிகளும் அடங்கியிருக்கின்ற உண்ணையும் ஆஸ்மகள் என்று உலகம் கூறும்.) ஆதலால், இராமனின் திருமேனியைத் தீண்டுவதல்லாமல், இப்போது உன் உருவத்தை நான் தீண்டுவது தகுமோ?"

624. தின்ணான்ளஸின் இத்துள்ள சேவன் பகல்
ஈண்டுமோ உயிர் மெய்யின் இமைப்பின்முன்
மாண்டு தீர்வென் என்றே நிலம் வன் கையால்
கீண்டு கொண்டு எழுந்து ஏகினன் கீழ்மையான்.
625. மேவு சிந்தைதழில் மாதார மெய் தொடன்
தேவுவன் தலைசிந்துக நீ என
பூவில் வந்த புராதனனே புகழ்
சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால்.
626. அண்ண சாவம் உளது என ஆண்மையான்
மின்னும் மோலியன் மெய்ம்மையன் வீடனன்
கன்னி என்வயின். வைத்த கருணையாள்
சொன்னது உண்டு துணுக்கம் அகற்றுவான்.
627. ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின்
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும்
நாயகன் வலி எண்ணியும் நானுடைத்
தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன்.
628. ஆண்டு நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு
எண்டு வைத்தது இளவல் இயற்றிய
நீண்ட சாலையொடு நிலை நின்றது
காண்டி ஜை நின் மெய் உணர் கண்களால்.

குராமணிப் பட்டம்

624. "அற்பனான இராவணன் என்னைத் தொட்டி ருப்பானானால், இவ்வளவு நீண்ட காலம் அவன் உயிர் உடம்பில் பொருந்தி இருக்குமா? 'இவளைத் தொட்டால் நான் ஒரு நொடியில் இறப்பேன்' என்று என்னியே, அவன் நன்று வலிய கையினால் நிலத்தைப் பெயர்த்து, அந்நிலத் தோடு என்னை எடுத்துக் கொண்டு போனான்."

625. "உன்னைத் கூடும் விருப்பமற்ற பெண்களின் உடலை நீ வலியத் தொடுவாயானால் அக்குற்றத்திற்காக, தெய்வத் தன்மை பொருந்திய உன் பத்துத் தலைகளும் மீண்டும் முளைக்க முடியாதபடி நிலத்தில் சிதறிவிழும்" என்று தாமரைப் பூவில் கோன்றிய பிரமன் சொன்ன சாபம் ஒன்று, பூவில் கோன்றிய பிரமன் சொன்ன சாபம் ஒன்று, அச்சாபமே என் உயிரைக் கார்த்து நின்றது.)

626. "ஆண்மையுள்ளவனும், ஒளிவீசும் மகுடம் அணிந்தவனும், சத்தியம் உடையவனும் ஆகிய விபீடன் னுடைய மகள் தீரிச்சை என்னிடம் கருணை உள்ளாவன் அதனால் அவள், இராவணனுக்கு அத்தகைய சாபம் ஒன்று உள்ளது என்று என் அச்சய் போக்குபவளாய்ச் சொன்னது உண்டு."

627. (அச்சாபம் உள்ளதனால்தான், நானும் அறம் தவறாது என்று நினைத்தும் - இராமனின் வலிமையை எண்ணியும் - எனது கற்பின் தூய்மையை உலகுக்குக் கருதவும் இவ்வளவு காலம் உயிரோடு வாழ்கின்றேன். அச்சாபம் இல்லாவிட்டால் முன்பே உறுதியாய் இருந்திருப்பேன்.)

628. "அந்தத் தண்டகாரண்யத்திலிருந்து நிலத்தை இராவணன் பெயர்த்து எடுத்து வந்து இந்த இடத்தில் வைத்துள்ளான்.) இது இலக்குமணன் அமைத்த பெரிய பரணசாலையுடனே இன்னும் நிலைத்து நிற்கிறது. ஜயனே! உண்மையை உணர்ந்த உன் கண்களால் இப்பரணசாலையைப் பார்ப்பாயாக."

629. தீர்விலேன் இது ஒரு பகலும் சிலை
வரண் மேனியை மானும் இவ் வீங்கு நீ
நார் நாள்மலர் பெய்க்கையை நன்றாவேன்
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால்.

630. ஆகுலான் அது காரியம் அன்று ஜய
வேத நாயகன்பால் இனி மின்டனை
போதல் காரியம் என்றனள் பூவை அக்
கோது இலானும் இனையன சூறினான்.

மன்னவர்க்கு எனது வாசகம் அருளுக என்ஸ்

631. நன்று நன்றுஇவ் உலகுடை நாயகன்
தன் துணைப் பெருந்தேவி தவத் தொழில்
என்று சிந்தை களித்து உவந்து ஏத்தினாள்
நின்ற சங்கை இடரோடு நிங்கினான்.

632. இருளும் ஞாலம் இராவணனாஸ் இது
தெருளும் நீ இனிச் சில் பகல் தங்குறின்
மருளும் மன்னவற்கு யான் சொலும் வாசகம்
அருளுவாய் என்று அடியின் இறைஞ்சினான்.

தை மனம் கசந்து சொன்ன செய்திகள்

633. இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான்
நின்னை நோக்கிப் பகர்ந்தது நிதியேயும்
பின்னை ஆவி பிடிக்கக்கிலேன் அந்த
மன்னன் ஆணை இதனை யளக் கொள் நீ.

629. "இவ்விடத்தை விட்டு நான் ஒரு பொழுதும் நின்குவது இல்லை. வில்லேந்திய இராமனாது திருமேனியை ஒத்திருக்கின்ற - நானும் அதிகமாகும் தன்மை கொண்ட நிர்வாயம், புத்தம் புதிய தாமரை மலர்களையும் கொண்ட இப்பொய்க்கணை, தளரும் என் உயிரைக் காக்கவேண்டும் என்பதால், சில சமயம் அடைவேன்."

630. "இத்தகைய காரணங்களால், என்னை உடன் கொண்டு செல்லுதல் செய்யத் தக்கது அன்று ஜூயிளே! இனி வேதங்களின் நாதனான இராமனிடம் மன்று செல்லுதலே தீ செய்யத்தக்கது" என்று கூறினாள், இனி போன்றவளான சிதை அதைக் கேட்ட குற்றமற்ற அனுமானும் இவற்றைக் கூறினாள்.

631. தன் மனத்தில் ஏற்பட்ட ஜூயத்தையும், அது நந்த துண்பத்தையும் நிக்கிக் கொண்ட அனுமான், "இந்த உலகங்களுக்குத் தலைவனான இராமனின் வாழ்க்கைத் துணைவி யாகிய சிதூதேவியின் தவம் மிக நன்றாக உள்ளது" என்று என்னி வியப்புற்று, மனம் மகிழ்ந்து சிதையின் தன்மையை விருப்பத்தோடு பாராட்டினான்.

632. "இராவணனால் இருளடைந்துள்ள இவ்வுலகம் இன்மேல் தெளிவு பெறும். அதுவரையுள்ள சில நாட்கள் நீ உள்ள உயிரை மாய்த்துக் கொள்ளாமல் இருப்பாயாக உண்ணெப் பிரிந்து துண்புறுகின்ற இராமனிடம் நான் போய்ச் சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லியருள்க" என்று வேண்டி, அவளது திருவடியைத் தொழுதான்.

633. "நீதியடையவனே! இராமனிடம் சொல்லும் பொருட்டு உண்ணெ நோக்கிச் சொல்கிறேன். இன்னும் ஒரு மாதம் இந்த இலங்கையில் நான் உயிரோடு இருப்பேன். அதற்குள் இராமன் வந்து என்னை மீட்காவிட்டால், பின்பு நான் இறந்து போவேன். இராமன்மேல் ஆணை! இதை உள்மனத்தில் பதித்துக் கொள்.)

629. “இவ்விடத்தை விட்டு நான் ஒரு பொழுதும் நீங்குவது இல்லை. வில்லேந்திய இராமனு திருமேனியை ஒத்திருக்கின்ற - நானும் அதிகமாகும் தன்மை கொண்ட நிரையும், புத்தம் புதிய தாமரை மலர்களையும் கொண்ட இப்பொய்க்கணையை, தளரும் என் உயிரெக் காக்கவேண்டும் என்பதால், சில சமயம் அடைவேன்.”

630. “இத்தகைய காரணங்களால், என்னை உடன் கொண்டு செல்லுதல் செய்யத் தக்கது அன்று. ஐயனே! இனி வெதங்களின் நாதனான இராமனிடம் மீண்டு செல்லுதலே நி செய்யத்தக்கது” என்று கூறினாள், சிலி போன்றவளான சீதை அதைக் கேட்ட குற்றமற்ற அனுமானும் இவற்றைக் கூறினான்.

631. தன் மனத்தில் ஏற்பட்ட ஜூததையும், அது தந்த துன்பத்தையும் நீக்கிக் கொண்ட அனுமான், “இந்த உலகங்களுக்குத் தலைவரவளான இராமனின் வாழ்க்கைத் துணைவியாகிய சிதாதேவியின் தவம் மிக நன்றாக உள்ளது” என்று எண்ணி வியப்புற்று, மனம் மகிழ்ந்து சீதையின் தன்மையை விருப்பத்தோடு பாராட்டினான்.

632. “இராவணனால் இருளடைந்துள்ள இவ்வுலகம் இன்மேல் தெளிவு பெறும். அதுவரையுள்ள சில நாட்கள் நி உன் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் இருப்பாயாக. உன்னைப் பிரிந்து துன்புறுகின்ற இராமனிடம் நான் போய்ச் சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லியருள்க” என்று வேண்டி, அவளது திருவடியைத் தொழுதான்.

633. “ந்தியடையவனே! இராமனிடம் சொல்லும் பொருட்டு உன்னை நோக்கிச் சொல்கிறேன். இன்னும் ஒரு மாதம் இந்த இவங்கையில் நான் உயிரோடு இருப்பேன். அதற்குள் இராமன் வந்து என்னை மீட்காவிட்டால், பின்பு நான் இறந்து போவேன். இராமன்மேல் ஆணை! இதை உஸ் மனத்தில் பதித்துக் கொள்.)

634. ஆரம் தாழ் திரு மார்பற்கு அழைந்தது ஓர்
தாரம்தான் அலளேனும் தயா எனும்
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும் தன்
வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய்

635. ஏத்தும் வென்றி இளையவற்கு ஈது ஒரு
வார்த்தை சூறுதி மன் அருளால் எனைக்
காத்து இருந்த தனக்கே கடன் இடை
கோத்து வெஞ் சிறை வீடு என்று சூறுவாய்

636. திங்கள் ஒன்றில் என் செய் தவம் தீர்ந்ததால்
இங்கு வந்திலனே எனின் யாணார் நீர்க்
கங்கை யாற்றங்களை அடியேற்கும் தன்
செங்கையால் கடன் செய்க என்று செப்புவாய்

மனம் நெந்து மாமியர்க்குச் சொன்ன செய்தி

637. சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல்
அறத்தின் நாயகன்பால் அருள் இன்மையால்
மறக்கும் ஆயினும் ந் மறவேல் ஜூயா

மீண்டும் இராமனுக்குச் செய்தி சொல்லுதல்

638. வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ் வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்.

634. "மாலை தவழும் அழகிய மார்பிளை உடைய இராமனுக்கு ஏற்ற மனைவியாக நான் இல்லாவிட்டாலும், தனக்கு உறவற்ற ஓர் அபலைப் பெண்ணைக் காக்கவேண்டும் என்னும் கருணையில்லாவிட்டாலும், தன் வீரத்தையாவது காத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுவாயாக."

635. "பிறர் போற்றும் வெற்றியை உடைய இலக்குமணனுக்கு இந்தச் செய்தியை கூறுக: இராமனின் கட்டளையால் பஞ்சவடியில் என்னைக் காத்துக் கொண்டிருந்தவனுக்கே, நடுவில் ஏற்பட்ட கொடிய சிறையிலிருந்து என்னை விடுதலை செய்வது கடமை என்று கூறுவாயாக.">

636. "இன்னும் ஒரு மாதத்தில் நான் மேற்கொண்டுள்ள விரதம் முடிந்துவிடும். அதற்குள் இராமன் இங்கு வரவில்லை என்றால், புது வருவாயாக அமைந்த நீரைக் கொண்ட கங்கையாற்றங்கரையிலே, தன் சிவந்த கைகளால் எனக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து முடிக்குமாறு அவனிடம் கூறுக.">

637. "இலங்கையில் சிதை இறக்கின்றாள். அப்போது சிறப்பு மிக்க தன் மாமியார் மூவரையும் வணங்கினாள். என்னும் இந்தச் சொற்களை, என் மாமியாரிடம் கூறுமாறு தருமத்தின் தலைவனான இராமனிடம் சொல். இராமனுக்கு என்னிடம் கருணை இல்லாமையால், என் செய்தியை மாமியாரிடம் கூற மறந்துவிடுவானாயின், ஐயனே! நீ இதை அவர்களிடம் தெரிவிக்க மறந்துவிடாதே.">

638. "மிதிலை நகருக்கு வந்து என் கரத்தைப் பற்றி மனம் செய்து கொண்ட அந்த நாளில், 'இவ்வுலகில் எடுத்துள்ள இப்பிறவியில் உண்ணையன்றி இரண்டாவதாக ஒரு பெண்ணை என் மனத்தினாலும் தொடமாட்டேன்' என்னும் நல்ல திருச்செவியில் இரகசியமாகச் சொல்வாயாக.">

639. “இராமனால் ரீப்படாமல் இந்த இலங்கையிலேயே நான் என் இனிய உயிரை இழந்தாலும், மற்றொரு பிறவி எடுத்து வந்து அந்த இராமனின் திருமேனியினையே தீண்டுகின்ற, குற்றம் நீங்கிய வரத்தைத் தரும்படி தோழுது வேண்டினாள் சிதை என்பதை அவளிடம் தெரிவிப்பாயாக.”

640. “இராமன் அரியாசனத்தில் வீற்றிருந்து ஆட்சி செய்வதையும் சிறந்த மணிகளையும், கழுத்தில் இடுகிற தயிற்றையும் உடைய யானையின்மேல் ஏறிப் பவளி வருவதையும், பற்பல திருநாள்களுக்கு ஏற்ப மேற்கொள்ளும் திருக்கோலங்களையும் அருகே இருந்து காண விசியற்றவளாகிய நான் பல சொற்களைச் சொல்வதால் பயன் என்ன? நான் என் விதியையே நொந்து கொள்கிறேன்.

641. “தன்னை நினைத்து வருந்தியிருக்கும் கோசல நாட்டு மக்களின் துன்பத்தைப் போக்குவதற்கும், தாயின் துன்பத்தை நீக்குவதற்கும், நந்திக் கிராமத்தில் பரதன் அனுபவிக்கும் துன்பத்தைத் தீர்ப்பதற்கும் இராமன் அயோத்திக்குச் செல்வானே யல்லாமல், நான் ஒருத்தி அடையும் துன்பத்தை நினைத்து, அதைப் போக்குவதற்காக இங்கு எவ்வாறு வருவான்?”

642. “என் தந்தை, தாய் முதலான உறவினருக்கு என் வளக்கத்தைக் கூறுவாயாக. வானர வெந்தனான் சுக்கிரிவளிடம், அழகிய தோள் பெற்றவனான இராமனை விடாது தொடர்ந்து காப்பாற்றி, அழிவற்ற அயோத்திக்கு அரசனாக ஆக்கும்படி கூறுவாயாக.”

643. இச்சொற்களைச் சிதை இவ்வாறு கூறினாள். அதைக் கேட்ட அனுமான், “பெண்மணியீர்! நீர் இன்னும் துன்பப் படுவதை விடவில்லை” என்று கூறி, எல்லாவகையான காரணங்கள் பொருந்தியவையும், தன் நிலைக்குத் தக்கவையுமான இனிய உரைகளைச் சிதை உணரும்படி உள்ளத்தான்.

644. “நீ இந்த இலங்கையிலேயே இறந்துவிடுவாய் அதுவே உண்மை உன் பிரிவால் உயிர் தளர்பவனான இராமன், நீ இந்த பின்பும் தன் இனிய உயிரோடு வாழ்ந்திருப்பானாம். காட்டை விட்டுப் போய் சிறந்த அயோத்தி நகரில் புகுந்து மகுடத்தையும் சூட்டிக் கொள்வான் அல்லவா? இவை யாவும் உண்மை அல்லவா?”

645. “கற்புக்கரசியான உன்னை, பிறர் வெறுத்து விலகி ஒடுமளவு கொடுமை நிறைந்த சிறையிலே வைத்திட்ட இராவணன், இனிய உயிரோடு வாழ்வானாம். ஒப்பற்ற வில்லை உடைய இராமனும் இலக்குமணனும் ‘அரக்கரை அழிப்போம்’ என்று முன் சொன்ன சொல்லைப் பொய்யாக்கிப் பின்வாங்கிப் போவார்களாம். இந்தச் சொற்களோடு ஒத்தது எது உண்டு?”

646. “நல்லவளோ! நாங்கள் அனேவரும் உன்னை வருத்திய அரக்கரைக் கொல்லாதவர்களாய் எங்கள் உயிர்க்கு ஒரு தீங்கும் நேராமல் காத்துக்கொண்டு இராமனிடத்தில் செல்ல, எம் தலைவனாகிய இராமன் தனது வில்லைப் பயன்படுத்தாமல் அப்படியே புத்தம் புதிதாக எடுத்துக் கொண்டு அயோத்திக்குச் செல்ல வேண்டாமா?”

647. “கடக்க முடியாத குனபக கடவில் நாங்களும் சிக்கித் துன்புறாமல், குறையாத பெரிய செல்வமான கிடக்கிந்தை அரசை எமக்குக் கொடுத்தவனுக்கு உன்னை மீட்டுக் கொடுக்காமல் நாங்கள் ஓய்ந்து சுகம் பெற்றால், எங்களைக் காட்டிலும் உயர்ந்தவர் யார்?”

648. “நல்லனவாகிய வேள்வி முதலியவற்றைச் செய்யும் நல்லொழுக்கம் மிக்க முனிவர்களைக் கொன்று தின்ற அரக்கர்களின் குடல்களைப் பேய்கள் தின்னும்படி கொன்றால் அல்லது என் நாட்டுக்குத் திரும்ப மாட்டேன் என்று தண்டகாரணிய முனிவர்களுக்கு வாக்களி இராமனுக்கு, அரக்கரை வெல்லலும் உன்னை மீட் ஆகிய இச் செயல்கள் செய்ய முடியாதனவோ?”

649. “பகைவர்களால் சிறை வைக்கப்பட்டுள்ள உள்ளே மீட்டுக்கொண்டு வந்தோம் - என்று சொல்ல முடியாதவர் சளாகி வெறுங்கையோடு திரும்பிப் போவோமாளால் நாட்டிலுள்ள பொதுமக்கள், சான்றோர்கள், புலவர்கள் ஆகியோர் எமது கூற்றை ஏற்றுக் கொள்வார்களா?”

650. “கற்புடையவரும் நற்குணங்களை நல்லனிகளாக அளிந்தவரும் சத்தியம் தவறாதவருமான சிதை அறம் தண்டாத வஞ்சக அரக்கர்கள் தன்னைத் தீண்டும் முன்னர் மாண்டுவிட்டாள் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டு, அரக்கரை ஒன்றும் செய்யாமல் ஊருக்குத் திரும்பிச் சென்றால், இராமனின் வீரமும் எங்கள் வீரமும் நன்றாக விளங்காதா?”

651. “ந் துன்பத்தால் அழிந்து உயிரவிட்டாய் என்றால், வெல்லக்கூடிய அம்பால் பகைவர்களுடனே ஏழு உலகங்களையும் எரித்து அழித்தாலும் இராமனுக்கு நேரும் பழியும் பாவமும் நீங்காதன அல்லவா?”

652. “திருமகள் போன்றவளே! சிறந்த போருக்கு உரிய வில்லை ஏந்திய இராமன், உன்னை இராவணன் சிறை வைக்கும் முன்பே மூன்று உலகங்களிலும் உள்ள அரக்கர்களைக் கொல்லும் கொள்கை உடையவன். அத்தகையவன், இராவணன் உன்னைச் சிறையிட்ட இந்திலையை ந் அடைந்த பின்பு சாந்த குணத்தை மேற்கொள்வானோ? உன் பேச்சு வியப்புக்கு உரியது.”

653. “தகுந்த காரணம் இல்லாமல் தோன்றாத இராமனின் கடுஞ்சினம், வலிமை மிக்க அரக்கர் உயிரைக் கொல்வதோடு தனியாது. அதனோடு உன்னையும் உயிரோடு மீட்கும். அவவாறு உயிரோடு மீட்காவிட்டால் மண்ணுலகமும் விண்ணுலகமும் அழியாதோ? அரக்கர் தப்பிப் பிழைக்க வேறு இடரும் உண்டோ?”

654. “தாயே! ஆக்ஞாசக்கரத்தை உடைய திருக்கை பெற்ற இராமனின் அம்புகள், ஆழமானதும் குளிர்ச்சி நிறைந்ததுமான கடல்களோடு, பதினான்கு உலகங்கள் அனைத்தையும் ஊழிக் காலத்துத் தீயைப் போல அழிக்க மாட்டாயோ?”

655. “இராமன் தேவரின் பகைவரான அரக்கரைக் கொன்றான்; அவர் செய்த தீய செயல்கள் மீண்டும் தோன்றாதவாறு தடுத்தான்; தகுதிமிக்க சான்றோரைக் காத்தான்; நல்வினை எப்போதும் நிலைத்து வாழ இடம் கொடுத்தான் - என்று உலகம் அவனைப் பற்றிக் கூறுகின்ற புகழுரையை நீ ஏற்றுக்கொள்ள மாட்டாயோ?”

656. “உன்னால் உலகத்தில் நல்ல அறம் நிலைபெறுமானால், அது நல்லதுதானே? நீ ஒருத்தி அரக்கரால் உண்டாகும் துங்பம் நீங்கப் பெறாதவளாய்க் கில நாட்கள் பிரிவுத் துங்பத்தாடு இங்கே தங்குவதால், எல்லா உலகத்தாரும் நல்ல நாளை அடைவது கூடுமேயானால் அது நல்லது தானே?”

657. “அனைவராலும் வெறுக்கப்படும் முட்ரளைப் போன்ற அரக்கரது இரத்த வெள்ளத்தில் பேய்கள் மூழ்கித் திணைத்துக் குளிக்கும்தோறும், அதுவரை இராவணனுக்கு அஞ்சி மறைந்திருந்த தேவர் அச்சம் நீங்கினவராய் மனம் உவந்து வெளியே வந்து அதனைக் கண்டு களிக்கின்ற நற்செயலை நீ காண மாட்டாயோ?”

658. ஊழியின் இறுதிக் காலத்தில் இடிவிழுந்தலைப் போல, இராமனின் ஓளி விளங்கும் - அழிக்கும் அம்பு பிளாந்ததால் விளைந்த புண்ணைவிருந்து சொரிகின்ற ஆழமான இரத்தப் பெருக்கினால், அவைகடல்கள் ஏழும் ஒன்றாகக் கூடி பேரோலி செய்வதை நீ கண்டாய்.”

659. “கருப்பம் கொண்ட தம் மிகப் பெரிய வயிற்றில் அடித்துக்கொண்டு தளரச்சியடைகின்ற, கன்னீர்ந் துளிகளைச் சொரிகின்ற கணக்களை உடைய அரக்கியர் அதுத்து எறிந்த தாவிகளால் ஆகிய வானுயர எழுந்த பெரிய மலைகள், வாலியினாலும் தாண்டுவதற்கு அரிய வளாச்சியுடையனவாய் விளங்குதலைக் காண்பாய்.”

660. “வாளனவு நீண்டுள்ள பெரிய பேய்களும், எண்ண முடியாத பெருந்தொகையுள்ள - கொடிய இறகுகளைப் பெற்ற கூடு முதலிய பறவைக் கூட்டமும், அரக்கர்களின் இரத்தவெளளமாகிய கடலில் மூழ்சி, பின் அந்த இரத்தக்கறை, போகுமாறு அரக்கியரது கண்ணீர் ஆகிய ஆற்றில் குளிப்பதை நீ காண்பாய்.”

661. “கைகளினால் அடித்து ஒலி எழுப்பப்படும் மத்தளங்களின் வகைகள் முழங்கவும், கையினால் தடவி எழுப்பப்படும் யாழ் நரம்பின் இசையோடு கூடிய பாட்டினை ஓலிக்கவும், தேவ மங்கையர் நடனம் ஆடிய இலங்கையின் ஆடல் அரங்குகளில், வீரச் செயலைச் செய்யும் குரங்குகள் ஆடல் அரங்குகளில், நின்று வெற்றிக் களிப்பால் கூத்தாடுவதை நீ காண்பாய்.”

662. “குற்றம் பொருந்திய இழிந்த தொழில் புரியும் அரக்கர்களது புணகளிலிருந்து சொரிகின்ற இரத்தமாகிய அலைபொருந்திய ஆறு இழுப்பதனால், அதனோடு செலவனவாகிய மலைகளை ஒத்த பெரிய உருவங்கள் செலவனவாகிய மலைகளை ஒத்த பெரிய உருவங்கள் நெருங்கிக் கூடியனவாய், கரையை அலையால் மோதும் பெரியகடலைத் தூர்த்து மேடாக்குவதை நீ காண்பாய்.”

663. “தீவினை உடைய அரக்கர்கள் என்னும் கரிகள் வெந்து சாம்பலாய்ச் சிதற, சிதை என்னும் ஒரு நெருப்பு நகுவில் தங்குதலினால், இராமன்று கை செலுத்திய அம்ப என்னும் பெருங்காற்றினால், பெரிய இலங்கை நகர் என்னும் பொன நின்று நீ உருகுவதை காண்பாய்.”

664. தாக்கு இகல் இராவணன் தலையில் தாவினோ
பாக்கியம் அனைய நின் பழிப்பு இல் மேனியை
நோக்கிய கண்களை நுதி கொள் மூக்கினால்
காக்கக்கள் கவர்ந்து கொண்டு உன்னாக் காண்டியால்
665. மேல் உற இராவணர்கு அழித்து வெள்கிய
நீல் உறு திசைக் கரி திரிந்து நிற்பன
வாஸ் உற அனையவன் தலையை வவ்வி வில்
கால் உறு கணை தடிந்து இடுவ காண்டியால்
666. நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான்
வேர்த்தது என்று இடை இடை வ்சும் தூக்கோல்
போர்த்து எழு பொலங் கொடி இலங்கை பூழியோடு
அர்த்து எழு கழுது இரைத்து ஆடக் காண்டியால்
667. நீல் நிற அரக்கார்தம் குருதி நீத்தம் நீர்
வேலை மிக்கு அழற்றோடு மிள வேலை சூழ்
ஞாலம் முற்றறு கடையுக்கத்து நச்ச அறாக்
காலனும் வெறுத்து உயிர் காலக் காண்டியால்
668. அணங்கு இள மகளிரோடு அரக்கார் ஆடுறும்
மணம் கிளர் கற்பகச் சோலை பாலிவாய்
பிணங்குறு வாஸ் முறை பிடித்து மாலைய
கணம் கொடு குக்கு இணம் குளிப்பக் காண்டியால்

664. "எவ்ரோடும் தூக்கிப் போரிடும் இராவணன், இராமனு அம்பால் இறந்து விழுவான். காக்கைகள் அவன் தலைகளில் தூவி அமரும். பின்பு, நல்வினெப் பயன் போன்ற மாசற்ற நினது திருமேனியைப் பார்த்த அவன் கண்கள் இருபதினெண்டும் அக் காக்கைகள் தும் சூர்மை மிக்க மூக்குகளால் கொத்திப் பறித்துத் தின்பதை நீ காண்பாய்."

665. "முந்காலத்தில் நீல நிறமுடைய திசையானைகள் அந்த இராவணனுக்கு முற்றிலும் தோற்று, நான்முற்றவையாகி முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றன. நஞ்சை ஒத்தவனாள் இராவணனுடைய தலைகள் யாவும் அப் போர்க்களத்தே இராவணனுடைய கொத்திப் பறித்துத் தின்பதை நீ காண்பாய்." அத்திசையானைகளின் கால்களை அடைவதை நீ காண்பாய்"

666. "நீல வானம் வேர்த்து விட்டது என்று எண்ணி, அந்த வியர்வையைப் போக்க ஆங்காங்கே விசுறுகின்ற துணிகள் போல, நிறைந்து தோன்றுகின்ற அழிய கொடிகளை உடைய இலங்கை நகர், அங்கே, நீரின் தன்மையோடு வருகின்ற அம்பு மழுமையை இராமன் உண்டாக்க, அதனால் தமக்கு இரை கிடைக்கும் என்று ஆரவாரித்து எழுசின்ற பேய்கள், மேலெழுந்த புமுதியுடன், மூச்சு வாங்கக் கூத்தாடுவதை நீ காண்பாய்."

667. "கருநீல நிறம் பெற்ற அரக்கரது இரத்த வெள்ளத்தால் உப்பு நீர்க்கடல் நிறைந்து, அந்த இரத்த ஆற்றின் வழியே ஊருக்குள் திரும்புவதை நீ காண்பாய். உலகம் அழியும் யுதாந்த காலத்திலும் உயிர்களை உண்ணும் ஆசை அடங்காத எமனும், அரக்கர் உயிர்களை அளவுக்கு அதிகமாகத் தின்றதால் வெறுப்படைந்து, முன் தின்ற உயிர்களை வெளியே கச்குவதை நீ காண்பாய்."

668. (அரக்கர்கள், தெய்வ மகனிரைப் போன்ற பெண்களுடன், நள்மணம் வீசும் கற்பக மரங்கள் நிறைந்த சோஸையில் உள்ள குளங்களில் புனலாடுவார்கள். அக் குளங்களில் குரங்குக் கூட்டங்கள், வளைந்த வால்களை முறையே பிடித்துக்கொண்டு ஒரு மாலை போலக் கூட்டமாகப் புனலாடுவதை நீ காண்பாய்")

669. செப்பறல் என் பல தெய்வ வாளிகள்
 இப் புறத்து அரக்கரை முருக்கி ஏகின
 முப் புறத்து உலகையும் முடிக்க மூட்டலால்
 அப் புறத்து அரக்கரும் அவியக் காண்டியால்
670. ஈண்டு ஒரு திங்கள் இவ் இடரின் வைகுதல்
 வேண்டுவது அன்று யான் விரைவின் வீரனைக்
 காண்டலே குறை பினும் காலம் வேண்டுமோ
 ஆண்தகைஇனி ஒரு பொழுதும் ஆற்றுமோ
671. ஆவிஇண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர்க்
 சேவகன் திரு உருத் தீண்ட தீயந்திலாப்
 பு இலை தளிர் இலை பொரிந்து வெந்திலாக்
 கா இலை கொடி இலை நெடுய கான் எலாம்
672. சோகம் வந்து உறுவது தெளிவு தோயந்து அன்றோ
 மேகம் வந்து இடித்து உறும் ஏறு வீழ்கினும்
 ஆகமும் புயங்கரும் அமுந்த ஜந் தலை
 நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வுநாறுமோ
673. மத்துஉறு தயிர் என வந்து சென்று இடை
 தத்துறும் உயிரோடு புலன்கள் தள்ளுறும்
 பித்துநின் பிரிவினில் பிறந்த வேதனை
 எத்தனை உள ஆவை எண்ணும் ஈட்டவோ

669. “பலவாகச் சொல்லீத் கொண்டிருப்பது எதற்கு? தெய்வத் தன்மை பெற்ற அம்டுகள், இவ்விலங்கையில் உள்ள அரக்கர்களைக் கொன்று, அப்பால் சென்று, மூன்று உலகங்களிலும் உள்ள அரக்கர் அனைவரையும் கொல்லும்படி இராமன் செலுத்துவதால், அங்குள்ள அரக்கரும் இறப்பதை நீ காண்பாய்.”

670. “இந்த இலங்கையில் இச்சிறையில் இன்னும் ஒரு மாதம் முடியத் துன்பத்தோடு நீ தங்கவேண்டியது இல்லை. நான் மிக விரைவாகச் சென்று இராமனைக் காண்பதே இப்போது நடக்கவேண்டியது. அதன்பின்பு உன்னை மீட்க இராமனுக்கு அவகாசம் வேண்டுமோ? ஆன்மை மிக்க இராமன் நான் செய்தியைத் தெரிவித்த பிறகு, உன்னை மீட்க உடனே வருவான். ஒரு கணமும் தாமதிப்பானோ?”

671. “இராமனுக்கு உயிர் இருக்கிறது என்னும் இவ்வளவிலே தான் அவன் நிலை உள்ளது. அவன் செல்லும் வழியில் உள்ள காடுகள் முழுவதிலும், உன் அரிய உயிரைப் போன்ற இராமன் திருமேனியானது தன்டுவதனாலே தீயந்து போகாத பூக்கள் இல்லை. தளிர்களும் இல்லை. பொரிப் பொரியாய் வெந்து போகாத சோலைகள் இல்லை. கொடிகளும் இல்லை.”

672. “துக்கம் வந்து பொருந்துவது அறிவு தெளிந்த நிலையில் இருந்தால் அல்லவா? மேசங்களிலிருந்து தோன்றி, இடி இடித்துக்கொண்டே இடியேறு வந்து தன்மேல் வீழந்தாலும், ஐந்து தலைகளை உடைய பாம்பு தன் மார்பிலும் தோள்களிலும் பற்கள் பதியக் கடித்தாலும் இராமனுக்கு உணர்வு தோன்றுமோ? அறிவு மயங்கிய நிலையில் இருப்பதால் உணர்வு தோன்றவில்லை.”

673. “மத்தினால் கடையப்படும் தயிர்போல, வலியழிந்து, உடம்பின் உள்ளே வந்தும்) வெளியே சென்றும் இடையே தத்தளித்தும் விளங்கும் உயிரோடு ஐம்புலன்களும் சோர்வடைகின்றன. அதனால் வரும் பைத்தியமும், உன்னைப் பிரிந்துகளால் உண்டான் வேதனைகளும் எவ்வளவு உள்ளன? அவையெல்லாம் எண்ணே: பார்த்துக் கூறும் தன்மையுடையனவோ?”

674. “உன்னைப் பிரிந்ததால் இத்தகைய நிலையை அடைந்துள்ள இராமன், உன்னைப் பிரிந்தும் உயிர் வாழ்ந்திருப்பான் என்று நீ கூறினால், இராமனுது உண்மையான நிலையை உணர்ந்து பார்த்தால், நீ அவ்வாறு கூறுவது பொய்யாகும். நான் உன்னிடம் உரைத்தவையாவும் கூறுவது பொய்யாகும். நான் உன்னிடம் உரைத்தவையாகும்.”

675. அன்னையே! இராமனின் தேவியே! இராமனும் குரங்கினத்துத் தலைவனான சுக்கிரவனும் உன்னைப் பற்றிய செய்தியைக் கேட்டு மசிழ்வதற்கு முன்னரே, பெரிய கடலைத் தொரத்துவிட்டு, இலங்கை நகரை முற்றுகையிடும் குரங்குகளின் பெரும் ஆரவாரதத்தை நீ கேட்டு மசிழ்ந்து இருக்கப் போகிறாய்.”

676. “நங்கையே! கணக்கிட முடியாத பெரிய வானரச் சேணகள் நானையே இநநகரத்தை அடையும் போது அச் சேணகளின் நடுவே வானத்தில் உள்ள கருடன் மேல் வீற்றிருக்கும் திருமால்போல இராமனை என் முதுகின் மேல் நீ காண்பாய்.”

677. “அங்கத்தை தோளின் மேலே இராமனின் தம்பியான இலக்குமணன், உதயதீரியில் தோன்றும் வெங்கதீர்களை உடைய சூரியன்போல விளங்குவான். போரிடுவதற்கான வானரப்படை இந்த இலங்கையில் வந்து தங்கும். எனவே, நீ உன் துளபத்தையும் இராமன் வருவானா என்னும் ஜயத்தையும், அவன் வெஸ்வானா என்னும் கலக்கத்தையும் நீக்குவாயாக. இராமனைப் பிரிந்த தனிமைத் துயரை மிக விரைவில் நீ நிங்கப் பெறுவாய்.”

678. “குரா மலர்கள் குடியிருக்கும் குழலை உடையவளே! நீ குறிப்பிட்ட ஒரு மாதுத்திற்குள்ளே இங்கே உள்ள இப்பெரிய சிறையிலிருந்து உள்ளை மீட்காவிட்டால், பரவி வரும் பழியும் பாவமும் தொடர்வதற்கு அந்த இராமனே என்று கூறி முடித்தான், அனுமான்:

குராமனிப் படலம்

679. இவ்வாறாக அனுமான் சுறிய குற்றமற்ற சொற்களை, மயில் போன்ற சிதை கேட்டு அறிவிலே தெளிவு பெற்றாள்; உவல்கூயடைந்து களிக்கின்ற மனத்தை உடையவளாகி உயிர் பெற்றாள்; 'இவ்வனுமான் இராமனிடம் விரைந்து செல்வது தனக்கு நல்லது' என்பதை மனத்தில் ஏற்றுக்கொண்டு இத்தகைய சில உரைகளைச் சொன்னாள்.

680. 'ஐயனே! மேன்மையானவனே! இராமனிடம் விரைவாகச் சொல்வாயாக, வழியில் தீயவை ஏற்பட்டால் அவற்றை வெல்வாயாக, இன்ன நான் அதிகமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. இப்பொழுது நான் சொல்கின்றனவும், முன்னே நிகழ்ந்தனவும் ஆகிய அடையாளங்கள் இராமனுக்கு நன்கு விளங்கும். அவற்றை அவனிடம் சொல்வாயாக' என்று கூறி, இத்தன்மையான சொற்களைக் கூறவானாள், சிதை.

681. "வனவாசம் செய்தபோது, யானைகள் பொருந்திய அழகிய சித்திரகூட மலையில் என் அருகில் வந்து எனது மார்பை வராள் போன்ற கூரிய நகத்தினால் துழாவிய ஒரு காக்கையைக் கோபித்து, அருகே கல்விடை வளர்ந்த புல்லைக் கொண்டு, விரைவும் கொடுமையும் கொண்ட பிரமாஸ்திரத்தை இராமன் செலுத்திய செய்தியை மெதுவாக அவனிடம் சொல்வாயாக."

682. "அப்போது அக்காகம் தன்னைக் கொல்ல அம்பு வருவதைக் கண்டு அஞ்சி, நடங்கிப் பிரமலோகத்தை அடைந்து, 'இங்கே வந்தது என்ன?' என்று பிரமன் கோபம் சொன்டான். அதனால் அக காகம், உழையொரு பாகனான சிவப்பருமானிடமும், மற்றுள்ள எட்டுத் திசைகளிலும் சென்றது. அங்கிருந்தோர் தத்தம் இடத்திற்கு வரக்கூடாது என்று மறுத்தனர். இதை இராமனின் மனத்தில் பதியச் சொல்வாயாக."

683. "இந்திரன் பெற்ற மைந்தன் சாந்தனது வடிவமாகிய அக்காகம் அடையும் துள்பங்கள் அனைத்தையும், ஆகாயத்தில் நிறை தேவர்கள் பார்த்தனர். ஐயோ! இப்போது எம் தந்தையாகிய இராமனுடைய திருவடிகளைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை. எனவே இராமனின் திருவடிகளில் போய் விழுவாயாக" என்று தேவாகள் கூறினர். அதன்படி அக்காகம் இராமன் திருவடியைச் சரணடைந்ததையும் இராமன் மனத்தே தங்கும்படி சொல்வாயாக."

குளாமணிப் படலம்

684. அச்சயந்தன் அஞ்சி, நிலவுவகுத்துக்கு வந்து தலைவனே! உன் திருவடிகளே எனக்குப் பார்வீடு முன்று கூறிக் கொண்டே இராமனே வணங்கினான். வாவாவாவு இராமனும் அதைக் கண்டு மகிழ்ந்து ‘இக்கொடியவனது இரண்டாவது கண்ணைக் கவர்ந்த பின் நீ போவர்யாக’ என்று பிரமாஸ்திரத்துக்கு ஸ்ரீணயிட்டான். அவன் செலுத்திய அந்த பிரமாஸ்திரம் என்றும் தெய்வ அம்பு, அந்த ஆணையின்படி காக்கையின் ஒரு கண்ணைப் பறித்துக் கொண்டு சென்ற தன்மையைத் தெரிவிப்பாயாக”

685. “தந்தையே! உன் திருவடிகளே எனக்குப் புகலிடம் என்று சொன்ன இத்தன்மையால் முன்னே நீ செய்த குற்றத்தையும் பொறுத்துக் கொண்டோம். எதிரே உள்ள உன் வடிவத்தையும் பொருந்திய காக்கைக் கூட்டத்தின் இரண்டு கண்களுக்கு நல்ல கருவிழி ஒன்றாக அமைந்திருப்பதாக” என்று கூறி அமைந்ததையும் அவனிடம் சொல்வாயாக.

686. “சயந்தன் தனது அச்சம் நீங்கி, இராமனே வணங்கி வானுலகம் சென்றான். அதைக் கண்ட தேவர்கள் பூமழை பொழிந்தனர். யானை போன்ற இலக்குமணனும் நன்றாய் அறியாத இவ்வெந்றியைப் பற்றிய இனிய சொல்லை இராமனிடம் சொல்வாயாக.”

687. “உன்மை வழியைப் பின்பற்றுபவனே! ‘நாயகனே! என் இனிய உயிர் போன்ற மென்மையான கிளிக்கு யார் பெயரை வைப்பது?’ என்று நான் கேட்டேன். உடனே ‘என் தாயாகிய மாசற்ற கேகய மன்னன் மகளாகிய கைகேயியின் பெயரை இடுக’ என்று அன்பொடு அக் காலத்தில் சொன்ன உன்மையான மொழியையும் இராமனிடம் சொல்வாயாக.”

688. இவ்வாறு கூறி ‘இவ்வளவு சிறந்த அடையாளச் செய்திகளை இனிமையாக’ உரைத்த பிறகு, ‘மேலும் சொல்வதற்கு எதுவும் இல்லை’ என்று சிதை உணர்ந்து கொண்டாள். உடனே தனது அழகிய ஆடையில் முடித்து வைக்கப்பட்டதும், தன் வடிவத்தாலும், மேலும் கிழும் ஒளி பரவிய தன்மையாலும் அச்சுரியனே வென்றதுமான்.

691. அச் சூளாமணியைத் தன் மலர் போன்ற கையினால் எடுத்தாள். அதனைக் கண்டவுடன் அந்த அனுமானும் 'இது என்ன!' என்று என்னிடத் தினைக்குத் துடம்பு பூரித்து வியப்புற்றாள். சீதை எடுத்த சூளாமணியின் ஒளியால் ஏழு உலகங்களையும் விழுங்கித் தங்கிய கரிய இருள் முழுவதும் சுற்றிலும் ஓடிப்போய் மறைந்தது.

690. அச் சூளாமணியின் ஒளியால், 'மேகமண்டலத்துக்கு மேலே விளங்கும் ஒளியை உடைய சூரியனும், இராவணனுக்கு அஞ்சாதவளாகி இப் பெரிய நகருக்குள் வந்து வட்டான் போலும்' என்று கொடுமையான கண்களை உடைய அரக்கரகள் ஜைம் கொண்டனர். சூரியன் எப்போதும் வராமையால் துணையுடன் கூடாமல் வருந்தும் சக்கரவாகப் பறவைகளும், சூரியனைக் காணாமல் எப்போதும் குவிந்தே காணப்படும் தாமரை மலர்களும் மலர்ச்சியடைந்தன. சூரியகாந்தக் கற்கள் தீ உமிழுந்தன.

691. சீதையினுடைய சூளிர்ச்சி கொண்ட மெல்லிய கூந்தலாகிய மேகத்தின் மேலே திகழும், நவக்கிரகங்களின் நாயகளான சூரியனை ஒத்திருப்பதும், மென்மைத் தன்மை பெற்ற சீதையின் அழகிய சிவந்த மேளிபோலச் சிவந்துள்ளதும், முடிவற்றவளாகிய இராமனாகு சிவந்த திருவடியைப் போல இருள்ள நிக்கி ஒளி உமிழுகின்றதுமான அச் சூளாமணியைச் சீதை காட்டினாள்; அனுமான் கண்டான்.

692. "என்னைத் தேடி வந்து எனது இனிய உயிரைக் கொடுத்த நம்பியாகிய அனுமானே. என் கருவிழியை ஒத்ததும், பல நாளாக என் ஆடையில் முடிந்து கிடந்ததுமாகிய இச் சூளாமணியைச் சிறந்த அடையாளமாக நீ பெற்றுக்கொள்" என்று கூறி உண்மையான புகழ் பொருந்திய சீதை அதை அனுமானிடம் கொடுத்தாள்.

693. அனுமான் சீதையைத் தொழுது அச் சூளாமணியைப் பெற்று, இராமனிடம் கொடுக்கும் வரை அதற்கு எந்தப் பழுதும் ஏற்படாதபடி தனது ஆடையில் சுற்றிப் பத்தரப்படுத்தினான். மீண்டும் அவன் சீதையைத் தொழுதான்; அவனை அப்போது பிரியப்போவதை நினைத்து அழுதான்; அவனை மூன்று முறை வலம் வந்து கீழே விழுந்து வணங்கினான். ஒவியத்தில் தீட்டிய பாவை போன்றவளான சீதையும் அன்போடு அவனை வாழ்த்தினாள், பின்பு அனுமான் அங்கிருந்து புறப்பட்டுப் போனான்.

75. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்

“திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்”

(திருத்தொண்டத் தொகை-11)

4215. திருநீல கண்ட யாழ்ப்பாணர் ‘திருளருக்கத்தம் புவியூரில்’ நிலை பெற்று வாழ்பவர். அவர் சிவபெருமானின் சிரப்புடைய தக்க யாழில் அமைத்துப் போற்ற சிர்களைச் சிறப்புடைய சோழ நாட்டில் உள்ள பதிகளில் பவர். செழிப்புடைய சோழ நாட்டில் உள்ள பதிகளில் வணங்கிச் சென்று திருநான் மாடக்கூடல் என்னும் மதுரை யில் மலை வில் ஏந்திய சிவபெருமான் நிலை பெற எழுந் தருளியுள்ள திருஅலை வாயிலைப் பணியச் சென்றார்.

4216. திருவால வாயில் விரும்பி வீற்றிருக்கும் இறை வரின் திருக் கோயிலினது வாயிலை அடைந்து, அங்கு நின்று பாலையாய் நின்ற பதினான்கு வகையின் நிறுவிய உரிய பண் பெறும்படி கருவியின் நரம்புகளை முறைக்கிப் பண்கள் பலவற்றுள்ளும் அந்தக் காலத்துக்கு இசைந்த பண்ணிலே வர நரம்புகளை விரவின் தொழிலால் பல முறையும் சோதித்துப் பண்ணின் அமைதி யாழ்க்கருவியில் வரப் பெற்ற பின்னர் மனம் கமமும் நீண்ட கூந்தலை யுடைய உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட இறைவரின் இசைப் பாடல்களை யாழில் இசைத்தார்.

4217. அப்பாணனாரின் யாழ்க்கருவியில் இடப்பட்ட பாடலை மதுரையில் திருவால வாயில் வீற்றிருக்கின்ற சௌந்தர பாண்டியரான மன்னர் தம் திருவளத்தில் கொண்டருளி, தம் தொண்டர்களுக்கெல்லாம் அன்றைய கனவிலே தோன்றி ஏவியபடி, அந்த அடியார்கள் மறுநாள் சிவனருளைப் பெற்ற பெரும்பாணனாரைப் பகவரின் திரிபுரங்களை எரித்த இறைவரின் திருமுன்பு கொண்டு புகுந்தனர்.

(திருநீலகண்ட யாழ்ப்பாணர் கோயிலுக்குள் செல்வத் தகாத சாதியினர் ஆதலால் இறைவரின் திருவள்ளப்படி அடியார்கள் அவரைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.)

4218. அன்பாக்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிஷை
பாகன்
தன்பெரும் பணியாம் என்று தயக்குமெய் யுணர்து
லாலே
மன்பெரும் பாண ணாரும் மாஹை பாட வல்லார்
முன்பிருந் தியாழிற் கூடல் முதல்வரைப் பாடு கின்றார்.
4219. திரிபுர மெரித்த வாறும் தேர்மிசை நின்றவாறும்
கரியினை யுரித்த வாறும் காமனைக் காய்ந்த வாறும்
அரிதுயற் கரிய வாறும் அடியவர்க் கெளிய வாறும்
பரிவினாற் பாடக் கேட்டுப் பரமனார் அருளினாலே.
4220. அந்தரத் தெழுந்த ஒசை அன்பினிற் பாணார் பாடும்
சந்தயாழ் தரையிற் சீதந் தாக்கல் வீக் கழியும் என்று
சந்தரப் பலகை முன்னார் இடும் எனத் தொண்ட
கிட்டார்
செந்தமிழுப் பாண ணாருந் திருவருள் பெற்றுச்
சேர்ந்தார்.
4221. தயனியப் பலகை ஏறித் தந்தரிக் கருவி வாசித்து
உண்மொரு பாகர் வண்மை உலகெலாம் அறியத்தி
இழையவர் போற்ற ஏகி எண்ணில்தா ணங்கள்
கும்பிட்டு
அமர்நா டாளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்.
4222. கோயில் வாயில் முன்னடைந்து கூற்றஞ் செற்ற
பெருந்திறலும்
தூயின் நல்ல பெருங்கருணை அடியார்க்களிக்குந்
தண்ணளியும்
ஏயுங் கருவி யிற்றொடுத்தங் கிட்டுப் பாடக்
கேட்டங்கள்
வாயில் வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து
வணங்கினார்.

4218. அடியார்கள் அழைத்துக் கொண்டு கோயிலில் புகுந்தபோது: 'இது கையல் பாகரான இறைவரின் பெரிய ஆணையே யானும்!' என்று தமக்கும் உணர்வினுள்ளே உண்மை புலப்படப் பெற்றதால், நிலை பெற்ற பெரும் உண்மை பெரிய வேதங்களைப் பாட வல்லாரான சோம பாணரும் பெரிய வேதங்களைப் பாட வல்லாரான சோம சந்தாப் பெருமானது திருமுன்பு இருந்து கொண்டு, அந்த ஆலவாய்ப் பெருமானைப் பாடுபவராய்.)

4219. மூன்று புரங்களையும் எரித்த பண்ணையும், அதன் பொருட்டுத் தேரின்மீது நின்ற தண்மையையும் யானையை உரித்த வரலாற்றினையும், காமனைக் காய்ந்த தண்மையையும், திருமாலுக்கும் நான்முகனுக்கும் அறிவு தற்கு அரியவரான வரலாற்றையும், அடியார்க்கு எளிய வராயின் தண்மையையும் அன்பினால் பாடக் கேட்டு, இறைவரின் திருவருளினால்,

4220. வானத்தில் எழுந்த ஒசையானது "அன்பினால் பாணா பாடும் சந்தத்தையுடைய யாழானது தரையில் உள்ள குளிர்ச்சி தாக்கினால் நரம்புகளின் இறுக்கம் சிதையுமாதலால், அழுகிய பலகையை முன்னால் நிங்கள் இடுங்கள்!" என்று கூறிற்று. கூற அடியார்கள் அவ்வாறே, பலகையை இட்டனர். செந்தமிழ்ட ஏணரும் திருவருளைப் பெற்று அதனில் அமர்ந்து இருந்தனர்.

4221. பொற்பலகையின் மீது ஏறி யாழை இசைத்து உண்மையொரு பாகரான இறைவரின் வள்ளன்மையை உலகம் எல்லாம் அறியும்படி ஏத்திப் போற்றுமாறும், தேவர் கனும் ஏத்த, அங்கு நின்றும் சென்று, அளவில்லாத பதுகளை வணங்கிச்சென்று, தேவர் உலகின் ஆட்சியை விட்டு வந்து திருவாளுரை ஆட்சி செய்கின்ற தியாகப் பெருமான் விற்றிருக்கும் திருவாளுரை அடைந்தார்..)

4222. கோயிலின் வாயில் முன் நின்று இயமனை உதைத்து உருட்டிய பெரிய உண்மையையும் தாயினும் மிக்க பெருங்கருணையினை அடியார்களுக்கு அளிக்கும் குளிர்ந்த பேரருள் திறத்தையும் பொருந்திய யாழிலே அமைத்துப் பொருத்திப் பாட, இறைவர் அதைக் கேட்டருளி, அங்கு வடக்குத் திக்கில் பாணனாருக்கு என்று வேறு வாயிலை வகுத்தருள், அதன் வழியே உள்ளே புகுந்தார்.

4223. மூலத் தானத் தெழுந்தருளி இருந்த முதல்வன்
 தனைவணங்கிச்
 காலக் காலம் அங்கிருந்து நூபி ராண்தன் திருவருளால்
 சீலத் தார்கள் பிரியாத திருவா ரூபின் நின்றும்போய்
 ஆஸத் தூர்ந்த கண்டத்தார் அமருந் தானம்
 பலவணங்கி.

4224. ஆழி குழந் திருத்தோணி அமர்ந்த அம்மான்
 அருளாலே
 பாழின் பொழியாள் உமைஞானம் ஊட்டங்ட
 எம்பெருமான்
 காழி நாடன் கவுணியர்கோன் கயல் பாதம்
 வணங்குதற்கு
 வாழி மறையோர் புகலியினில் வந்தார்சந்த
 இசைப்பாணர்.

4225. ஞானம் உண்டார் கேட்டருளி நல்ல இசையாழ்ப்
 பெரும் பாணர்க்கு
 ஆன பழயாற் சிறப்பருளி அமரும் நாளில் அவர்
 பாடும்
 மேன்மைப் பதிகத் திசையாழில் இடப்பெற் றுடனே
 மேவியின்
 பானற் களத்தார் பெருமணத்தி லுடனே பரமர்
 தாளடைந்தார்.

4226. வரும்பான் மையினிற் பெரும்பாணர் மலர்த்தாள்
 வணங்கி வயற்சாலிக்
 கரும்பார் கழனித் திருநாவ லூரிற்சைவக்
 கலையறையோர்
 அரும்பா நின்ற அணிநிலவும் பணியும் அணிந்தார்
 அருள்பெற்ற
 சுரும்பார் தொங்கற் சடையனார் பெருமை சொல்ல
 லுறுகின்றாம்.
 திருநல்கண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் முற்றிற்று.

4223. திருமூலத் தானத்தில் விளங்க வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, மிக்க காலம் அங்கு இருந்து, இறைவரின் திருவருள் விடைபெற்றுச், சிவ அடியவர்கள் நிங்காது வாழ்கின்ற திருவாரூரினின்றும் சென்று, நன்ஸடைய கழுத்தை யுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் பல பதிகளையும் வணங்கி,

4224. கடலால் சூழப்பட்ட திருத்தோணியில் விரும்பி எழுந்தருளிய இறைவரின் திருவருளினால் யாழிசையினும் இனிய மொழியினரான உண்மையையார் ஞானப் பாலை ஊட்ட உண்டருளிய எம்பெருமானும் சிகாழி நாடு உடைய வரும் கவுணியர் தலைவருமான ஆளுடைய பிள்ளையாரின் தாமரை பேரங்க திருவடிகளை வணங்கும் பொருட்டு வாழ்வுடைய அந்தணர்களின் தலமான சிகாழிப் பதியில் சந்தமுடைய யாழ்ப்பாணர் வந்தார்.)

4225. யாழ்ப்பாணர் சிகாழிக்கு வந்ததைச் சிவஞானம் உண்ட திருஞானசம்பந்தர் கேட்டருளி, நல்ல இசையை யுடைய யாழ்ப்பாணருக்கு ஏற்றபடி சிறப்புச் செய்து விரும்பி உறையும் நாளில், அவர் பாடுகின்ற மேனமை யுடைய திருப்பதிகத்து இசையை யாழில் இட்டு வாசிக்கும் பேறுபெற்று அவருடனே கூடத் தங்கியபின், நீல மலர் போலும் கழுத்தினையுடைய இறைவரின் திருநல்லூர்ப் பெருமணத்தில், அவருடனே, இறைவரின் திருவடிகளை அடைந்தார்.

4226. பானமை பற்றி வரும் திருநீலகண்ட பாணரின் மலர் போன்ற திருவடிகளை வணங்கி நெல்லும் கரும்பும் நிறைந்த கழனிகளையுடைய (திருநாவல்லூரில் வந்த சிவாகம நியதியுடைய (சிவ வேதியரும் முளைக்கும் அழகிய பிறையையும்) பாம்பையும் சூடிய சிவபெருமானின் திருவருளைப் பெற்றவரும் ஆகிய வண்டுகள் மொய்க்கும் மலர் மாலையுடைய சடையனாரது பெருமையைச் சொல்லப் புகுகின்றோம்)

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் முற்றும்.

அன்பிழையர் ! அந்தானுக்கிளை இந்தானுக்கிளை

இருபத்தோராவது

குநிக்கும் முறை

நீர்வரம்ணைந்த படலம்

பொர்முக்கும் வரம் பெற்றதைக் குநிக்கும் பகுதி.

திருமகளைப் போர்த்திய துணியைத் தூய் ஒரு தடாகத்தில்

தோய்க்கவே, அதன் நீர் பின்னி தீர்க்கும் வரம் பெற்றதைக் குநிக்கும் பகுதி.

மோயிசன் பிறப்பு

: விளம்,- மா, தேமா, - விளம், - மா, தேமா

1

கார்முகத் தகள்று திங்கள் கதிர்செய்போ ரோன்றல் தோன்றப்

போர்முகத் தளிக ளார்க்கும் பொழிலகன் நிருவர் போகிற

பார்முகத் திருக் கணாத்தார் படர்வழி கடந்த பின்னர்

நீர்முகத் தரும்பொன் சிந்து நெடும்புன லெதிர்கொண் உற்றார்,

கார்முகத்து அகன்ற திங்கள் கதிர்செய் போல் தோன்றல் தோன்ற,

போர்முகத்து அளிகள் ஆர்க்கும் பொழில் அகன்று, இருவர்,

போகில்,

பார்முகத்து இரு கண ஒத்தார், படர் வழி கடந்த பின்னர்,

நீர்முகத்து அரும் பொன் சிந்து நெடும் புனல் எதிர் கொண்டு, உற்றார்.

கரு மேகத்தை விட்டகன்ற திங்கள் கதிரொளி பரப்புதல் போல் திருமகன் தோன்ற, நிலமகள் தன் முகத்திற் கொண்ட இரு கண்களை ஒத்த சூசையும் மரியானமாகிய அவ்விருவரும், போரிடுதல் போல் வண்டுகள் ஆரவாரிக்கும் சோலையைக் கடந்து போகையில், நெடுந்தூர் வழி கடந்து சென்ற பின்னர், நீர் ஓடுங்கால் அரிய பொன்னைக் கரையிலே கொழிக்கும் ஒரு நெடிய ஆற்றை எதிர்கொண்டு, அதன் அருகே சென்றனர்.

2

பொய்செலச் செல்லும் வாயிற் பொலிவொடு பெருகும்போல
கை செலச் செல்லும் வாரி மருளிவந் தளவிற் பொங்கி
மெய்செலச் செல்லு நன்றொத் தெக்கணும் விளைவுய்த் தோடிப்
பைசெலச் செல்லு நாகப் பரிசெனச் செல்லு மாறே.

பொய் செல, செல்லும் வாயில் பொலிவோடு பெருகும் போல,
மை செல, செல்லும் வாரி மருளி வந்து, அளவின் பொங்கி.
மெய் செலச் செல்லும் நன்று ஒத்து, எக் கணும் விளைவு
உப்பத்து ஓடி.

பை செலச் செல்லும் நாகப் பாரிசு என, செல்லும் ஆறே.

பொய் ஒருவன் வாயினின்று வெளிப்பட்டு, பின் தொடர்ந்து
செல்லும்

வாய்களின் மூலமாப்ப பொலிவோடு பெருகுதல் போல, மேகம்
பொழுத்து
செல்வதனால், நீர் பெருகிச் செல்லும் சிற்றாறுகள் தன்னோடு வந்து
கலந்து.

அதனால் தன் இயல்பான அளவினும் வெள்ளம் பொங்கி, மெய்
சென்றவிடமெல்லாம் விளையும் நன்மையைப் போன்று, தான்
செல்லுமிடமெல்லாம் விளைச்சற் பயனைத் தந்து ஓடி, படத்தை
விரித்துச்

செல்லும் நாகப் பாம்பின் தன்மையாக, அந்த ஆறு வளைந்து
செல்லும்.

3

விரைவளர் மலர்விள் சோலை வெயிலற நிழற்றிக்
கவ்வுங்

கரைவளர் புன்னைக் காட்டிக் கபிரியேல் தொழுது சூற
வரைவளர் மாடத் தேந்தல் வைகுமா புரங்கண் ணோடித்
திரைவளர் மணியும் பொன்னுஞ் சிந்துகை யாறி
தென்றான்.)

விரை வளர் மலர் விள் சோலை வெயில் அற நிழற்றிக்
கவ்வும்

கரை வளர் புன்னைக் காட்டி, கபிரியேல் தொழுது, சூற
"வரை வளர் மாடத்து ஏந்தல் வைகும் மா புரம் கண் ஓடி,
திரை வளர் மணியும் பொன்னும் சிந்து கையாறு இது"
என்றான்.

அப்பொழுது, கபிரியேல் என்னும் வானவன் அவர்களைத் தொழுது,

மணம் பெருகும் மலர்கள் விரியும் சோலைகள் வெயில் படாதவாறு நிழல்

தந்து கவ்வி நிற்கும் இரு கரைகளிடையே பெருகியோடும்

அவ்வாற்றைக்

காட்டி, சொல்ல முற்பட்டு, "மலை போல் வளர்ந்த மாளிகையில் எசித்து

மன்னன் வாழும் பெருநகரின் பக்கமாக ஓடி, தன் திரைகளிடையே வளரும்

மணியையும் பொன்னையும் கரைகளிற் கொழிக்கும் கையாறு என்பபடுவது

இது" என்று, பின்னும் தொடர்ந்து செல்வான்.

'கையாறு' என்பது, காரணப் பெயராகுமாறு, பின் 13ஆம் பாடலிற் காணக. 'நீல நகி' எனவும் வழங்கும் 'நெல்' என்பது அதன் இயற்பெயர் என அறிக.

நூனெறி வழுவா யுதர் நொந்தெசித் துறைந்த காலை
கோணெறி வளைத்த கோன் குலத்தினைப்
பகைத்த தன்மை

துணெறி பிறந்த மாந்துர்த் துணிக்குமி என்று தந்தாய்
பாணெறி யுயிருண் ஞாமுன் பகைநெறி சிந்து வாரால்

‘நூல் நெறி வழுவா யுதர் நொந்து எசித்து உறைந்த காலை,
கோல் நெறி வளைத்த கோன் அக் குலத்தினைப்
பகைத்த தன்மை,

‘துல நெறி பிறந்த மாந்தர்த் துணிக்குமின்’ என்று, தம் தாய்
பால் நெறி உயிர் உண்ணா முன், பகை நெறி சிந்துவார் ஆல்.

‘வேத நூல் நெறி தவறாத யுதர் அடிமைப் பணியினால் நொந்து
சித்து நாட்டில் வாழ்ந்த காலத்து, செங்கோல் நெறியை வளைவித்த
ரவோன் மன்னன் அக்குலத்தையே பகைத்த தன்மையாக,
ரூப்பமுறையாற் பிறந்த ஆண் மக்களையெல்லாம் வெட்டிக்
கால்லுங்கள்’ என்று கட்டளை பிறப்பிக்க, அக் குழந்தைகள் தம்
யாயின் பால் வழியாக உயிரை உண்டு வாழுத் தொடங்கு முன்னரே,
ஏகவீரர் அந்நெறிப்படி அவ்வுயிரைச் சிதைத்து அழிப்பாராயினர்.)

‘மக்கள்’ எனப் பொருள்படும் ‘மாந்தர்’ என்ற பண்மை, இங்குச்
சிறப்பாக ஆண் மக்களைக் குறித்து நின்ற ஒன்றொழி பொதுச்சொல்.
இது முதல் தொடர்ந்து வரும் மோயிசன் செய்தி, ப. ஏ., யாத்திராகமம்,
1: 6-22; 2: 1-10 காணக.

காவினுட் கொடியின் பூவோ கமலமே லன்னப் பார்ப்போ
பூவினுட் டிரண்ட தேனோ பொன்வலம் புரியுண் முத்தோ
வாவியு- பதும மொட்டோ வானுலாங் கோளி ஜான்றோ
கவினுட் டனிநீர்த் தன்றக் குலத்திலோர் குழவி
வேய்ந்தான்.

“காவினுள் கொடியின் பூவோ, கமல மேல் அன்னப் பார்ப்போ,

பூவினுள் திரண்ட தேனோ, பொன் வலம்புரியுள் முத்தோ,
வாவியுள் பதும மொட்டோ, வான் உலாம் கோளின் ஒன்றோ,
சூவினுள் தனி நீர்த்து, அன்று அக்குலத்தின் ஒர் குழவி
வேப்ந்தான்.

“

- சோலையினுள் கொடியில் பூத்த பூவோ, தாமரை மலர் மேல் அன்னக் குஞ்சோ, பூவினுள் திரண்ட தேனோ, பொன் மயமான வலம்புரிச் சங்கினுள் அளமந்த முத்தோ, துடாகத்தினுள் தாமரை மொட்டோ, வானத்தில் உலாவும் மீன்களுள் ஒன்றோ என்றெல்லாம் கருதுமாறும்,
பூவுலகில் ஒரு தனித் தன்மையோடும், அக்காலத்தில், அவ் பூத் குலத்தில் ஒரு குழந்தை தோன்றினான்.

6

அங்கத்திர் மணியின் சாய லத்திரு மகனை நோக்கி வெங்கத்திர் வேலி னார்தாம் வெட்டவும் விடவுந் தேற்றா செங்கத்திர் திரைமுழு கன்ன செய்தமஞ் சிகத்துட் பெய்தே யிங்கத்திர் புனற்க ணுய்கென் றிரங்கிவிட் டேகி னாரால்.

“அம் கதிர் மணியின் சாயல் அத் திரு மகனை, நோக்கி, வெம் கதிர் வேலினார், தாம் வெட்டவும் விடவும் தேற்றா, செம் கதிர் திரை மூழ்கு அன்ன, செய்த மஞ்சிகத்துள், பெய்தே, ‘இங்கு அதிர் புனற்கன் உய்கா’ என்று, இரங்கி, விட்டு ஏகினார் ஆல்.

“அழகிய கதிர் வீசும் சாயல் கொண்ட அத்திரு மகனை, வெம்மையான கதிர் வீசும் வேலைத் தாங்கிய ஏவலர் நோக்கி, தாமே அவனை வெட்டிக் கொல்லவும் உயிரோடு விட்டு வைக்கவும் துணியமாட்டாமல் இரங்கி, தாமே செய்த ஒரு பேழையினுள், செங்கத்திர் கொண்ட கதிரோன் கடலுள் மூழ்குவது போல் இட்டுவைத்து, ‘இங்கு ஓலித்து ஒடும் ஆற்றில் பிழைத்துப் போவானாக!’ என்று விட்டுச் சென்றனர்.

'உய்க' என்றது 'உய்யாயின் உய்சு' என்னும் கருத்துக் கொண்டது. 'ஆல்' அசை நிலை, 'உய்கவென்று' என வர வேண்டியது 'உய்கென்று' என வந்தது தொகுத்தல் விகாரம்.

தாளெழுங் கமல நீரிற் றளமாரிய தென்றோ முத்தம்
பீளெழுஞ் சங்க மென்றோ டே ஷழமே ஸலைந்து
போகிற்

றாளெழும் புரத்தின் கண்ணே தூரெழு நாஜல் மாட்டி
வாளெழுங் கணினா ள்ளை வண்ணநற் குழவி
நின்றான்.

"தாள் எழும் கமலம் நீரில் தளம்பியது என்றோ, முத்தம் பீள் எழும் சங்கம் என்றோ, பேழை மேல் அலைந்து போகில், தூள் எழும் புரத்தின் கண்ணே, தூர் எழு நாணல் மாட்டி, வாள் எழும் கணினாள் என்ற வண்ண நல் குழவி நின்றான்.

"தண்டில் எழுந்து நிற்கும் தாமரை மலர் நீரில் அசைந்தாடியது என்றோ, முத்தத்தைக் கருப்பத்தே கொண்டு எழும் சங்கு என்றோ சொல்லத் தக்கவாறு, நீர்மேல் அப்பேழை அலைந்து செல்கையில், தூள்

பறக்கும் அரச நகரத்தின் பக்கத்தே, தூரோடு எழுந்து நின்ற நாணலில் அப் பேழை மாட்டிக் கொள்ளவே, வாள் போன்ற கண் கொண்ட அத்தாய் பெற்ற அழகிய நல்ல குழந்தை அவ்விடத்துத் தங்கி நின்றான்.

அரச நகரில் தூள் எழுதல், மாந்தரும் விலங்குகளும் வண்டிகளும்

மிகுதியாகத் தெருக்களில் போதல் வருதலால், 'கண்ணினான்' என்பது 'கணினான்' என வந்தது இடைக்குறை.

அன்றொளித் திங்க ணாண வங்கதிர் முகத்து நல்லாள் குன்றொளித் திடுந்தின் டோளிற் கோனினி தீன்ற கோதை சென்றொளித் திரையை மாதர் திரளினோ டிமிழி லாட நின்றொளித் திருந்த பேழை நிமிர்ந்துகண் டெடுமி னென்றாள்.

"அன்று, ஒளித் திங்கள் நாண அம் கதிர் முகத்து நல்லாள், குன்று ஒளித்திடும் தின் தோளின் கோன் இனிது ஈன்ற கோதை சென்று, ஒளித் திரையை மாதர் திரளினோடு இமிழில் ஆட, நின்று ஒளித்திருந்த பேழை நிமிர்ந்து கண்டு, 'எடுமின்' என்றாள்.

"அதே நாளில், ஒளி பொருந்திய மதி நாணத் தக்க அழகிய கதிர் விசும் முகங் கொண்ட நல்லவளும், குன்று அஞ்சி ஒளிக்கத் தக்க உறுதியான தோள் கொண்ட எக்த்து மன்னன் இனிதே பெற்ற மாலை போன்றவளுமாகிய அம்மகள் அவ்வாற்றிற்குச் சென்று, ஒளி

பொருந்திய
அதன் திரைகளிடையே தன் தோழிப் பெண்கள் திரளோடு இன்பமாய்
ஆடிக் கொண்டிருக்கையில், நாணவிடையே நின்று மறைந்திருந்த
பேழையை நியிர்ந்து நோக்கி, 'அதனை எடுத்து வாருங்கள்' என்றாள்.

9

எடுத்தமஞ் சிகத்து நோக்கி யிளமதி முகத்திற் ரண்ணீர்
விடுத்தபை பனியோ கஞ்சம் விளமுகத் துதிர்த்த முத்தோ
கடுத்ததுன் பாற்றா கண்ணீர் கான்றகால் முகத்தைக் கண்டு
தொடுத்ததன் அணிகள் பெய்தென் ரோன்றலென்
அரசி கொண்டாள்.

•எடுத்த மஞ்சிகத்துள் நோக்கி, இள மதி முகத்தில் தண்ணீர்
விடுத்த பை பனியோ, கஞ்சம் விள முகத்து உதிர்த்த முத்தோ,
கடுத்த துன்ப ஆற்றா, கண்ணீர் கான்ற கால், முகத்தைக் கண்டு,
தொடுத்த தன் அணிகள் பெய்து, 'என் தோன்றல்' என்று,
அரசி கொண்டாள்.

'தோழியர் எடுத்த பேழையினுள் இளவரசி நோக்கி, அக்குழந்தை
தன் பெருந் துன்பத்தைத் தாங்கமாட்டாமல் கண்ணீர் பொழிந்த போது,
இளம் பிறை போன்ற ஓளி முகத்தின் தண்ணீராக விழுந்த
பக்ஷமையாள
பனியோ, தாமரை விரியுங் காலத்து உதிர்த்த முத்தோ என்ற
மதிக்கத்தக்க
அம் முகத்தைக் கண்டு, தான் அணிந்திருந்த அணிகலன்களைக்
கழற்றி
அதற்கு இட்டு, 'இவன் என் மகன்' என்று ஏற்றுக் கொண்டாள்.

'அரசி' என்றாரேனும், முன் 'கோன் இனிது ஈன்ற கோதை'
என்றமையால், இளவரசி எனக் கொள்க.

10

பானல முலையி னாளைப் பாலனுக் கழையி னென்னாத்
தானல மாடத் தெய்தித் தையலார் கமழ்ந் ராட்டிச்
சேநல மெழப் பொன் னாழி சிலம்புகிண் கிணிகள் பூட்டி
மீனல மணிந்த நாகு விதுவெனத் தோன்றி னானே.

சே நலம் எழப் பொன் ஆழி சிலம்பு கிண்கிணிகள் பூட்டி
மீன் நலம் அணிந்த நாகு விது எனத் தோன்றினானே.

"இப் பாலனுக்கென்று பால் வளமுள்ள முலை கொண்ட ஒரு தாதியை அழைத்து வாருங்கள் என்று தோழியர்க்குச் சொல்லி, அவள்

தன் நல்ல மாளிகையை அடைந்தாள். தோழிப் பெண்டிர் அம் மகளை மணம் கமமும் நீரால் குளிப்பாட்டி, அவன் அழகு மேலும் மிகுமாறு பொன் மோதிரமும் சிலம்பும் சதங்கையும் பூட்டினர். அப்பொழுது அவன்

விண்மீன்களை நலமாக அணிந்த இள நிலாப் போலத் தோன்றினான்

'சேய்' என்பது, எதுகை இன்னோசைப் பொருட்டு, 'சே' என நின்றது.

11

தாயென வுணரா தாயைத் தனயனை வளர்க்கக் கூட்டிச்
சேயென விமிழிற் கண்டாள் செறிந்துதன் நுளத்திற் ரைத்து
நோயென ஸறுத்தொன் ரெண்னா நுனித்தவன்
பியல்பிற் பண்ணாள்

தூயின மணியின் சாயற் றோன்றலை வளர்த்திட்டானே.

'தாய் என உணரா, தாயை, தனயனை வளர்க்கக் கூட்டி,

சேய் என இமிழின் கண்டாள்; செறிந்து தன் உளத்தில் தைத்த
நோய் எனல் அறுத்து, ஒன்று எண்னா, நுனித்து அன்பு
இயல்பின், பல் நாள்
தூயின மணியின் சாயல் தோன்றலை வளர்த்திட்டானே.

"அத் தோழியர், அம்மகனின் தாயையே, அவன் தாயென்று அறிந்து

கொள்ளாமல், அவனை வளர்க்கக் கூட்டி வந்தனர். அத்தாப் அவன் தன்

மகனே என்பதை இன்பத்தோடு கண்டாள்; நெருங்கித் தன் உள்ளத்தில் தைத்த துன்பம் என்பதை அறவே ஒழித்து, அதுபற்றி ஒன்றும் சொல்லிக்

கொள்ளாமல், மிகுந்த அன்பின் இயல்பால், தூய மணியின் சாயல்

କୋଣ୍ଡା

அம் மகனைப் பல நாள் வளர்த்துாள்.

வளர்ந்தவெண் மதியொத் தன்னான் வளர்ந்துமோ
யிசனென் ரோதுத்

"வளர்ந்த வெண் மதி ஒத்து அன்னான் வளர்ந்து, மோயிசன் என்று ஓதி,

தளர்ந்த தன் குலத்தை ஒம்பத் தற்பரன் பணிப்பு, அங்கண் உளர்ந்த பல் முயற்சி பாவும் ஒழுங்கின் நிர் உணர்தீர் அன்றே? கிளர்ந்த நல் அறிவினோர்க்குக் கிளர்க்க நான் உரைப்பது என்னோ?

"அவன் வளர்ந்த வெண்ணிற திங்கள் போல் அங்கு வளர்ந்தான்; மோயிசன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான், பின், அடிமை நிலையால்

தளர்ந்த தன் குலத்தைப் பேணுமாறு ஆண்டவன் கட்டளையிடவே, அங்கு

அவன் நடத்திய பல காரியங்கள் எல்லாவற்றையும் ஒழுங்காக நிங்களே

அறிவீர்கள் அல்லவா? நிறைந்த நல்லறிவு படைத்தோருக்கு எழுச்சி பெறுமாறு நான் மேலும் சொல்லக்கிடந்தது என்ன?

13

✓ ஜெயடுத் தொளிரத் தோன்றற கன்பெடுத் துயிரைக் காக்கக் கையெயடுத் தளித்த தென்றிக் கங்கையைக் கையா றென்னு மெய்யெயடுத் திசைத்த நாம விதியிதே யென்றான் வானோன் மையெயடுத் திரைத்த யாறு வலத்திலிட டவரும் போனார்.

"ஜ எடுத்து ஓளிர் அத் தோன்றற்கு அன்பு எடுத்து,

உயிரைக் காக்கக் கை எடுத்து அளித்தது என்று, இக் கங்கையைக் கையாறு என்னும் மெய் எடுத்து இசைத்த நாம விதி இதே" என்றான் வானோன். மை எடுத்து இரத்த யாறு வலத்தில் இட்டு அவரும் போனார்.

"அழகு கொண்டு ஓளிர்ந்த அம் மசனுக்கு அன்பு பூண்டு, அவனது உயிரைக் காக்கத் தன் திரையாகிய கையால் எடுத்து வந்த காத்தது என்பதைக் கருதி, இவ்வாற்றைக் கையாறு என்று அழைப்ப உண்மையை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இப் பெயர் வந்த முறை இதுவாகும்" என்றான் கபிரியேல் என்னும் வானவன். கருள

நிறத்தோடு இரைந்து சென்ற அவ்வாற்றை வலப் பக்கமாக விட்டுத் திருக் குடும்பத்தினர் மேலும் தொடர்ந்து சென்றனர்.

என்னும் - என்பர் 'செப்யும்' என்னும் முற்று பலர்பாலுக்கு வந்தது முனிவர் கொண்ட புது மரபு.

பிணி தீர்க்கும் சுனை நீர்:

- மா, கவிளங்காய், கவிளம், தேமா

14

மின்சொ ரிந்தமுடி வேய்ந்தொளிர் தாயுந்
தேன்சொ ரிந்தகொடி யந்திற லோனு
நான்சொ ரிந்தநவை தீர்மக வேந்திக்
கான்சொ ரிந்தசுனை கண்டரு குற்றார்.

மீன் சொரிந்த முடி வேய்ந்து ஒளிர் தாயும்.
தேன் சொரிந்த கொடி அம் திறலோனும்,
நான் சொரிந்த நவை தீர் மகவு ஏந்தி,
கான் செயரிந்த சுனை கண்டு, அருகு உற்றார்.

விண்மீன்களைச் சொரிந்து அமைத்த முடியை அணிந்து ஒளிரும் தாயாகிய மரியானும், தேனைச் சொரிந்த மலர்க்கொடி ஏந்திய அழகிய

வரங்களின் ஆற்றல் கொண்ட சூசையும், நான் செய்த பாவங்களைத் தீர்க்க அவதரித்து வந்த குழந்தை நாதனை ஏந்தியெடுத்துக் கொண்டு, வழியில் மணம் பொழிந்த ஒரு மலர்த் தடாகத்தைக் கண்டு, அதன் அருகே சென்றனர்.

'நான்' என்றது, 'என்னை' போன்ற மனிதர்' என்ற பொருளில் நின்றது.

15

மக்க டங்குவடு நீத்தவர் வைகிச்
சொக்க டங்குசுத ணைத்துதி பாட
மிக்க டங்குகுயில் பாடலின் விள்ளி
யிக்க டங்குமல ரின்புறல் கண்டார்.

மக்கள் தங்கு வடு நீத்தவர் வைகி,
சொக்கு அடங்கு சுதனைத் துதி பாட.
மிக்கு அடங்கு குயில் பாடலின், விள்ளி
இக்கு அடங்கு மலர் இன்பு உறல் கண்டார்.

மக்களிடம் பொருந்திய பாவங்களைத் தீர்க்கும் அம்மூவரும் கூனரயில் தங்கினர். அப்பொழுது, அழகெல்லாம் ஒருங்கே பொருதிருமகளைத் துதி பாடுவனவாக, தொகையால் மிகுந்து அடக்கங்கொண்ட குயில்கள் பாடுதலினால், தேன் உள்ளடங்கக் கொண்ட மலர்கள் விரிந்து இன்புறுதலைத் தாம் கண்டனர்.

16

கரைகி டந்தவிவர் காட்டரு என்ன
நிரைகி டந்தநிழ ஸீண்டரு வெல்லாம்
விரைகி டந்தமலர் விள்ளிய காலை
நுரைகி டந்தனகள் நுண்மண லார்ந்தே.

கரை கிடந்த இவர் காட்டு அருள் துண்ண,
நிரை கிடந்த நிழல் நின் தரு எல்லாம்
விரை கிடந்த மலர் விள்ளிய காலை,
நுரை கிடந்தன கள் நுண் மணல் ஆர்ந்தே.

கரைமேல் இருந்த இம்மூவர் நமக்குக் காட்டும் அருள் போ அங்கு வரிசையாய் நின்ற நிழல் கொண்ட நெடிய மரங்களெல்லா மணம் பொருந்திய தம் மலர்களை விரித்த போது, அவற்றின் கீதுளிகள் நுண்ணிய மணல் மீது நுரை நுரையாய்க் கிடந்தன.

17

கோளை யுண்டகுழல் மென்கொடி யீன்ற
காளை யுண்டவது ஞக்கவின் காண
வாளை யுண்டசுளை வாவிம் லர்ந்தே
தாளை யுண்ட மலர் தன்விழி யாமாஸ்.

கோளை உண்ட குழல் மென் கொடி ஈன்ற
காளை உண்ட வதனக் கவின் காண,
வாளை உண்ட சுளை வாவி மலர்ந்தே,
தாளை உண்ட மலர் குன் விவா.

'ஆல' ஆசை நிலை, 'மலர்ந்து' என்றபோது, தாமரை செவ்வாம்பல் நங்குவளை போன்ற எல்லா மலர்களையும் கொள்க; 'விழி' எறுவிட்டது.

நங்குவளை ஒன்றே கொள்க, 'குழல்' என்றது சினையாகு யராப்த கலையைக் குறிக்கும்.

18

சொற்க லத்திலுயர் வோர்க்கவை மாந்தப் பொற்க லத்திலமு தேபொழி வார்போல் விற்க லத்திலொளிர் பூவிரி தாது தற்க லத்தினிறை தந்தன தேனே.

சொல் கலத்தில் உயர்வோர் கவை மாந்த. பொன் கலத்தில் அமுதே பொழிவார் போல், வில் கலத்தில் ஒளிர் பூ, விரி தாது தன் கலத்தில் நிறை தந்தன தேனே.

சொல் என்னும் அணிகலத்தில் அடங்காது உயர்ந்த அம்மவரும்

கவையோடு அருந்துமாறு, பொற்கலத்தில் அமுதைப் பொழிந்து கருவார்போல், வில்லொளி பரப்பும் அணிகள் போல் ஒளிரும் பூக்கள், விரித்த தம் இதழ்களாகிய கலங்களில் தேனை நிறைவாக ஏந்தித் தந்தன.

'தந்தன' என்ற பன்மைக்கேற்ப, 'தம்' என வரவேண்டிய விரவுப் பெயர், எதுகைப் பொருட்டு, 'தன்' எனத் திரிந்து நின்றது.

19

நான்க லந்தநவை தீரயு ணல்லோர் கான்க லந்தகணி கட்கணி வண்டு வான்க லந்தவுடு மான்மலர் கான்ற தேன்க லந்ததெனி தீங்கய முண்டார்.

நான் கலந்த நவை தீர் அருள் நல்லோர்,

கான் கலந்த கனிகள் கனிவு உண்டு,
வான் கலந்த உடு மான் மலர் கான்ற
தேன் கலந்த தெளி தீம் கயம் உண்டார்.

நான் பொருந்துக் கொண்ட பாவங்களைத் தீர்க்க வந்த அருள்
கொண்ட அந்நல்லோர், மணம் பொருந்திய கனிகளைக் கனிவோடு
உண்டு.
வானத்திற் பொருந்திய மீன்கள் போன்ற மலர்கள் பொ றந்த தேன்
கலந்த
இனிய தாடகத்துத் தெளிந்த நீரை அருந்தினர்.

'நான்' என்பதற்கு, முன் 14-ஏ கூறியது கொள்க. 'கயம்' என்பது
சினையாகு பொய்ராய் நீரைச் சுட்டியது.

✓ மணிநி றத்தவெழின் மைந்தனை மூடு
மணிநி றத்துநுரை யந்துகி லாடை
பணிநி றத்தவொளிர் பாணியின் நல்லாள்
புணிநி றத்தமலர் பூண்களை தோய்த்தாள்.

மணி நிறத்த எழில் மைந்தனை மூடும்
அணி நிறத்த நூரை அம் துகில் தூடை,
பணி நிறத்த ஒளிர் பாணியின் நல்லாள்,
புணி நிறத்த மலர் பூண் களை தோய்த்தாள்.

அணிகலன் போன்ற ஒளி பொருந்திய கைகளைக் கொண்ட
நல்லவளாகிய மரியாள், மாணிக்க, நிறம் கொண்ட தன் அழகிய
மகனைப்
யோதியும் அழகிய நிறமுள்ள நூரைபோல் மெல்லிய பஞ்ச, நூல்
ஶட்டையை,
மகுடம் போல் மலர்களைப் புணைந்து நின்ற அத்தடாகத்தில்
நனைத்துத்
துவைத்தாள்.

தோய்ந்த தன்மையொடும் அச்சுளை நன்னீர்
மேய்ந்த தன்மையொடு வெம்பிணி யாவும்
வாய்ந்த தன்மையொடு மாறவு நாத
ணிய்ந்த தன்மையுள் தின்றும் தெஞ்சா.

தோய்ந்த தன்மையொடும் அச்சுணை நல் நீர்
மேய்ந்த தன்மையொடு வெம் பிணி யாவும்
வாய்ந்த தன்மையொடு மாறவும் நாதன்
ாய்ந்த தன்மை உளது இன்றும் அது எஞ்சா.

அவ்வாடை தன்னில் தோய்ந்த தன்மையால், அந்தத் தடாகத்து
நல்ல நிரை யாரும் உண்ட தன்மையால் கொடிய நோய்கள் யாவும்
வாய்ந்த
தன்மையொடு மாறவும் ஆளடவன் வரம் தந்த தன்மை
கொண்டுள்ளது.
அவ்வரம் இன்றும் குறையாது நிலை பெறுகின்றது

'எஞ்சாது' என்பது, கடை குறைந்து, 'எஞ்சா' என நின்றது, 'ாந்து'
என்பது, எதுகை இன்னோசைப் பொருட்டு, 'ாய்ந்து' என நின்றது-

22

அருளின் வீங்குவர யஃதென வோர்ந்து
தெருளின் வீங்கிநறு தீங்கய வாவி
சுருளின் வீங்குதிரை தூழ்க்கரை மோதிப்
பொருளின் வீங்குமடி போற்றுவ போன்றே.

அருளின் வீங்கு வரம் அது என ஓர்ந்து.

தெருளின் வீங்கி, நறு தீம் கய வாவி

சுருளின் வீங்கு திரை தூழ் கரை மோதி.

பொருளின் வீங்கும் அடி போற்றுவ போன்றே.

நறுமணம் பொருந்திய இனிய நிருள்ள ஆழமான அத்தடாகம்.
அது

ஆண்டவன் அருளால் பெருகிய வரமென்று உணர்ந்து.

அத்தெளிவினால்

பொங்கி, சுருட்டி எழும் திரைகள் தூழ்ந்துள்ள கரைகளில் மோதினை
அத்தொற்றும், பொன் போல் சிறந்து விளங்கும் அம்மூவர் அடிகள்
அத்திரைகள் போற்றுவது போல் இருந்தது.

'போன்றது' என்பது, 'போன்று' எனக் கடை குறைந்து நின்றது

23

அலையொ ருங்குதமு ளாடிய பாலா
லிலையொ ருங்குவிரி யேரல் ராடத்
தலையொ ருங்குமிசை தன்கர மேந்து

நிலையோ ருங்குசனை நீரிய தோற்றம்.

அலை ஒருங்கு தழுள் ஆடிய பாலால்,
இலை ஒருங்கு விரி ஏர் அவர் ஆட.
தலை ஒருங்கு மிசை தன் கரம் ஏந்து
நிலை ஒருங்கு கணன் நீரிய தோற்றம்.

அஸலகவளல்லாம் ஒன்றாகச் சேர்ந்து தமக்குள் அசைந்தாடிய
தன்மையால், இலைகளிடையே இடமெங்கும் விரிந்து நின்ற அழகிய
மலர்கள் சேர்ந்து ஆடவே, தன் தலை மீது தன் கைகளையெல்லாம்
ஒருங்கே ஏற்றித் தொழுத நிலையை ஒருங்கே காட்டியது
அத்தடாகத்தின்
அத்தன்மையான தோற்றம்.

பறவைகளின் மதிழ்ச்சி

- மாங்கனி, புளிமாங்கனி, புளிமாங்கனி, புளிமா,

24

பானேரிளா நிலவூறிய பணிமாமதி முகமுன்
வானேரிளா பணிமானிய மதுமாதரு வடியத்
தேனேரிளா குரலோடிளா வளிபாவிசை திருக்
மீனேரிளா சிறைமாமயி ண்டமாடின மிகவே.

பால் நேர் இள நிலவு ஊறிய பணி மா மதி முக முன்
வான் நேர் இள பணி மானிய மது மா தரு வடிய,
தேன் நேர் இள குரலோடு இள அளி பா இசை திருக்,
மீன் நேர் இள சிறை மா மயில் நடம் ஆடின மிகவே.

(பால் போன்ற இளங் கதிர் தோன்றிய அழகிய நிறை மதி
போன்ற
திருமகன் முகத்தில் வானம் தரும் மென்மையான பளியைப் போன்ற
தேனைப் பெரிய மரங்கள் வடித்து நிற்க, தேன் போன்ற இளங்
குரலோடு
இள வண்டுகள் பாடல்களை இசையோடு பாடிக் கொண்டிருக்க,
விண்மீன்
போன்ற இளங் சிறகு கொண்ட கரு மயில்கள் மிகுதியாகக் கஷ்டி
நின்று
நடனமாடின.

புயலொத்தன திரையுட்களி விளையாடின புரைகண்
டியலொத்தன கயமுட்டிரி யிறகாருயி ரினமும்
வியலுற்றன சிறைவிட்டயல் விளையாடின வினிதே.

கயல் ஒத்தன விழி உற்றன களி மாதர்கள், கரு விண்
புயல் ஒத்தன திரையுள் களி விளையாடின புரை கண்டு,
இயல் ஒத்தன, கயம் உள் திரி இறகு ஆர் உயிர்
இனமும்,

வியல் உற்றன சிறை விட்டு, அயல் விளையாடின
இனிதே.

கயல் மீன் போன்ற கணக்களைக் கொண்ட களிப்புள்ள மகளிர்,
கரிய வான் மேகம் போன்ற தடாகத்துத் திரையுள்ளே களித்து
விளையாடின ஒப்புமை கண்டு, அவ்வியல்புக்கு ஏற்றவாறு,
அத்தடாகத்துள்
திரியும் இறகு கொண்ட அன்னம் போன்ற உயிரினங்களும்,
அகலமான தம்
சிறகுகளை விரியவிட்டு, அம்முவர்க்கும் அயலே இனிதாய்
விளையாடிக்
கொண்டிருந்தன.

ஒத்தன, உற்றன என்னும் சொற்கள், ஒத்த, உற்ற என்ற
பெய்ரெச்சப்
பொருளில் இடையே 'அன்' சாரியை பெற்று நின்றன.

புள்ளும்பல குருகும்பக வினமுங்கவின் பொருவா
விள்ளும்பரி சனமும்பகை விலகுங்களி விளைபோ
ருள்ளும்படி குறுகும்படி யுகளும்படி யுளவே
துள்ளும்பரி யெனவந்தெதிர் தொடர்கின்றவை
துறுமால்.

புள்ளும் பல, குருகும், பக இனமும், கவின் பொருவா
விள்ளும் பரிசு அனமும், பகை விலகும் களி விளை போர்
உள்ளும் படி, குறுகும் படி, உகளும் படி உளவே;
துள்ளும் பரி என வந்து, எதிர் தொடர்கின்றவை துறும்
ஆல்.

பல வகைப் பிற பறவைகளும், நாளைகளும், கொக்கு
இனங்களும்.
அழகில் பிறவெல்லாம் ஒவ்வாதன என்று பகழ்ந்து சொல்லப்படும்
தன்மை
கொண்ட அனங்களும், பகையினின்று விலகியதும் களிப்பு
விளைவிப்பதுமான ஒரு போரை நினைந்த வண்ணமாகவும்,
ஒன்றையொன்று

நெருங்கும் தன்மையாகவும், குதிக்கும் தன்மையாகவும் அங்கு உள்ளன;

அவை குதிக்கும் குதிரை போல் அங்கு வந்து, அம்மூவர்க்கும் எதிரே தொடர்ந்து வந்து நெருங்கி நிற்கும்.

'பல புள்ளும்' என மாற்றிக் கூட்டுக. 'ஆல்' அசைநிலை

27

தேங்காவியோ டுமெற்றலர் தினைதேறலை யுணவந் தாங்காயின வளிபற்பல வரவத்தொலி யதிரத் தூங்காவொலி முரசொத்தெழு தொனியிற்றமு

டொடர்போர்

நீங்காதன பறவைக்குல நிகருஞ்சமர் நெடிதே.

தேன் காவியோடு உள் மற்று அலர் தினை தேறலை
உண வந்து

ஆங்கு ஆயின அளி பற்பல அரவத்து ஒலி அதிர,
தூங்கா ஓலி முரசு ஒத்து எழு தொனியில் தமுள்
தொடர் போர்

நீங்காதன பறவைக் குலம் நிகரும் சமர் நெடிதே.

தேன் நிறைந்த குவளையோடு மற்றுமுள்ள மலர்களில்
நிறைந்துள்ள தேனை உண்ண வந்து அங்குச் சேர்ந்த வண்டுகள் தம்
இனத்துக்கு ஏற்பப் பற்பல ஆரவார ஓலியோடு மழங்கவும், ஓயாது
ஓலிக்கும் முரசு போன்று எழும் ஓசையோடு தமக்குள் தொடரும்
விளையாட்டுப் போர் நீங்காத பறவை இனங்கள் அவ்வொலிப்
போரில்
நீடித்து ஒத்து நிற்கும்.)

தேன் + காவி - தேங்காவி எனப் புணர்ச்சியில் விகாரமாயிற்று.

28

இரியும்பல குறுகும்பல வெதிரும்பல விறகை
விரியும்பல வறையும்பல மெலியும்பல வினைபோர்
புரியும்பல முரியும்பல பொலியும்பல புடையிற்
பிரியும்பல குழுறும்பல தொனியும்பரம் பெறவே.

இரியும் பல; குறுகும் பல; எதிரும் பல; இறகை
விரியும் பல; அறையும் பல; மெலியும் பல; வினை
போர்

புரியும் பல; முரியும் பல; பொலியும் பல; புடையின்
பிரியும் பல; குழுறும் பல, தொனி உம்பரம் பெறவே.

பல பறவைகள் தனித்துத் திரியும்; வேறு பல நெருங்கி வரும்;
இன்னும் பல எதிர் கொண்டு நிற்கும்; மற்றும் பல இறகை விரிக்கும்;
பின்னும் பல இறக்கைகளை அடித்துக் கொள்ளும்; வேறுபல போரில்
மெலியும்; இன்னும் பல விரும்பிய போரைத் தொடர்ந்து நடத்தும்;
மற்றும்

பல போரில் தோற்று முறியும்; பின்னும் பல போரிற் பொலிந்து
விளங்கும்;
வேறு பல பக்கமாய்ப் பிரிந்து செல்லும்; இன்னும் பல தம்
முழுக்கத்தொனி
வானத்தை எட்டுமாறு குழுறும்.

'விரிக்கும்' என்ற பிறவினை, 'விரியும்' எனத் தன்வினை
வடிவில்
நின்றது.

பறைசிந்தின வொலிசிந்தின பகைசிந்தின பறவை நறைசிந்தின மலர்சிந்தின நனைசிந்தின நறுதே னுறைசிந்தின விதழ்சிந்தின வயர்சிந்தின வணுநிர் முறைசிந்தின முனைசிந்தனை முயல்சிந்திட முடியா.

பறை சிந்தின ஓலி சிந்தின பகை சிந்தின பறவை; நறை சிந்தின மலர் சிந்தின; நனை சிந்தன; நறு தேன் னற சிந்தின; இதழ் சிந்தின; உயர் சிந்தின உணும் நிர்; முறை சிந்தின முனை சிந்தனை முயல் சிந்திட முடியா.

தமக்குள் விளையாட்டுப் பகையைக் கொண்ட பறவைகள், பறை ஓலித்தாற் போன்ற ஓலியைச் செய்தன; வாசனை பொழிந்த மலர்களைக் கோதிச் சிதறின; பூவரும்புகளைச் சிதறின; நறு மணமுள்ள தேன் துளிகளைச் சிந்தின; பூவிதழ்களைச் சிதறின, தான் உண்ணும் நீராகிய தேனை உயரத்துக் கொப்பளித்துச் சிந்தின; இவ்வாறெல்லாம் முறைகெட்ட தன்மையாப் விளையாட்டுப் போரிற் கொண்ட அவற்றின் சிந்தனை முயற்சிகள் சிதைந்து முடிவு பெறமாட்டா.

வந்தோடிய வொருகோவன மதுவோடிய மலரின் னந்தோடினி தலகோடது கவர்வாயின வளவின் முந்தோடிய பெடைமீமிசை முருகார்துளி முடுகுப் பந்தோடியை மணநீர்களி மடவார்விடு படியே.

வந்து ஓடிய ஒரு கோ அனம், மது ஓடிய மலரின் அம் தோடு இனிது அலகோடு அது கவர்வு ஆயின அளவிடே, முந்து ஓடிய பெடை மீமிசை முருகு ஆர் துளி முடுகு, பந்தோடு இயை மண நீர் களி மடவார் விடு படியே.

வந்து ஓடிய ஓர் அரசு அன்னம், தேன் பாய்ந்தோடிய தாமரை மலரின் அழகிய இறைக்குத் தன் அலகால் பறித்தெடுத்த பொழுது, தனக்கு முன்னே ஓடிக் கொண்டிருந்த பெட்டை அன்னத்தின் உச்சிமீது மணி நிறைந்த தேன் துளி பாயவே அத் தோற்றம், துருத்தியோடு அமைந்த மணி நிறைக் களிப்புற்ற மகளிர் ஒருவர் மேல் ஒருவர் பாய்ச்சி விளையாடும் தன்மையை ஒத்திருந்தது.

31

பெடைநாணின தென்நாண்றை பிளிர்தாமரை
நெடுங்காக்

கடைநாணின வணமேவுபு கரவாயின முறைகண்
ஷ்டையாயின பலழுமுகை யினநக்கென மலர
நடையாடின பறவைக்குல நனியார்ததன நகவே.

பெடை-நாணினது என, நாள் நறை பிளிர் தாமரை
நெடுங் காக்

கடை, நாணின அனம், மேவுபு கரவு ஆயின முறை கண்டு,
இடை ஆயின பல பூ முகை இனம் நக்கு என மலர,
நடை ஆடின பறவைக் குலம் நனி ஆர்ததன நகவே.

அப்பெட்டை அன்னம் அதனால் நாணியது எனக் கண்டு, தானும்
நாணின ஆண் அன்னம், புதிய தேனைச் சிந்தும் தாமரை
நெடுங்காட்டின்
கடைக்கோடியை அடைந்து மறைந்து கொண்ட முறையைக் கண்டு,
இரண்டிற்கும் இடையே நின்ற பல பூவரும்புக் கூட்டம் சிரித்தாற்
போல்
மலர, பக்கத்தே நடனமாடிக் கொண்டிருந்த பறவை இனமெல்லாம்
சுடிச்
சிரித்து மிக்க ஆரவாரம் செய்தன.

'நாள்' என்பது, 'நாள் மலர்' என்ற இடத்துப் போல, 'புதுமை'
சுட்டுவது.

32

பந்தொத்தன பணிமுற்றலர் பறவைக்குல மெறியச்
சந்தொத்தன மதுரத்துளி சரியப்புய றஞ்சீர்ச்
சிந்தொத்தன சிதறிப்பினர் தெளியத்தட மதனூ
ஷ்டந்தொத்தன வடுவொத்தன விணர்மற்றுகு மியலே.
பந்து ஒத்தன பணி முற்று அலர் பறவைக் குலம் எறிய,
பந்து ஒத்தன பணி முற்று அலர் பறவைக் குலம் எறிய,

சந்து ஒத்தன மதுரத் துளி சரிய, புயல் தரும் நீர்ச்
சிந்து ஒத்தன சிதறி, பினர் தெளி அத் தட்டும் அதன் ஊடு,
இந்து ஒத்தன, உடு ஒத்தன, இனர் மற்று உகும் இயலே.

பந்து போன்ற குளிர்ச்சி நிறைந்த பெரு மலர்களைப் பறவை
இனங்கள் பறித்து மேலே எறியவே, அவற்றினின்று சந்தனம் போன்ற
இனிய தேன் துளிகள் பாய்ந்து, மேகம் பொழியுப் நீர்த் துளிகள் போல்
சிதறி, பின் தெளிந்த நீர் கொண்ட அத் தடாகத்தின் ஊடே
அம்மலர்கள்
விழும் தன்மையால், திங்களையும் விண்மீன்களையும் ஒத்துத்
தொன்றின.

அளியாரல் ராவேபட மனையாட்டின் பலவுங்
களியால்விரி சிறையூட்டு கரவாற்றின் பலவுங்
துளியார்முகி லுறமீவிசை துறவோட்டின் பலவு
நளியாரலர் விளையாட்டின் நயமெல்லையு
மிலையால்.

அளி ஆர் அலர் அரவே படம் அணை ஆட்டின் பலவும்,
களியால் விரி சிறை ஊடு அது கரவு ஆற்றின் பலவும்.
துளி ஆர் முகில் உற மீ விசை துற ஓட்டின் பலவும்,
நளி ஆர் அலர் விளையாட்டின் நயம் எல்லையும் இலை
ஆல்.

வண்டுகள் நிறைந்த மலர்களை அலகால் கொய்து பாம்பின் படம்
போல் ஆட்டிக் காட்டின பறவைகள் பலவும். களிப்பால் விரித்த தம்
சிறகுகளின் ஊடே அம்மலரை மறைத்து வைத்துக் கொண்ட
பறவைகள்
பலவும், துளி நிறையக்கொண்ட மேகத்தைச் சென்று சேருமாறு
மேலே
விசையாக அம்மலர்களை ஏறிந்த பறவைகள் பலவுமாக, குளிர்ச்சி
நிறைந்த
மலர்களைக் கொண்டு அவை விளையாட்டின் நயத்திற்கு எல்லையே
இல்லை.

'ஆல்' ஆசை நிலை.

மேனின்றொரு நடநோக்கினர் விரிவண்புக
ழாலிபோல்

வானின்றகல் கரைதுழநிழன் மரமுந்திய பறவை
தேனின்றலர் சுனையாட்டின் திறநோக்கிய களியாற்
பானின்றினி திசைபாடுளி புகழ்பாட்டின் பரிசே.

மேல் நின்று ஒரு நடம் நோக்கினர் விரி வண் புகழ்
ழாலி போல்.

வான் நின்று, அகல் கரை சூழ் நிழல் மரம் உந்திய பறவை,
தேன் நின்று அலர் சுனை ஆடின திறம் நோக்கிய களியால்,
பால் நின்று இனிது இசை பாடு உளி, புகழ் பாடின பரிசே.

ஓரு நடனத்தை உயர்ந்த இடத்து நின்று நோக்கியவர் விரித்து
வளமாக அதனைப் புகழும் ஓலி போல், வானுற ஓங்கி நின்று
அகன்ற

தடாகக் கரையைச் சூழ்ந்துள்ள நிழல் தரும் மரங்களின்மேல் ஏறி
அமர்ந்த பறவைகள், பூக்கள் தேன் நிறைந்து மலரும் தடாகத்தில்
இவ்வாறு நீர்ப்பறவைகள் ஆடிய திறத்தைக் கண்ட களிப்பினால்,
பால்

போன்று இனிதாகத் தாழும் இசை பாடியபோது, அவற்றின் புகழைப்
பாடிய தன்மையாகத் தோன்றும்.

கோன்றும்' என்ற சொல் வருவித்து முடிக்கப்பட்டது.

- மா, கூவிளம், கூவிளம், கூவிளம்.

35

✓ பற்ற லாற்செயிர் பற்றிருண் மாக்களே
கற்ற நூற்பய னின்றியுங் காசினி
யற்ற நாதனைத் தாழுண் ராமையி
னிற்றே லாமறி வில்லவை செய்தவே.

பற்றலால் செயிர் பற்று இருள் மாக்களே,
கற்ற நூல் பயன் இன்றியும், காசினி
உற்ற நாதனைத் தாம் உணராமையின்,
இற்று எலாம் அறிவு இல்லவை செய்தவை.

பற்றின் காரணமாகப் பாவத்தைப் பற்றிக் கொண்ட இருண்ட
உள்ளம் படைத்த மக்கள், தாம் கற்ற நூலாற் பெறும் முதன்மைப்
பயன்
இல்லாத விதமாய், இவ்வுலகில் வந்தடைந்த ஆண்டவனைத் தாம்
அறிந்து
கொள்ளாமையால், அறிவில்லாத பறவைகள் அவ்வாண்டவனுக்கு
இவையெல்லாம் செய்தன.

"கற்றதனால் ஆய பயன்னகொல், வால் அறிவன், நல்தாள்
தொழாஅர் எனின்?" என்றவாறு (குறள் 2), ஆண்டவனைக் கல்வியின்
பயனாக அறியாமலும், அறிந்ததற்கு அடையாளமாக அவன் தாள்
தொழாமையாலும், கற்ற நூல் பயன் இல்லாததாயிற்று.

36

✓ அறிவி லாவுயிர் தாமறிந் தாலெஞ்சு
செறிவி ழாவணி யிற்சிறப் பாடின
நெறிவி டாக்கணி நோக்கிய நேரிலார்
முறிவி லாசிமொ ழிந்தெழுந் தேகினார்.

அறிவு இலா உயிர் தாம் அறிந்தால் என,

தீராப்பு ராணுஜன்

(தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்)

— சொல்லுதல் —

மருமலர் குமந்து தேங்வழிந் தொழுகு
மணிப்புய முகம்மது நபியுந்
தெரிதகுந் தீனி னெறிமுறை யவருஞ்
சிந்தையிற் களிப்பொடுஞ் சிறப்ப
வரியமெய்ப் பொருளை முறைமுறை வணங்கி
யற்றையிற் கடன்கழித் தமரர்
திருவடி பரவத் தம்முடிய ரளைய
செல்வரோ உறைந்திடுய் கரலை.

1

பூரணக் கனப கனதன மடவார்
பொருதிரைக் கவரிகா வகைப்ப
வாரணி முரச மதிர்தாச் சீறு
மடங்கலின் கொடிமுனை குலவ
வாரணத் தலைவர் மருங்கினிற் பிரியா
தரசர்க ஞாடன்வரத் தொலையாக்
காரணக் குரிசின் முகம்மதி னிடத்தில்
வந்தனன் ஹபிபெனு மரசன்.

2

செம்மலர்ப் பதத்தில் வெண்களிர் குலவுஞ்
செழுமணி முடிசிரஞ் சேர்த்தித்
தம்மினத் தவர்க ஞாடன்சலா முரைந்துத்
தக்கதோ ரிடத்துநின் றவளை
வம்மெனந் திருவா யுரையருள் கொடுத்து
முகம்மது மருங்கினி விருத்தி
வெம்மையி னமுதக் கணியெனுங் கலிமா
விளம்புக வெனவிரித் துரைந்தார்.

3

நன்றெனப் புகழ்ந்து மனக்களித் தெழுந்து
நரபதி திமிவிலூக் கரசன்
வென்றிகொ ஸர்சே யினமொரு வசனம்
வினாவுதல் வேண்டுமென் னிடத்தி
வென்றவ ஜுரைப்ப முகம்மது நபியு
மின்புறு முறுவல்கொண் டினிதாய்த்
துன்றுமென் மனத்திற் ரெரிந்ததுன் மகடன்
கென்றுர்.
கருவினை தெளிப்பதற் - கென்றுர்.

4

ஆண்டகை யுரைத்த புதுமொழி நறுந்தே
னகத்தினிற் புகுந்துடல் களித்து
வேண்டுநற் பதவி படைத்தனன் சிறியேன்
விளைத்திடும் பவக்கட ரெஸித்தேன்
காண்டகாப் புதுமை யனைத்தையுந் தெரிந்தேன்
கடிகம் முணிமலர்ப் பதத்தைத்
தீண்டவும் பெற்றே வினியரும் பொருளோன்
விலையென வுரைத்தனன் றிறலோன்.

5

புதியவன் றாதர் முகம்மதுந் திமஷ்கைப்
புந்திடு மருந்தவத் தவனு
மதுரமென் மொழியா ஸளவளா யுளங்கண்
மகிழ்ந்தினி திருக்குமக் காலை
கனிழிந் தரிய பெருஞ்சிறை யொடுக்கிக்
கடிதினிற் கண்ணினமத் திடுமுன்
செகதலத் துறைநந்த நபியிடத் துவந்தார்
தெரிமறை கொடுஜிபு ரீலே.

6

மருங்கினி வெவர்க்குந் தோன்றிடா துறைந்து
வல்லவன் சலாமெடுத் தயமபிப்
பெருங்குலம் விளக்கு முகம்மதை நோக்கிப்
பிறழ்ந்துருத் தோன்றிலாத் தசையை
தெருங்குவெண் கொடிக்கஃப் பாவிடத் தேவி
நிரைமயிர்ப் போர்வையான் முடி
யருங்கதிர்க்கல சந் தாபுஸம் ஸத்தி
னரியநீர் கரங்கொடு தெளித்தே.

7

இறைவனை நோக்கித் துஆவிரந் தினிரே
விலங்குருத் தோன்றுமென் றிசைத்துச்
சிறைநிறந் தோன்று நமருல கதனில்
ஐபுறயீ லேகிய பிள்ளர்
கறைநிறங் குலவுஞ் செழுங்கறிர் வடிவேற்
கரதல முகம்மது நயினு
ரறைமுர சதிரத் திமஷ்கிறை யவனு
மெழுந்தன ரரியகஃப் பாவில்.

8

வானவ ரிறையோ னருட்படி யமைத்த
மக்கமா நகரியி னப்பண்
கானலர் பொதுஞங் குபத்துல் லாவிற்
கடிமதிட் புறத்தொரு பாவில்.

மணியெனச் சிறந்து மலரின்மென் ஸமயவா
மழைச்செழுங் காங்களை யேற்றி
யணிதூப் போற்றிக் கணிந்தற நெகிழ்ந்த
வகந்தினி லரியநா யகளைந்
தணிவிலா துயர்த்திப் பலபல புகழாற்
சாற்றிநன் ஜெறிமுறை தவரூப்
பணிபணிந் திரந்தார் தீணிலை நிறுத்தும்
பதுமமென் பதமுகம் மதுவே.

14

புதலத் தெவர்க்கு மறைதெறி புதுக்கிப்
பொருவருஞ் குவனநா டளிப்பத்
ஆதென வுதித்த முகம்மதின் துறைவைத்
ஞ்யயல் னுறக்கபூ லாக்கப்
பாதகக் குபிர் மனம்பதை பதைப்பப்
பலன்படாப் பெருந்தசைத் திரட்சி
தீதறத் தேரண்று மவயவஞ் சிறப்பத்
தெரிவையின் நிருவரு வெடுத்த.

15

வரியிழை மயிர்ப்போ ருவையெனுங் கரிய
வஸ்விரு விடையெழு மதிபோல்
வீரிகடற் பெருநீ ருண்டுகு ஒருளைந்த
விசம்பிடை யுதித்தமின் குலம்போ
லரியின நறவுன் டலம்புகுங் குமத்தா
ரணிபுய முகம்மதின் காலிமாற்
தெரிதரப் பவள விதழ்திறந் தோதிச்
செறிதரு மவையிடத் தெழுந்தான்.

16

வின்ணகத் தரம்பைக் குலத்தினும் வடிவரய்
விரிகடன் மகளினும் வியப்பாய்
மண்ணகத் துறையு மெழுவகைப் பருவ
மடந்தைய ரணிந்திடு மணியாய்க்
கண்ணினுக் கடங்கா தழகினைச் சுமந்த
கனியுரு வெடுத்தகாட் சியதாய்ப்
பெண்ணலங் கணிந்து நலனெழில் பிறங்கப்
பெருநிலத் தெழுந்துநின் ரணளே.

17

மங்குவிற் பெருகி விடத்தினுங் கருகி
வரியற வினுமினு மினுத்துத்
தங்கிய யிதழித் திரளினுந் திரண்டு
தைவலத் தொடரினுந் தழைத்துக்

மூலஸூய முருந்து ரிசாத்தன போன்று
முத்தெனத் திகழ்ர்தல நெருங்கி
மெல்லெளாச் சொந்த மணியினிற் பிரிந்து
விளக்கியோப் பித்துவைத் தனபோல்
வில்லிடக் கனிஞ்சொன் டிருபுறத் தொழுங்கும்
விரிந்தபூங் காவிகள் படர்ந்து
சொல்லரு மனத்தா டவர்மய விருளைத்
துணித்திட நஷக்குமென் ஓகையாள்.

28

பாலென வெளிருக் களியென வழியாப்
பகுமடற் றேனெனச் சிதரு
வேலவார் குழலார் செழுங்கரத் தேந்து
மிளங்கினி மொழியெனக் குழரு
வேலைவா முழுதம் பிறந்தென வுலகம்
விளங்கிடப் பொன்மழை பொழியச்
சாலவு பிறந்த தருவினந் தழைப்பத்
தரவரு மினியிமென் மொழியாள்.

24

வெய்யவ ணவர்த்த விகசிதம் பொருந்தி
விரிந்றைக் கமலமென் மலரிற்
செய்யவ ளிருப்ப தெனவெழில் சிறந்து
செழுங்களைக் கதிர்கள்கான் ஜெழுக
வையக மதிப்பத் திமஷ்கிறை யுரைத்த
வழிமுறை முகம்மதங் கழைத்த
துய்யவெண் மதிய நிகரென வலகிற்
சொலும்படிச் சிறந்தமா முகத்தாள்.

25

திரளினின் மணியாய் முரல்வினின் வளையாய்ச்
செவ்விநெய்ப் பினிற்ப ணவராய்
விரிகதிர் மணிப்புண் டாங்குமென் கழுத்தாள்
வேயினைக் கரும்பைமெல் லணையைச்
சுருவிடப் பசந்து நிரண்டுமென் மையவாய்த்
தழைத்தெழில் பிறங்கிய தோளாள்
வரிவளை சுமந்தி யாழினும் வியந்து
மயிர்நிரைந் தொளிருமூன் கையினுள்.

26

குவிகமார்ந் தனபோ வரக்கினுஞ் சிவந்த
கொழுமடற் காந்தளங் காந்தாள்
வலிசினைக் கெளிற்றின் வனப்பினும் வனப்பாய்
மணியணி சுமந்தமெல் விரலாள்

திசைக் கட்டியைப் பெண் ஞாருவமைத்த படலம்

295

கதிரொனி வழக்கி னாம்பையைப் பழித்துக்
கவிஞருறுந் திரட்சியிற் காத்த
மதமலைக் காத்தின் வனப்பேளை யழித்து
மாறரு மிருதுமென் கையினி
விதமுறச் சிவந்த விலவ்ளைக் கடைந்திட
டினையாட யலையெனப் படுத்திப்
புதுமையின் விளங்கித் தவத்துறை யவரும்
புகழ்ந்திடச் சிறந்தபொற் குறங்காள்.

32

அஜரிமுகட் டலவள் றனைமுகந் தடுத்த
வரிவசிச் சினைவாற் போன்று
மணியினிற் செறித்த தூணியும் பொருவா
வடிவதாய் வெற்றிமன் னவர்முன்
தண்மைய வாசிமென் மையவாய்ப்
பணிபல சுமந்து சிறுமயிர் நெருங்காப்
பண்புறு மினைக்கலைக் காலாள்.

33

நிறைதரு தராசின் வடிவறும் பரடாள்
நிறைமணிப் பந்தெனுங் குதியாள்
பொன்றயொடுங் கூடத் தினம்வனம் புந்து
பொருவரு தைந்ததய் மொடுக்கி
மறைபடத் தயஞ்செய் தினைப்படற் கரிதாள்
மதித்திடற் குறும்புறந் தாளாள்
கறைதரா மணியின் குலமென விரல்கள்
கனின்கொளச் சிவந்தமென் பதந்தாள்.

34

வனமயிற் சாயற் குலமென வெழுந்து
மரைவல சிறழின்மேற் குலவு
மனமென நடந்து நபிமுகம் மறுத
மடிமலர்ப் பதக்தினிரி விறைஞ்சி
யினியன புகழ்ந்து பலரதி சயிப்ப
வினமுயிற் கருங்குழ வெகிழப்
புணமணி பிறழ யின்ஜென நுடங்கிப்
புதுமையிற் ரேண்றுறின் றனளால்.

35

திசைக் கட்டியைப் பெண் ஞாருவமைத்த படலம் முற்றிற்று.
திசைக் கட்டியைப் பெண் ஞாருவமைத்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 9க்குத் திருவிநுத்தம்—733